

நெல்குஷல் நடாக்கள்

— முத்தோன் —

டாக்டர்
சி.பாலசுப்பிரமணியன்



உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

இலக்கியக் காட்சிகள்

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
எம்.ஏ., எம்.விட்., பிஎச்.டி.
தமிழ்மொழித்துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக் கழகம்

நறுமலர்ப் பதிப்பகம்
சென்னை-29

முதற் பதிப்பு : 1980
இரண்டாம் பதிப்பு : 1983
மூன்றாம் பதிப்பு : 1988
நான்காம் பதிப்பு : 1994

விலை : ரூ. 20-00

விற்பனை உரிமை :

பாரி நிலையம்

184, பிரகாசம் சாலை,
சென்னை-600 108

ஆசிரியரின் பிற நூல்கள் :

தமிழ் இலக்கிய வரலாறு
உருவும் திருவும்
கட்டுரை வளம்
வாழையடி வாழை
மனோன்மணீயம் (பதிப்பு)

காரும் தெரும்
முருகன் காட்சி
இலக்கிய அணிகள்
பெருந்தகை மு. வ.
சான்றோர் தமிழ்
இலக்கியக் காட்சிகள்

நல்லோர் நல்லுரை

The Status of Women in Tamilnadu
during the Sangam Age
A Study of the Literature of the
Chera Country

அச்சிட்டோர் :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம்,
7/40, கிழக்கு செட்டித் தெரு,
பரங்கிமலை, சென்னை - 16.

முன்னுரை

புறக்கண்ணால் காணத் தக்க காட்சிகள், இயற்கைக் காட்சிகள்; அகக் கண்ணால் கண்டு களிக்கத் தக்க காட்சிகள் இலக்கியக் காட்சிகள். புறத்தே காலைம் காட்சியிலும், இலக்கியம் வழங்கும் இனிய காட்சிகள் நெஞ்சில் நிழலாடி நிலைத்த இன்பம் வழங்கத்தகும் நீர்மையுடையனவாகும். ‘செஞ்சொற் கவி இன்பம்’ என்று கம்ப நாடர் பாராட்டு வது இக் கவிஞர் இலக்கிய இன்பத்தையே யன்றோ!

பல்வேறு சமயங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு கட்டாயத்தின் பேரில் இக்கட்டுரைகள் உருப்பெற்றன. ‘இலக்கியத்தின் நோக்கங்கள்’ என்னுங் கட்டுரை என்கல்லூரி மாணவப் பருவத்தில் கருக் கொண்டதாகும். ‘கடலும் கலமும்’ என்னுங் கட்டுரை சென்னையில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கிற் படிக்கப் பெற்றது. இதுபோன்றே அண்ணாமலை நகரில் நிகழ்ந்த மேற்காலைம் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரையே ‘வெறியாட்டு’ என்பதாகும். ‘கவித்தொகை காட்டும் கற்பு நெறி’ எனுங் கட்டுரையும் இவ்வகையில் முகிழ்த்தேயாகும். கோவையிலிருந்து மலாந்த நாடச விழா மலரில் ‘நாடக இலக்கியம்’ இடம் பெற்றது. ‘சௌரம் தமிழ்நாடும்’ தமிழ்நாடு அரசாங்க மலரொன்றுக்கு எழுதப் பெற்றது. ‘பழந்தமிழரின் உலக நோக்கு’ தனிக் கட்டுரை. மதுரைத் தமிழ்ச் சங்க மலரில் இடம் பெற்றது ‘இசைத் தமிழின் மறுமலர்ச்சி.’ ‘எங்கெழிலென் ஞாயிறு எமக்கு’ தருயபுர ஆதீன ‘ஞான சம்பந்தத்தில்’ ஒளிர்ந்ததாகும். சென்னைக் கம்பர் கழக ஆண்டு விழாப் பேச்சு, ‘கிட்கிந்தா ராமன்’ எனும் கட்டுரையாக வடிவு பெற்றது. ‘தென்றல் வரவு’ ‘இளந்தெல்லை’ எனும் திங்களிதழில் வந்தது. ‘இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு’ திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நடத்திய கவியரசர் கிருட்டினப் பிள்ளையின் 150வது ஆண்டு விழாச் சொற்பொழிவின் கட்டுரையாக்கமாகும்.

இலக்கிய ஆர்வம் மிகுந்த தமிழலகம் என் முயற்சியினை வரவேற்கும் என்னும் துணிபுடையேன்.

உள்ளுறை

எண்	பொருள்	பக்கம்
1.	இலக்கியத்தின் நோக்கங்கள்	5
2.	கடலும் கலமும்	25
3.	வெறியாட்டு	38
4.	கவித்தொகை காட்டும் மகளிர் கற்பு நெறி	51
5.	நாடக இலக்கியம்	64
6.	சௌனரும் தமிழ்நாடும்	73
7.	பழந்தமிழரின் உலக நோக்கு	83
8.	இசைத்தமிழின் மறுமலர்ச்சி	89
9.	எங்கெழுவென் ஞாயிறு எமக்கு?	97
10.	கிட்கிந்தா ராமன்	110
11.	தென்றல் வரவு	126
12.	இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு	135

1. இலக்கியத்தின் நோக்கங்கள்

தோற்றுவாய்

அறிஞர்தம் அறிவுத் தெளிவிலிருந்து, சிந்தனைச் சடரிலிருந்து, கருத்து அலைகளினின்று வெளிப்போந்த அமர காவியங்களே இலக்கியங்கள். இந்த இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையினின்றும் முகிழ்த்தெழுந்த வாழ்க்கை வெளிப்பாடுகளும் காலத்தின் சுவடுகளும் எனலாம். வாழ்க்கையின், காலத்தின் பிரதிபலிப்புக்களான இவற் றின் நோக்கங்கள் பற்றிக் காண்போம்.

இலக்கியத்தின் நோக்கங்கள்

அறிவு வளர்ந்து கொண்டு போனால் மட்டும் அவனி உய்ந்துவிட முடியாது. சிறந்த மராத்தி நாவலாசிரியர் காண்டேகர், ‘அறிவைக் கொண்டு வாழுபவனின் வாழ்க்கை வேலமரம் போன்றது; அஃது அருகில் வருபவருக்கு நிழல் தராது. அம்மட்டோடு இல்லை; அதனுடைய கூரிய முட்கள் நிழலுக்கு வருபவனின் காலில் எப்போது தெக்குமோ அதனையும் சொல்ல முடியாது’ என்கின்றார். எனவே அறிவுமட்டும் வளர்ந்தால் நெஞ்சம் நிலை திரிந்து பல நீசச் செயல்கள் நித்தமும் நிலையில்லா இவ்வுலகத்தில் நிகழ ஏதுவாகும். அறிவும் நெஞ்சமும் இரு புகை வண்டித் தண்டவாளங்களைப் போன்றன. எங்கேயாகிலும் தனது

நிலையினின்று சிறிது விலகினாலும் அதன்மேல் ஊர்ந்து செல்லும் புகைவண்டி கவிழ்ந்து போவது திண்ணைம். எனவே, இலக்கியத்தின் நோக்கம் அன்புருவான நெஞ்சினை வளர்ப்பதே ஆகும். காட்டாக, ஏழையின் வாழ்வுப் படப்பிடிப்பை முதலாளியும், மண்குடிசையிலே மக்கள் அலமருவதை மாளி கூகு காசி கஞ்சம், முதலாளியின் வாழ்வைத் தொழிலாளியும் எப்படி அறியமுடியும்? கொலைப் பாவத்தின் கொடுமையைச் சித்திரிக்காவிடில் கொலையாளியின் நெஞ்சம் சீர்திருந்துவது எவ்வாறு? கொடுமையைத் தங்கள் வடிவாகக் கொண்ட கல் நெஞ்சர்கள் மடிமை தொலைந்து மக்கள் மன்றத்திலே மதிப்புப் பெற்ற மானமுள்ள வாழ்வு வாழ்வது எவ்வாறு?— என்றெல்லாம் இலக்கியம் நாட்டு நீதியை, நடைமுறை வாழ்க்கையை, நன்கு படம் பிடித்துக் காட்டி நல்வழி நடக்க வகை செய்கிறது. இவ்வாறு வாழ்க்கை உண்மைகளை எடுத்துக்காட்டுவதும், எடுத்துக் காட்டித் தம்மைப் பயிலுவோர் நெஞ்சங்களை நெறிப் படுத்துவதுமே இலக்கியங்களின் தலையாய நோக்கங்களாகும்.

வாழ்வும் இலக்கியமும்

வாழ்க்கையினின்றும் உயிர்பெற்றன ஆதலின், இலக்கியங்கள் வாழ்க்கை உண்மைகளை உள்ளது உள்ளவாறே படம் பிடிக்கின்றன. வீட்டு வாழ்விற்கு விளக்கமாகத் திகழ்கின்றவள் மனைவி. அதுபோல், நாட்டு வாழ்விற்கு அணிகலனாகத் துலங்குபவன் ஆடவன், இந்த உண்மையை,

மனைக்குவிளக் காகிய வாழுதல் கணவன்
முனைக்குவரம் பாகிய வென்மேல் நெடுங்கூகை

என்ற புறநானூற்றுப் பகுதி புலப்படுத்துகின்றது. இத் தகைய வாழ்வுப்போக்கில் ஆடவர் கொண்ட கடமை

யைத் தன் உயிராகவும், மனைவாழ் மகளிர் தாம் கொண்ட கொழுநரைத் தம் உயிராகவும் கொண்டு இலங்குகின்றனர்.

வினையே ஆடவர்க் குயிரே வானுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர்.

(குறுந். 135; 1-2.)

இப்படி ஒருவர்க்கொருவர் உயிராகத் திகழ்கன்ற தன்மையினால்தான் அவர்தம் இல்லறம் இனிய இல்லறமாகக் காட்சியளிக்கின்றது.

செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்து
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழுலை இன்சொல் பயிற்றும்
நானுடை அரிவை.....

(அகம். 33 : 14-18.)

தன் குடும்பத்தினரும் தன் கவலையை அறிதல் வேண்டா என்ற உள்ளப் பண்பாட்டுடன் மெல்லிய குரலிலே— குயிலைப் பழிந்த மோகனக் குரலிலே— ஒரு நானுடை அரிவை மொழி பயிற்றுவதை வெளிப்படுத்தி நிற்கும் இவ் அகநானுாற்றுப் பாடல், வீட்டு வாழ்வின் விழுமிய விலையினை உள்ளங்கை நெல்லிக் கனி எனக் காட்டுகிறது.

மற்றுமொரு காட்சி : பொருள்வயிற் பிரிந்துசென்றான் திண்டோனனாகிய தலைமகன். கார்காலத்தில் குரும்பி வருவதாக வாக்களிந்துவிட்டுத் தலைவியிடம் ஸிடைபெற்றுச் செல்கின்றான் அவன். கார்காலமோநெருங் குறிறது. தலைவியோ தூண்டிற் புழுவெனத் துடிக்கிறான். தலைவனோ கார்காலம் வருவது உணர்கிறான் ஆயினும் அவன் மேற்கொண்ட செயல் முடியவில்லை. செய்வன குருந்தச் செய்யும் தன்னிகரற்ற தலைவன்தோ, அவன்!

எனவே காலம் தாழ்க்கிறது. கார்ப்பரூவமும் வந்துவிட்டது. வேங்கை விரிமலர்களும் மூல்லையும் பூக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும் தலைவி தன் தலைவன் சொன்ன சொல் தவறமாட்டான்; கார்ப்பரூவம் பொய்க் கோலம் புனைந்து நிற்கிறது எனத் தேறி நிற்கின்றாள். இத்தகு அருமையான வீட்டு வாழ்க்கையினைக் கவிஞர் இலக்கியத்தில் அமைக்கின்றான். இதனால் ஒப்புயர்வற்ற தலைவியின் நெஞ்சமும் அவன் தலைவன்மாட்டுக் கொண்ட பெரு நம்பிக்கையும் ஒருங்கே புலப்படக் காண்கின்றோம்.

தலைமகன் திரும்பிக் ‘கறங்குமணி ஒலிக்கும்’ தேரில் விரைந்து வருகிறான். தேரை ஓட்டும் பாகனோ மிகவும் திறனுடையவன். பாரதப் போரில் பஞ்சவரில் நடுவணான பார்த்தனுக்குத் தேரோட்டிய பார்த்தசாரதியோ எனவும் ஐயறுகின்ற அளவுக்கு விரைந்து வயப்புரவிகளைச் செலுத்துகின்றான். ஆனாலும் தலைவனின் நினைவு காடு மலைதாண்டித் தலைவியை அடைந்துவிட்டது. திடீரெனத் திரும்பி, தேர் செல்லும் பாதையின் மருங்கே நோக்கினான் தலைமகன். புதர்களில் மலர்களில் மது உண்ணை வந்த மது கரங்கள் மருட்சியடைந்து இங்கும் அங்கும் எழுந்து பறக்கின்றன. இதனைக் கண்டான் தலைமகன். நெஞ்சம் ஏரியுற்ற இழுதென இரங்கிற்று. பாகனை விளித்துத் தேரை நிறுத்தச் சொன்னான. தேரின் மணி ஒலித்த ஒலியினால் கிலியடைந்த வண்டுக்கு இரங்குவான்போல், மணியின் நாக்குகளை எல்லாம் கட்டிவிட்டு அமைதியாகத் தேரைச் செலுத்தச் சொன்னான் தலைவன். இந்தச் சீரிய சித்திரத் திலே அந்நாளைய மக்களின் அருள் நெஞ்சம் காட்டப் படுகிறதன்றோ?

குரங்குளைப் பொலித்த கொய்சுவற் புரவி
மரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கள்த் துணையோடு வதிந்த

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்கான் தோன்றும் குறும்பொறை நாடன்!

(அகம். 4:8—13)

என்பது அப் பாடல்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த காதலனும் காதலி
யும் வாழ்வில் ஒன்றுபட்டனர். அவர்கள் தாய் தந்தையர்
யார் யாரோ? என்று கூறுமளவிற்கு இருந்தாலும்,
செம்மண் பூமியில் பெய்த நீர் போல் ஒன்று கலந்து
இணைந்துவிட்ட இரு நெஞ்சங்களை,

செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சங் தாங்கலங் தனவே

(குறுந். 40: 4—5)

என்ற குறுந்தொகைப் பாடற்பகுதி அருமையாகக் காட்டு
கின்றது.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தினை இயற்றிய
இளங்கோவடிகள் தம் நூல் எழுந்ததற்கான காரணங்
களைப் பதிகத்தில் தெளிவாகக் கூறுகின்றார் :

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவங் தூட்டும் என்பதூஉம்
குழ்வினைச் சிலம்பு காரணமாக

.....

நாட்டுதும் யாம்ஹர் பாட்டுடைச் செய்யுள்

(சிலம்பு; பதிகம் : 55—60)

வழிவழி முறைகோடாது—ஒருபாற்படாது அரசு
கட்டிலில் ஆட்சி ஒச்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்
அரசியல் பிழைத்தான். ‘கோவலனைக் கொல்லக்

கொணர்தி' என்று சொல்ல வந்தவன், 'கொன்று கொணர்தி' என வாய் சோர்ந்து கூறி விட்டான். ஆராயா மல் அவன் வழங்கிய நீதி, சாய்ந்த துலாக்கோலாகி விட்டது. அவன் சொல் அதில் தேய்ந்த படிக்கட்டாக நின்றது. எனவே உண்மை வெளியானதும்,

மன்பதை காக்குங் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகை என்னாயுள்

(சிலம்பு; வழக்குரை காதை : 76—77)

என மயங்கிக் கீழே விழுந்தான். அவன் ஆவி அவன் உடலை விட்டு நீங்கியது. அது கண்ட கோப்பெருந்தேவி யும் அரியாசனத்தினின்று கீழே விழுந்து,

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்!

(சிலம்பு; வழக்குரை காதை : 80)

என்று கூறித் தன் உயிர்கொண்டு அவனுயிர் தேடினன் போல உயிர்விட்டாள். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்' என்ற உண்மையைப் பாண்டியன் மூலம் உணர்த்துகின்றார் ஆசிரியர்.

அடுத்து, 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்ற உண்மையைக் கண்ணகி வாழ்வினமூலம் அறிவுறுத்துகின்றார். உரைசால் பத்தினியாகிய கண்ணகி, 'தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்' என இளங்கோவடி களால் பாராட்டப் பெற்றவள். கற்பின் மிக்கெழுந்த ஆற்றலால் மதுரை நகரை எரியுண்ண வைத்தாள். பாண்டியன்தன் பதி நீங்கிச் சேரநாடு சென்று அங்கிருந்தும் வானோர் உலகு போனாள். இவள் வரலாற்றினைக் குன்றக் குறவர்கள் வாயிலாக உணர்ந்து, சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் சமைக்க

இமயத்தினின்றும் கல்கொணர்ந்து அதனைத் தன்னை இகழ்ந்த கனக விசயர் முடிமேல் ஏற்றித் தன் நாட்டில் ஒரு கோயில் எடுத்து விழாச் செய்வித்தான். இலங்கைக் கயவாகுவும் கோயில் கட்டிக் கண்ணகியாம் கற்புத் தெய்வத்தை வழி பட்டான்.

ஊழ்வினையாலே கொல்லப்பட்டான் கோவலன். கண்ணகையை விட்டு அன்புச் செல்வியாம் மாதவிபால் அன்பு பூண்டு வாழ்த்து வந்தான். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிற்று. ‘மாயப்பொய் பல கூட்டும் மாதவி’ என மயங்கி, யாழிசைமேல் வந்து விதி வலியுறுத்த, அவனை விட்டும் நீங்கினாள். அவனைப் பிரிந்த மாதவி, ‘மாலை வாராராயினும் காலை காண்குவம்’ என நம்பினாள். வரவில்லை அவன். இப்படிச் செல்கிறதுகதை. ஊழ்வினை உருத்து வந்துட்டும் என்பதை இதன்மூலம் தெளிவுறுத்துகின்றார் ஆசிரியர்

ஒரி னெய்தல் கறங்க வோரில்
ஸர்ந்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைது லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி ளாளன்

(புறம்; 194 : 1—5)

என்ற புறநானூற்றுப் பாடலில் பக்குடுக்கை நன்கணியார் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை யுண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேழிறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடங்தொழிங் தாரே

(திருமந்திரம் : 192)

என்ற திருமந்திரப் பாடலும் வாழ்க்கை நிலையை—நிலை யாமையை உணர்த்தி நிற்கின்றது.

இப்படிச் சில வாழ்க்கை உண்மைகளைக் காட்டி வாழ்க்கையை விளக்குவதோடு மட்டும் அமைந்து விடாமல், அவ் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகளைக் கூறிச் செல்லும் சிறப்பினையும் இலக்கியங்கள் பெற்றுத் துவங்குகின்றன.

இலக்கியமும் நெறிப்படுத்துதலும்

ஓவ்வொரு காலத்தில் தோன்றிய இலக்கியங்களும் வாழ்க்கையை நெறிப்படுத்துகின்ற வகையிலேதான் அமைந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்கள் சில அறங்களை நேரடியாக உணர்த்திச் செல்கின்றன. அகப்பாடல்கள் நேரடியாக நெறிப்படுத்துவனவாக அமையவில்லை. ஆனால் அவை, தம்மைச் சுவைக்கும் சுவைஞர்கள் நெறிப்படுகின்ற வகையில் சீர்மையடன் துவங்குகின்றன.

ஓன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்
ஓன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

(கலி; 18 : 10—11)

என்ற கலிப்பாடல் அடிகள் வாழ்வில் சடுபடும் இருவருக்கு அவர்தம் உள்ள இணைவே வாழ்வில் வெற்றியைத் தேடித் தரும் என்பதை அன்றோ உணர்த்தி நிற்கின்றன?

அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறங் தார்க்குப் பொறையே பெருமை

(பெருங்கதை)

இன்னா செயினும் இனிதூதலை யளிப்பினும்
நின்வரைப் பின்னென் தோழி

(குறுந். 397 : 6—8)

துன்பங் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு

(கலி; 6 : 10—11)

.....அவர் நமக்கு
அன்னையு மத்தனு மல்லரோ
புலவியः தெவனோ அன்பிலங் கடையே

(குறுந்; 93 : 3—4)

என்ற இலக்கியப் பகுதிகள் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட —
�டுபடும் மகளிர் தம் நெஞ்சங்களை நெறிப்படுத்தும் வகை
யில் அமைந்திருக்கின்றன அன்றோ!

அண்ணாங் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணிபோற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையோடு முடிப்பினும்
நித்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர்!

(நற்; 10 : 1—4)

என்ற நற்றினைப் பாடற்பகுதி, தோழி ஒருத்தி தலை
மகனுக்குக் கூறும் கூற்றுப் போலவே ஒலிக்கின்றது; அத்
தலைமகனின் வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் செவி
மாுக்க வேண்டிய ஒன்றன்றோ!

ஈன்றுபுறங் தருதல் என்றலைக் கடனே
சூன்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னைட நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறைறிந்து பெயர்ந்தல் காளைக்குக் கடனே

(புறம்: 312)

என்ற பாடலில் பொன்முடியார் மேதினியில் மாந்தராகப் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகளை உணர்த்தி நிற்கின்றார்.

இன்று காட்டுத் தீப்போலத் பொதுவுடைமைக் கொள்கை உலக முழுதும் பரவி வருகிறது. புரட்சி விதையை விதைத்துவிட்டுச் சென்ற அறிஞர் காரல் மார்க்ஸ், அத் தருவினைத் தண்ணீர் விட்டுப் பட்டுப் போகாமல் பாதுகாத்த லெனின் போன்றோர்கள் நாட்டிலே ‘புரட்சியிலே புரட்சியிலே பூப்பதுவாம் இவ்வுலகம்’ என்னும் பொருளுக்கு அழகுதரும் பூலோக சொர்க்கமாய் விளங்கும் உருசியாவின் கொள்கையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு கவிஞர் பாடிச் சென்றார், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று. வாழ்தலை இனிமையாக வும் கொள்ளாமல் ஓர் வெறுப்பு வந்தவிடத்து இனிமையற்றுக் கொடுமை உடையதாகவும் கருதாமல் சமநோக்கோடு கருதி நம் கடப்பாட்டினைச் செவ்வனே ஆற்றவேண்டும் என்ற பண்பாட்டு மன அமைதியினைப் பூங்குன்றனார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறந்தர வாரா

என்ற புறநானூற்றுப் பாடலில் அறிவுறுத்துகின்றார்.

பகுத்துண்டு பல்லுயிரோம்புதலை வாழ்க்கையின் கடமைகளுள் ஒன்றாகக் கொள்ள வேண்டும்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

(குறள்; 216)

என்ற குறள் இதனையே உணர்த்தி நிற்கின்றது.

உண்டா லம்மில் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே

(புறம்; 182 : 1:3)

என்ற புறநாலூற்றுப் பாடலும்,

நின்னயங் துறைநர்க்கும் நீநயங் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழுநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்று என்னாது
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழு வோயே

(புறம்; 163)

என்ற புறப்பாடலும், ‘என்பொருளும் என்பொருளே:
எல்லார் பொருளும் என் பொருளே’ என்ற கொள்கை
உடையார் நெஞ்சம் நாணித் தன் பொருளையும் பிறர்
பொருளாகக் கருதும் மனப்பண்பாடும் வளர்வதற்கு வழி
வகுக்கின்றன.

எயென இரத்தவின் இழிவினையும், கொள்ளெனக்
கொடுத்தவின் உயர்வினையும்,

எயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

(புறம்; 204 : 1-4)

என்ற புறப்பாடல் நவில்கின்றது, ஒருவன் தான் சொல்லிய
சொல்லினின்றும் திறம்பாது நிற்றலே அறம் என்பதை,

நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே

(புறம்; 34 : 5—7)

என்ற பாடல்பகுதி அறிவித்து நிற்கிறது.

அடுத்துத் திருக்குறளுக்கு வருவோம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

(குறள்; 45)

என்ற குறள் இல்வாழ்க்கையை, இலக்கியத்தின் நோக்கத் தினை இனிதாக எடுத்து இயம்புகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

(குறள்; 391)

என்ற குறள் கற்றவழி வாழ வேண்டும் என்பதை அறி வருத்தி நிற்கிறது.

குணம்நாடுக் குற்றமும் நாடு அவற்றுள்
மிகைநாடு மிக்க கொள்ள.

(குறள்; 504)

இக் குறள் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கணவன் மனைவியாக வாழும் குடும்ப வாழ்க்கைக்கும் மிகுதியாகப் பயன்படுகிறதன்றோ?

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோன்னாங்கு
அறனல்ல செய்யாமை நன்று

(குறள்; 157)

என்பது எத்துனை நீதி நிறைந்த மொழி!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்காண
நன்னயம் செய்து விடல்

(குறள்; 314)

என்பது,

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்

[பிழையை
மன்னியும் என்று எழிற்கணிவாய் மலர்ந்தார்நம்
[அருள்வள்ளல்

என்ற கிறித்துவக் கம்பராம் கிருஷ்ணப்பிள்ளை கூற்றோடு
நோக்கி மகிழ்த்தக்கது அன்றோ?

வள்ளுவரின் ‘அறத்துப்பால்’ மக்களின் அற
வாழ்க்கைக்கும், ‘பொருட்பால்’ பெரும்பான்மை அரசியல்
வாழ்க்கைக்கும், ‘காமத்துப்பபல்’ இலக்கியச் சுவைக்கும்
பெரிதும் பயன்படுவனவாகும்,

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்: உரை
சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை
உருத்துவந் தூட்டும் என்ற மூன்று உண்மைகளைக் கூற
வந்த இளங்கோவடிகளும், நூலின் இறுதியில்,

தெளிவுறக் கேட்ட திருத்தகு நலலீர்!
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்:
தெய்வங் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்;
ஊனோண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்;
பொய்க்காரி போகன்மின்; பொருண் மொழி

[நீங்கன்மின்

அறவோ ரவைக்களாம் அகலா தணுகுமின்;

இ. கா.—2

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்
கள்ஞங்களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
ளாநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுங் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்

(சிலம்பு ; வரந்தருகாதை : 185—202)

என்று வாழ்க்கை நெறிகளை உணர்த்துகின்றார்.

அம்மென் இனர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

(கானல் வரி 32 : 3—4)

என்ற இரண்டு அடிகளில் எத்துணை அருமையான நீதியை
நம்முன் வைக்கின்றார்.

அடுத்துத் தோன்றிய மணிமேகலை உணர்த்தும்
அறங்கள் பல.

முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில்
கடியப் பட்டன வைந்துள அவற்றில்
கள்ஞும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளா தாகும் காமங் தம்பால்
ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோரென
நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்
நீங்கா ரன்றே நீணில வேந்தே
தாங்கா நரகங் தள்ளிடை யுழப்போர்

(மணிமேகலை 22 : 169—176)

இலக்கியத்தின் நோக்கங்கள்

என்ற மணிமேகலைப் பகுதியில் இவ்வுலகில் பரமார்த்த தத்துவ ஞானிகள், கள், பொய், களவு, கொலை, காமம் ஆகிய ஐந்தனையும் நீக்குபவர்களையே நிறைதவ நெஞ்சினர் என்றும், நீக்காதவர்களை நரகத்தில் உழலுபவர் என்றும் கொள்வர் என்று விழுமிய வாழ்வு நெறியினை வற்புறுத்துகின்றார்.

அறமே வாழ்க்கைக்கு மிக்க விழுத்துணையாவது என்பதை,

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது

(மணிமேகலை 22 : 135-138)

என்ற பகுதியில் உணர்த்துகின்றார் சாத்தனார்.

ஆற்றா மாக்களின் அரும்பசி களைந்து வாழும் மெய்ந் நெறி வாழ்க்கையே உயர்த்த வாழ்க்கை என்பதை,

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(மணிமேகலை 11 : 95-96)

என்ற பகுதியில் புலப்படுத்துகின்றார். இப்படி வாழ்க்கை அறங்கள் பலவற்றை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் பாங்கினை மணிமேகலையில் பல இடங்களில் காணலாம்.

‘கல்வியிற் பெரியனாம் கம்பன்’ இராமாயணம் என்றும் காவியக் கோயிலைக் கட்டினான். ‘அவன் கதாடாதது ஒன்றும் இல்லை; தொட்டதை அழகுபடுத் தாமல் விட்டதில்லை’ என்று அறிஞர் ஜான்சனைப் பற்றிக்

கோல்ட்ஸ்மித் கூறும் கூற்றினை நாம் கம்பர்மேல் ஏற்றிச் சொன்னால் மிகையாகாது.

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
துண்மை இல்லைநேர் செறுநார் இன்மையால்
உண்மை இல்லைபெராய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஒங்கலால்

(கம்பராமாயணம்)

என்ற பாடலில் வறுமையும், பகையும், பொய்ம்மையும்,
ஒண்மையும் இல்லாத ஒரு நாட்டைக் கற்பனையில்
படைத்துக் காட்டுவதன் மூலம், ஒரு நாடு இப்படித்தான்
இருத்தல் வேண்டும் என்பதனை அன்றோ உணர்த்தி
நிற்கின்றான் கம்பன்.

இழிப்புறு நெஞ்சினள் ஆயினும்
பழிப்புறம் போகாப் பண்பினள்

(கம்பராமாயணம்)

என்று கதைமாந்தரை வருணிப்பதிலும் ஓர் அறத்தை
உணர்த்திச் செல்கின்றான் கம்பன்.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் நிரலில் முதலில்
நிற்பவர் பாரதி. அவர் ஓர் உலகக் கவி! புரட்சிக்கவி.

சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரங்ன னாட்டுளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டுசைத்துத்
தோணிக ளோட்டு விளையாடு வருவோம்

(பாரத தேசம் : 5)

என்பது நாட்டு ஒருமைப்பாட்டிற்கு அவர் தீட்டிய
சித்திரம் அன்றோ!

இனியொரு விதி செய்வோம் அதை
எங்ங நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஐகத்தினை அழித்திடுவோம்

(பாரத சமுதாயம் : 21)

எனப் பொதுவடைமையை ஏற்படுத்தும் வகையில் அவர்
பாடும் குரல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க
வழிவகுக்கின்றது.

கவிஞர்கள், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்
பட்டுச் சட்டமன்றத்தில் சட்டமியற்றாவிட்டாலும் தம்
மன உலகில் சிந்தித்து நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல
சட்டத்தை இயற்றுகிறார்கள். சான்றாகப் பாரதி
தாசனின் புரட்சிக் கருத்துகள் சிலவற்றைக் கூறலாம்.

சமுதாயத்தில் புரையோடிப்போன உள்ளங்களுக்குப்
உணித மருந்து போடும் தொழிலில் அவர் இறங்கியுள்ளார்.
விதவைத் திருமணத்தை வலியுறுத்து முகத்தான்.

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்; மணவாளன்
இறங்தால் பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?

உன்கிறார்.

பெண்கள் குடித்தனம் பேணுவதற்கும், மக்களைப்
பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும்,
ஷல்வியைப் போற்றுதற்கும் பெண்களுக்குக் கல்வி
பெண்டும் என்று கூறுகின்றார்.

கல்வியில் லாது பெண்கள் களர்நிலம் அந் னிலத்தில்
புல்விளைங் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல்
[இல்லை]
கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி,
[அங்கே]
நல்லறி வடைய மக்கள் விளைவது நவிலவோ நான்

(குடும்ப விளக்கு, இரண்டாம் பகுதி)

என்கின்றார். கம்பன், பாரதி இவர்கள் புத்துலகம் காண
முயன்றதைப் போன்றே, அவர்கள் வழித்தோன்றலாம்
பாரதிதாசனும் சாதி சமயப் பேதங்களற்று, மூடப்பழக்க
வழக்கங்களை முறியடித்து, முன்னேற்றப் பாதையில்
முனைந்து சென்று புத்துலகம் காண வழி வகுக்கின்றார்.
இதனை,

சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதலினால் துரும்புபோல் அலக்கழிப்போம் பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்
[திடுவோம்!]

என்ற அடிகளில் காணலாம்.

முடிவுரை

‘காலத்தின் இடையிடையே ஹோமர், ஷேக்ஸ்பியர்,
மில்டன் முதலிய கவிஞர்கள் தோன்றியிருக்காவிட்டால்
உலகம் அழிந்திருக்கும்’ என்கிறார் ஷேல்லி. ஆம்; இது
தான் உண்மை. உலகைக் கட்டிக் காக்கும் பொறுப்
பினைப் பெரும்பான்மையும் கவிஞர்கள் ஆக்கும் காவியங்
களே பெற்றுத் திகழ்கின்றன. உடலுக்கு உரத்தை
விஞ்ஞானம் தரலாம். ஆனால் உள்ளம் பண்பட இலக்கியம் பெரிதும் பயன்படுகிறது. ‘முதன்முதலில் இலக்கியத்தைப் படிக்கும் பொழுது நமது முனை தூங்குகிறது.

நமது மனமும் அமைதி அடைகிறது. பின்னர் அந்த இலக்கிய உலகிலே தமது நுண்ணுடல் செல்கிறது. அங்கு நிகழும் இன்ப துன்ப உணர்ச்சிகளை மனம் அடைகிறது. ஆனால் அதனால் நமது பருவால் துன்பமடைவதில்லை' என்பர் டாக்டர் மு. வரதராசனார். இதுவே இலக்கியத்தின் குறிக்கோளாகும்.

இலக்கியம் செம்மையான மனத்தினை நமக்குத் தருகிறது. பணம் எவ்வளவுதான் இருந்தாலும் மன அமைதி கிட்டி விடாது. அமைதியைக் கொடுக்கக்கூடிய அருமருந்து இலக்கியமே ஆகும். அமைதியை இலக்கியம் தவிரவேறந்தப் பொருளும் வழங்கிவிட முடியாது. அமைதியே—அன்பே வாழ்வின் நிறையுடைமையை எடுத்தியம்பும். அமைதி! அமைதி! அமைதி! எனத் தவம் இயற்றும் தவசிகள்கூட அமைதி பெற்றுவிட முடியாது. ஆனால் அதே நேரத்தில் இலக்கியத்திலேயே தனது வாழ்நாளினைக் கழிக்கும் ஒரு பெரியார் அமைதியினை எளிதாகப் பெற்று விடுவர். இதனால்லன்றோ நீற்றறையில் தவமுனியாம் திருநாவுக்கரசர்,

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேணிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழுலே

என்று பாடிப் பரவசப்பட்டார். மேலும், 'நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்றும் சொல்லத் தகும் துணிவும் நெஞ்சுரமும் பெற்றிருந்தார்.

'அலைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு; அது அலைகளின் வேகத்தை அடக்கிவிடும்' என்கிறார் மேலை நாட்டு அறிஞர் மார்க் ஒளரேவியன். அந்த அமைதி இலக்கியத் தேர்ச்சியினால், இலக்கியம் அளிக்கும் வற்றாத இன்பத்தினால் வருவதொன்றாகும்.

வற்றாத வளம் சுரக்கும், வளமாகக் காவிரி பாயும்
 புண்ணிய பூமியில் இருந்தால்கூட அமைதியற்று அல்ல
 வற்று மிடிமிகப் பெற்ற இன்னல் நிறைந்த வாழ்வினை
 வாழும் என்னற்றோரை நாம் காண்கின்றோம்.
 அவர்கள் பணம் சேர்க்கப் பாடுபட்டார்களேயொழிய
 வாழ்வின் அமைதிக்கு — நெஞ்ச நிறைவுக்கு — நினைவின்
 இன்பத்திற்கு பண்பட்ட வாழ்க்கையின்பாற்பட்டுப்
 பகலோன் போல் ஒளிவீசித் திகழுப் பாடுபடவில்லை.
 எனவே இலக்கியம் இத்துணை அருமையான ஒரு
 செயலினை மக்களிடையே என்றும் செய்து கொண்டு
 வருகிறது. எனவே மேலைநாட்டு இலக்கியமாயினும் சரி,
 நந்தமிழ் நாட்டு இலக்கியமாயினும் சரி, நாம் ஆழ்ந்து
 படித்து, அதன் இனியையில் தினைத்து, அமைதி பெற்று,
 நெஞ்சினை வளர்த்து, அதே நேரத்தில் உடல் நலமும்
 பேணி விழுமிய வாழ்க்கையை இலக்கிய ஆசிரியர்கள்
 சொல்லிச் சென்றிருக்கும் சொல்லின் வழியே நடத்து
 வோமாக!

2. கடலும் கலமும்

வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் மிக்க இன்ம் தமிழினமாகும். தமிழ்க்குடியின் பழமையினைக் குறிப்பிட வந்த ஐயனாரிதனார் என்னும் சேர அரசர் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி

என்று போற்றியுள்ளார். மேலும் ஒரு நாட்டின் தொழில் களிலே தலையாய தொழிலில் உழவுத் தொழிலேயாகும். திருவள்ளுவரும் தம் நூலில் ‘உழவு’ என்றோர் அதிகாரத் தினை வகுத்துள்ளார்.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை¹

என்றார். உழவினையுடுத்துப் போற்றப்படும் தொழில் வாணிகமே. அதிலும் உள்நாட்டு வாணிகத்தைப் பார்க்கினும் வெளிநாட்டு வாணிகமே மிகச் சிறந்ததாகக் கருதப்படும். ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு உழவும் வாணிகமுமே சிறந்த தொழில்களாகும். உழவாலும் வாணிக வளத்தாலும் முன்னேற்றம் பெற்ற நாடே உலகில் நாகரிக நாடு என்று மதிக்கப்பெறும்.

கிறித்துவுக்கு முன்

கிறித்துநாதர் பிறப்பிற்கு முன்னரே தமிழர் திரைகடலோடியும் திரவியந் தேடினர்; கி. மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் என்னும் கிரேக்க அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை: யானைத் தந்தம், மணப் பொருள்கள் முதலியன் சென்றன. மயிலைக் குறிப்பிடும் ‘தோகை’ என்ற தமிழ்ச் சொல் ஈப்ரு மொழியில் ‘துகி’ என்று வழங்குவதாயிற்று. அம் மொழியில் ‘அகல்’ என்பது மணப்பொருளாம் அகிலைக் குறிப்பதாகும். பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் திமில் உடைய எருதுகள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சேரநாட்டு மிளகினைப் பொலீசிரியர்கள் விரும்பி வாங்கித் தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். ‘யவனப் பிரியா’ என்றே மிளகு வழங்கப் பெற்றது. தமிழ்நாட்டு வணிகர் கொண்டு சென்ற பொருள்களை ஏடன் துறை முகத்தில் அரேபியர்கள் பெற்று ஆப்பிரிக்கருக்கு விற்றனர்.² கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பி வைக்கப்பெற்ற அரிசி, மயில், சந்தனம் முதலிய பொருள்களின் பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதனைக் காணும்பொழுது பண்டைத் தமிழர்தம் கடல் வாணிகச் சிறிப்புத் தெற்றெனப் புலப்படும்.

புலவர் பெயர்கள்

மேலும் பழந்தமிழ்ப் புலவர் பலர் வாணிகத்தில் மேம்பட்டிருந்ததனை அவர்தம் பெயர் கொண்டே

2. பி.டி. சீனிவாச ஜயங்கார்; தமிழர் வரலாறு; பக்கங்கள் 129-134.

3. கே. ஏ நீலகண்ட சாஸ்திரி; தென்னி ந் திய வரலாறு. பக்கங்கள் 76-78.

அறியலாம். மதுரைச் சூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் மதுரை அறுவை வாணிகள் இளவேட்டனார், மதுரைப் பண்ட வாணிகள் இளந்தேவனார். மதுரைப் பொன் வாணிகனார் மகனார் நப்புதனார், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங் கொற்றனார் முதலி யோரின் பெயர்கள் இவ்வுண்மையை உணர்த்தும்.

முந்நீர் வழக்கம்

தொல்காப்பியனார் கடற்பயணத்தை பற்றிக்
குறிப்பிட்டுள்ளார்.

‘முந்நீர் வழக்கம் மகடுவோ டில்லை’⁴ என்று அவர் கடற்பயணத்திற்குப் பெண்களை உடனழைத்துச் செல்லக் கூடாது என்று விதி கூறியிருப்பது கொண்டு தமிழர் தம் கடற் செலவினைக் குறித்து அறியலாம். மேலும் தமிழர் கடற்பயிற்சி மிக்கிருந்த காரணத்தால், ஆர்களி, ஆழி, டணரி, முந்நீர், பல்வம், பரவை, கடல் முதலான பல சொற்கள் கடலைக் குறிக்க ஏற்பட்டன. மேலும், கலங்களைக் குறிக்கும் ஓடம், பரிசல், புணை, தோணி, அம்பி, திமல், படகு, கலன், கப்பல், நாவாய், வங்கம் முதலான பெயர்களும் தமிழர்தம் கடல் வாணிபச் சிறப்பை யுணர்த்தும்.

ஙனியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட வூரவோன் மருகு⁵

என்று சோழன் கரிகார் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடுவதனின்று தமிழர் கடல் வாணிகச் செய்தி துலக்கமுறும்.

4. தொல்காப்பியம்; அகத்தினையியல்; நூற்பா : 37

5. புறநானாறு 66 : 1-2

உள்நாட்டு வாணிபத்திற்கு உறுதுணையாயிருந்த ஒடம், ‘பஃறி’ என வழங்கப்பட்டது. பட்டினப்பாலையில் இத்தகைய பஃறியைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது. ‘வெள்ளள உப்பின் விலையைச் சொல்லி விற்றுப் பண்டமாற்றாக நெல்லைக் கொண்டு வந்தவை; குதிரைச் சாலையிலே நிற்கும் குதிரைகளைப் பிணிக்கு மாறு போலக் கழிகுழ்ந்த பக்கத்திலே தறிகளிற் கட்டப் பட்டுள்.’

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியின்னை முதற் பிணிக்கும்
கழிகுழ் படப்பைக் கலியானர்.⁶

சிறு மரக்கலங்கள் தோணி, அம்பி என்று வழங்கப் பட்டன. பெரும் மரக்கலங்கள் கொணர்ந்த பொன் முதலிய விலைமதிப்பு வாய்ந்த பொருள்களைக் கழிகளில் இயங்கும் தோணிகள் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன.

கலாந் துந்து பொற் பரிசம்
கழிந்து நோனியாற் கரைசேர்க்குங்கு. ”

மேலும், கடல் நீரைப் பிளந்துகொண்டு செல்லும் தோணி யின் செலவிற்கு, உழுந்தின் ஈக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரை, பகைவருடைய சேனைத் தொகுதியைப் பிளந்து சென்று போரைச் செய்யும் செயல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

உமுத்தத் ருண்ட வோய் நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ்

6. பட்டினப்பாலை : 29-32
 7. புறநானூறு : 343: 5-6
 8. புறநானூறு : 299 : 2:3

இவ்வாறு ஒலியெழுப்பிக் கடலில் மரக்கலங்கள் செல்லாத காலத்தில் பெரிய கழியில் உலவும் சுறாமீன்கள் அச்ச மின்றி மனஞ் செருக்கித் திரியும் என அகநானாறு குறிப்பிடும்:

கடல்பா டவிங்கு தோணி நீங்கி
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்⁹

ஒடமும் தோணியும்

அறத்துறை அம்பிகள் என்று கூறப்பட்ட ஒடங்கள் பெரியோராயினும் சிறியோராயினும் ஆற்றைக் கடக்க வருவோரை ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்று விடும்.

உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மானை¹⁰

பெரிய வலைகளைக் கடலிலிட்டுப் பெருமீன்களைப் பிடிக்கப் பரதவர்கள் அம்பிகளைக் கடலிற் செலுத்துவர். இவ்வாறு செலுத்தப்படும் அம்பிகள் பரிக்கோற்காரர் பிணித்துச் செலுத்துகின்ற அடக்குதற்கரிய களிற்று யானையை யொத்திருக்கும்,

வடிக்கதீர் திரித்த வன்னூட் பெருவலை
இடிக்குரற் புணரிப் பெளவத்து இடுமார்
நிறையப் பெய்த வம்பி காழோர்
சிறையறுங் களிற்றி ற் பரதவ ரொய்யும்.¹¹

கடலோடுங் கலங்கள்

பெருங்கடலில் செம்மாந்து திரியும் ஒடுகலம் நாவாய் எனப்பட்டது. புகார்த் துறைகளில் நாவாய்கள் நிற்கும்

9. அகநானாறு : 50 : 1-2

10. புறநானாறு : 381; 23-24

11. நற்றினை : 74 : 1-4

நிலையினைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கம்பத்தினை அசைக்கும் யானையின் செயலுக்கு ஒப்பிட டுள்ளார்.

வெளிலினக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
முசைச்சூம்பி னசைக் கொடியும்.¹²

பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் மேற்குத் திசையிலிருந்து பால் போன்ற வெண்ணிறமான குதிரைகளையும், வடதிசையிலிருந்து மற்றும் சிறந்த பொருள்களையும் நாவாய்கள் கொணர்ந்து தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
வாலுளைப் புரவியோடு வடவளங் தரூஉம்
நாவாய் சூழ்ந்து நளிநீர்ப் படப்பை.¹³

மதுரைக் காஞ்சியில் நாவாய்களைப் பற்றிய செய்தி சற்று விரிவாகவே காணப் படுகின்றது. நாவாய்கள் பாய் விரித்துத் திரண்டு உருண்டோடிக் கரை நோக்கி வரும் அலைகளைக் கிழித்துச் செல்லும்; பொன்னைக் கொண்டு வந்து தந்து மக்களின் செல்வநிலையை அவைசிறப்பிப்பன: முரசம் ஒலிக்க அவை துறைமுகத்தை அடைவன.

கொடும்புணரி விலங்கு போழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்து
இன்னிசைய முரசமுழங்கப்

12. பட்டினப்பாலை : 172-175,

13. பெரும்பாணாற்றுப்படை : 319-321.

பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருஙாவாய்.¹⁴

சிறந்த நாவாய்கள் குதிரைகளைக் கொண்டுவந்து இறக்குமதி செய்தன. யவனம் முதலிய தேயத்திலுள்ளார் விரும்பியணியும் பேரணிகலங்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்தன.

விழுமிய நாவாய் பெருநி ரோச்சாநர்
நன்துலைத் தேள்து நன்கல னுய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்.¹⁵

பெரிய கப்பல்களை வங்கம் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது. இழையணிகளைத் தூரதேயங்களுக்குக் கொண்டு விற்றுவிட்டு இரவு நேரத்தில் இருங் கழியை யடையும் வங்கங்களில் வந்திறங்கிக் கரையைச் சேரும் வணிகரைப் பற்றி மதுரைக் காஞ்சி பின்வருமாறு அழகு பட விவரிக்கின்றது:

வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லை ணிமிழிசை மானக் கல்லென
நன்துலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்தப் புலவுத்திரை யோதம்
இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து.¹⁶

பதிற்றுப் பத்தும் இங்குக் கூறப்பட்ட செய்திக்குச் சான்று பகர்கின்றது.

14. மதுரைக் காஞ்சி : 77-83

15. மதுரைக் காஞ்சி : 321-323

16. மதுரைக் காஞ்சி : 536-541

அருங்கலாந் தீரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கந் திசைத்திரிங் தூங்கு.¹⁷

அகநானாற்றுப் பாடலொன்று உலகு புடை பெயர் ந்
தாலொத்த அச்சம் தோன்றப் புலால் வீசும் அலைகளை
யடைய பெரிய கடலைப் பிளந்து செல்லும் வங்கத்தைக்
குறிப்பிடுகின்றது.

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்கடல் நீரிடைப் போழு.¹⁸

கரிய கழி வழியாக வந்திறங்கும் கடலிற் செல்லும்
கவினுறு வங்கம் பற்றிப் புறநானாறும் பேசுகின்றது:

இருங்கழி யிழிதரு மார்கலி வங்கம்.¹⁹

கலங்கரை விளக்கம்

நடுக்கடலில் இரவு நேரத்தில் வழங்கும் கலங்கள்
திசைதடுமாறாது கரை வந்தடைதற்குத் துணையாகக்
கடற்கரைப் பட்டினங்களில் அக்காலத்தில் கலங்கரை
விளக்கங்கள் அமைந்திருந்தன. இத்தகு கலங்கரை விளக்
கங்களைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பின்வருமாறு
குறிப்பிடுகின்றது:

வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலங்குக்டர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும்
துறைபிறக் கொழியப் போகி.²⁰

17. பதிற்றுப்பத்து : 52 : 3-4

18. அகநானாறு : 255 : 1-2

19. புறநானாறு : 400 : 20

20. பெரும்பாணாற்றுப்படை 346-351

கலம் எண்ணும் கன்னியார்

எட்டுத் தொகை நூல்களில் கப்பல்கள் ‘கலம்’ என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. குறுந்தொகைப் பாட்டொன்றில் கடலும் கலமும் சுட்டப்படுகின்றன.

.....தெண்டிரைக்
கடலாழ் கலத்தில் தோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.²¹

மாலையில் மறையும் மணிநெடுங் குன்றிற்குக் கடலில் மெல்ல மெல்லக் கரையிலிருக்கும் நம் கண்பார்வையிலிருந்து மறையும் கலம் உவமையாகச் சொல்லப்பட்டிருக்கக் காணலாம்.

சங்குகள் கரையின்கண்ணே திரிய, கடல் எழுந்து ஆரவாரிக்கும் ஒலிபரந்த குளிர்ந்த துறைக்கண் கலங்களைப் பரதவர் செலுத்துவர் என்று ஐங்குறுநாறு குறிப்பிடும்:

கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகல முகைக்கும்.²²

காற்றால் அடித்துக் கொணரப்பட்ட இத்தகைய மரக்கலங்களைக் கடல் சார்ந்த நெய்தல்நிலப் பகுதியில் வாழும் பரதவர்குலப் பெண்கள் எண்ணுவார்கள்.

கடலே, கால்தந்த கலனெண் ணுவோர்
கானற் புன்னைச் சினை நிலைக்குங்து.²³

21. குறுந்தொகை : 240

22. ஐங்குறுநாறு : 192 : 1-2

23. புறநானாறு : 386 : 14-15

புகழ் பூத்த துறைமுகப் பட்டினங்கள்

(1) புகார்

பண்டைத் தமிழகத்தே சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினமும், சேரநாட்டில் முசிறியும் பாண்டிய நாட்டில் கொற்கையும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில், காஷி கடலோடு கலக்கும் இடத்தில், காவிரியாறு அகலமும் ஆழமும் நிறைந்து விளங்கிய காரணத்தால், பாரம் ஏற்றிய கப்பல்கள் பாய்ச்சுருக்காது சென்று அதன் கரைகளில் வெளி நாட்டிலிருந்து வந்த பண்டங்களைச் சொரிவனவாகும்:

.....கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரங் தோண்டாது
புகார்ப் புகுந்த பெருங்கலங் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ் வோயே.²⁴

(2) முசிறி

மீன்களை விற்று அதன் விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவியல்களும், வீடும் தோணியும் பிரித்தறிய வாராத படி காண்பாரை மயக்கச் செய்யும் மனையிடத்தே குவிக்கப் பெற்ற மிளகுப் பொதிகளும், மரக்கலங்கள் தந்த பொன்னாலாகிய பொருள்களும், கழிகளில் இயங்கும் தோணிகளால் கரைசேர்க்கப்பெற்ற மலைபடு பொருள்களும், கடல்படு பொருள்களும் முசிறித் துறைமுகத்தில் நெருங்கிக் கிடந்தன.

மீனாடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குங்து
மனைக்குவைஇய கறிமுடையாற்

24. புறநானூறு : 30 : 10-14.

கவிச்சும்மைய கரைகலக்குறுந்து
 கலந்தந்த பொற்பரிசம்
 கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
 மலைத்தாரமுங் கடற்றாரமும்
 தலைப்பெய்து வருநார்க்கீயும்.²⁵

முசிறித் துறைமுகத்தில் மரக்கலங்கள் பொன்னைக் கொணர்ந்து தந்துவிட்டு அதற்கீடாக மிளகை ஏற்றிச் சென்றன என்ற குறிப்பும் அகநானூற்றில் காணப்படுகின்றன.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
 பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.²⁶

(3) கொற்கை

சிறுபாணாற்றுப் படையும்,²⁷ மதுரைக்காஞ்சியும்²⁸ கொற்கைத் துறைமுகத்தே நடந்த முத்து வாணிகத்தினை வளமுறக் குறிப்பிடுகின்றன. முத்தால் மாட்சிமையுற்றது கொற்கை என அகநானூறு நவி லும்.

மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
 கெரற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன.²⁹

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகள் எல்லாம் மேலை நாட்டார் எழுதிவைத்துள்ள குறிப்புக்களோடு ஒத்திருக்கக் காணலாம்.

25. புறநானூறு : 343 : 1-8

26. அகநானூறு : 149 : 9-10

27. சிறுபாணாற்றுப்படை : 56-58

28. மதுரைக் காஞ்சி 135-138

29. அகநானூறு : 27 : 8-9.

வணிகர் சால்பு

இத்தகு வணிகத்தினை மேற்கொண்டிருந்த பெருமக்கள் உண்மையே பேசும் நற்பண்பு மிக்கவர். தமக்குக் கிடைக்கும் இலாபத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுவர்; பிறர் பொருளை மிகுதியாகக் கொள்ளாமலும், தாம் விற்கும் பண்டங்களைக் குறைத்துக் கொடாமலும் நடுவு நிலைமை சான்ற நெஞ்சுடன் வாணிகம் செய்வர். இவ்வாறு வணிகரைய் பற்றிப் பட்டினப்பாலை சிறப்பாகக் குறிப்பிடுகின்றது.

நெடுநுகத்துப் பகல்போல
நடுவுங்கின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடுக்
கொள்வதூஉ மிகை கொளாது
கொடுப்பதுதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்.³⁰

மதுரைக் காஞ்சியும் இத்தகு மாண்புடைய வணிகரை மாணச் சிறப்பித்துப் பேசும்.

‘அறநேறி பிழையாது ஆற்றின் ஒழுகி.’³¹

பல நாட்டோடும் தமிழர் பாங்குற நடாத்திய வாணிபத்தினை,

வேறுபல் நாட்டுக் கால்தர வந்து
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்³²

என்று நக்கீரனாரும்,

30. பட்டினப் பாலை : 206-211

31. மதுரைக் காஞ்சி : 500

32. நற்றினை : 31 : 8-9

வேறுபல் நாட்டுக் கால்தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை³³

என்று ஒளவையும் குறிப்பிடுவர். கப்பல் கவிழப் பலகை
யைப் பிடித்து உயிர்தப்பும் செய்தினைக் கொற்றனார்
என்னும் புலவர் நற்றினைப் பாடலொன்றில் பின்வரு
மாறு குறிப்பிட்டுள்ளார்:

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர்கொள் பலகை போல³⁴

முடிவுரை

இதுகாறும் கூறியவற்றால் பண்டைக் காலத்தே
தமிழர் கலம் செலுத்தி வாணிகம் போற்றி வளம்பல
சேர்த்து வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்ற செய்தி விளக்க
முறக் காணலாம்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்³⁵

என்ற பொய்யாமொழியின் கூற்றிற்கிணங்கத் தமிழ்
வணிகர் அறநெறி போற்றிய மேம்படு வாழ்க்கை வாழ்ந்
தனர் என்பதும் புலப்படும்.

33. நற்றினை : 295 : 5-6

34. நற்றினை : 30 : 8-9.

35. திருக்குறள் : 120

3. வெறியாட்டு

மொழி மக்கள் மனத்தினைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி எனலாம்.¹ மொழி எண்ணத்தை வெளிப் படுத்தும் கருவியாக² அமைவதனால் அம் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக் கூறுகளை எடுத்து மொழியும் பெற்றியுடன் திகழ்கின்றன. தமிழ்மொழியின்கண் சிறப்புற்றுத் திகழும் பழைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் அக்கால மக்கள் வாழ்வியலினை வளமுறக் காட்டிநிற்கும் கருத்துக் கருவுலங்களாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் எனக் கூறப்படும். இப் பழும் பெரும் இலக்கியங்கள் இயற்கையின் பின்னணியிற் பெரு வாழ்வு வாழ்ந்த தமிழர் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மனிதனின் வாழ்க்கைக் கூறுகளில் சமயத்திற்குத் தனியானதோர் இடம் உண்டு. மனிதனைப் பக்குவெப் படுத்தும் நெறிக்குச் சமயம் என்று பெயர். மக்கள் உயரிய குறிக்கோளோடு விழுமிய வழியில் செல்லச் சமயம் உதவுகின்றது. தமிழர்க்குக் கடவுள் நம்யிக்கையும் அதனால்

1. “The language is a mirror of their (People) minds—” Pillstleury and Meader—The Psychology of Language, P. 290

2. The language is the vehicle of thought.

கடவுள் வழிபாட்டு நிலையும் இருந்தனவாக அறிகிறோம். பின்னாளில் தென்னாடு போந்த ஆரியர் வருகைக்கு முன்பே தமிழர்தம் சமயவாழ்க்கை ஒரு தனிமையான பண்போடு திகழ்ந்ததாகக் கூறுவர்.³

தொடக்கக் காலத்தில் ஒருவித அச்சத்தோடு கடவுள் வழிபாடு தொடங்கியிருக்கச் சூடும். ‘மன்ற மரா அத்த பேன்முதிர் கடவுள் கொடியோர்த் தெறுஉம் என்ப’⁴ என்ற கபிலர் பாடல் இக் கருத்தினை வலியுறுத்தும். வரலாற்றுக்கு எட்டாத பழங்காலத்தில் தெய்வத்தை வழுத்தி வழிபடும் முறைகள் இயற்கையோடு வாழ்வு இயைந்த முறையில் அமைந்திருந்தன.

மலையும் மலையைச் சார்ந்ததுமான குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மக்கள், ‘வெறியாட்டு முதலிய விழாக் களினால் தெய்வங்களை வழுத்தி மகிழ்விக்கும் அளவிலேயே தமிழர் சமயம் அமைத்திருந்தல் கூடும்’ என்றும், ‘காலஞ்செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும், ஆரியருக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன’ என்றும் பேராசிரியர் டாக்டர் சு. வித்தியானந்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.⁵

சங்க காலத்தே குறிஞ்சி நில மக்களிடத்தே வெறியாட்டு என்னும் வெறிக் கூத்து மிகப் பெரிதும் பரவியிருந்தது ‘வெறி’ என்னும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும்.⁶ தெய்வம் மக்கள்மீது வந்து ஆடுவதை

3. டாக்டர் சு. வித்தியானந்தம்; தமிழர் சால்பு ப. 106.

4. குறுந்தொகை : 87 : 1-2.

5. தமிழர் சால்பு : ப. 106, 107.

6. தமிழ்க் ககைகளஞ்சியம்: தொகுதி 6; பக்கம் 505.

‘வெறியாட்டு’ என்று வழங்குவர். முருகனுக்கு இயல்பாய் நறுமணத்தை ‘வெறி’ என உரைப்பார்? இது குறித்தே சங்க காலப் புலமைச் சான்றோராகிய நக்கீரனாரும் திருமுருகனைக் குறிப்பிடவந்த விடத்து ‘மணங்கமழ் தெய்வத் தினநலம் காட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார். தெய்வம் மக்கள்மீது வந்து ஆடுவதை வெறியாட்டென்று வழங்குவர். சங்க இலக்கியங்களில் முருகவழிபாடு கூறப் படும் இடங்களிலெல்லாம் ‘வெறியாட்டு’ எனப்படும் இத்தகைய கூத்துகள் வருணிக்கப்பட்டுள்ளன. வழி படுவோர் தெய்வம் தம்மிலே வந்து வெளிப்படும் என்னும் நம்பிக்கையுடன் கூத்தாடினர்.

தொல்காப்பியனார் கூறும் இலக்கணம்

தொல்காப்பியனார் தம் பொருளதிகாரத்தில்,

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டயர்ந்த காந்தனும்⁹

என்று, இவ் வெறியாட்டைக் குறிப்பிட்டுள்ளார். வெறியாடலின் இயலை உணர்ந்தவன் வேலன் என்னும் பெயருடையோன் என்றும், வெறியாட்டிற்குக் காந்தள் என்றொரு பெயரும் உண்டென்றும் நாம் இந்நூற்பாவால் அறியலாம். செவ்வேட் பெருமானின் திருக்கையிற் பொலிவுபெறக் கொலுவிருக்கும் வேலைத் தான்

7. நாவலர் ந. மு வேங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை - அகநானாறு உரை, கழகப் பதிப்பு: ப. 231.

8. திருமுருகாற்றுப்படை, அடி 290.

9. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணையியல்; நூற்பா 60.

எந்தி ஆடுவதால் இம் முருககோயிற் பூசாரி வேலன் என்று வழங்கப்பெற்றான். இவ் வேலன் வெறியாட்டாளன் என்றும், படிமத்தான் என்றும் வழங்கப்பெறுவான். இவ் வெறியாட்டு அகத்தினை, புறத்தினை ஆசிய இரண்டு மூக்கும் பொதுவானதாகும்.

நச்சினார்க்கிணியர் நவிலூம் விளக்கம்

‘செவ்வேள் வேலைத் தான் எந்தி நிற்றலின் வேல னென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறினமையிற் கணிகாரியையுங் கொள்க. காந்தளையுடைமையானும், பனந்தோடுடைமையானும், மகளிரை வருத்துதலானும், வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனாலும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை; ஒழிந் தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.’¹⁰

என்பது அவர் காட்டும் உரையாகும். எடுத்துக் காட்டாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிட்டு, ‘இது சிறப் பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று’ என்றும் குறிப்பிட்டுள்ளார். பாடல் வருமாறு :

அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத்
தமரக த்துத் தன்மறந் தாடுங்—குமரன்முன்
கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா
ரேர்க்காடுங் காளை யிவன்.

பின்னர் வேலனாடுதல் ஆகத்தினைக்குச் சிறந்தது என்று கூறி, வெறி பாடிய காமக்கண்ணியாரின் அகப் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார். அப் பாட்டு வருமாறு :

அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்

10. தொல்: பொருள். நூற்பா 60. நச்சி. உரை.

இதுவென அறியா மறுவரற் பொழுதில்
 படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
 நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
 முதுவாய்ப் பெண்டீர் அதுவாய்க் கூறக்
 களான் கிழைத்துக் கண்ணி சூட்டி
 வளங்கர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
 துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
 முருகாற்றுப் படுத்த வருகெழு நடுநாள்.....
 ஆர நாற வருவிடாத் தகைந்து
 சாரற் பல்பூ வண்டுபடச் சூடுக்
 களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
 ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல
 நன்மனை நெடுங்கர்க் காவலர் அறியாமைத்
 தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப
 இன்னுயிர் குழைய முயங்கு தொறு மெய்ம்மலிங்கு
 நக்கென னல்லெனோ யானே யெய்த்த
 நோய்தனி காதலர் வரவீன்
 டேதில் வேறு குலந்தமை கண்டே.¹¹

‘இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை
 யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன்
 ஆடுதலின் வெறியாடிய காந்தன் அகத்திற்கு வந்தது. இது
 வேத்தியல் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய்,
 அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாதலிற் பொதுவியலு
 மாயிற்று’ என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்காணும் பாடலைக் கூர்ந்து விளக்கம் பெற்றால்
 வெறியாடல் ஏன் மேற்கொள்ளப் பெறுகின்றது என்பதும்
 அதன் அகப்பொருள் அமைதியும் நன்கு தெரிய வரும்.

வெறியாட்டு நிகழும் சூழ்நிலை

தலைவன்மாட்டுத் தன் நெஞ்சம் நெகிழ்ந்து அவனிடத்து ஆராக்காதல் கொண்டு வாழும் தலைவி, சில நாள்களில் தலைவனைச் சந்தித்துப் பேச முடியாது போயின் கவல்வாள்; தலைவனைப் பிரிந்திருக்க முடியாத தலைவி உடல் மெலிவாள். தலைவியின் மேனியிலே தோற்றிய வேறுபாடு கண்ட தாய் முதலியோர் அவ் வேறுபாடு எதனால் ஏற்பட்டதென்று ஆராயப் புகுவர். நெல்லை முறத்தில் வைத்துக் குறி பார்ப்பவளாகிய கட்டுவித்தியை அழைத்துவந்து கட்டுப் பார்ப்பர். ‘கட்டுப் பார்த்தலாவது ஒரு முறத்தில் நெல்லை வைத்து அதை எண்ணிப் பார்த்து அவ்வெண்ணின் வழியே அறிந்த செய்திகளைக் கூறல்’ என்பதாகும்.¹² இவ்வாறு நிமித்தம் பார்ப்பவள் அகவன்மகள் என வழங்கப்படுவாள். அவ்வாறு அவள் தெய்வங்களைப் பாடி அழைத்து நிமித்தம் பார்க்கும் பொழுது, தலைவி, தலைவனிடத்துக் கொண்டு காதலை எவ்வாறே நூம் தாய்க்கு அறிவித்துவிட வேண்டும் என்று எண்ணங்கொண்ட தோழி அவ் அகவன்மகளை அணுகுகின்றாள். அவள் ஒவ்வொரு மலையாக வருணித்துப் பாடிவிட்டு, தலைவன் வாழும் குன்றத்தையும் பாடி முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை தலைவனின் குன்றத்தையே பாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள். இதனால் தாயர் முதலியோருக்குத் தலைவியின் காதல் நெஞ்சமும் வாழ்வும் தெரிய வருகின்றன. அப் பாட்டு வருமாறு:

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னென்டுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே

12. டாக்டர் உ. வே. சாமிநாத ஜியர்: குறுந்தொகை உரை: நூலாராய்ச்சி ப. 79.

**இன்னும் பாடுக பாட்டேயவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே,¹³**

இஃது அறத்தோடு நிற்றலின் ஒரு வகையாகும். இவ்வறத் தோடு நிற்றலின் மற்றொரு வகையே வேலன் அயரும் வெறியாட்டாகும்.

வேலன் வெறியாட்டயர்தல்

தலைவியின் உடலில் வேறுபாடு கண்ட தலைவியின் தாய் முருககோயிற் பூசாரி படிமத்தான் எனப்படும் வேலனை அழைத்துத் தலைவியின் நோய்க்குரிய காரணத்தை வினவுவான். வேலன், குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனேயாதலால் இது முருகனாலாயதென்று கூறுவான். முருகனுக்குப் பலி கொடுத்துப் பூசனை புரியின் தலைவியின் நோய் நீங்குமென்பான். முருகனை விளையாட்டயர் வேலன் புனையும் வெறியயர்களம் மிகவும் அழகுறப் புனையப் பெறும். குறுந்தொகையில் இருபாடல்களில்¹⁴ இவ் வெறியயர் களம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கக் காணலாம். ‘மணற் பரப்பிலே புஞ்க மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடத்தல், முருகன் வெறியர் களந்தொறும் செந்தெல் வான்பொரி சிதறினாற் போல உள்ளது,¹⁵ என்றும், ‘விளங்கிய கடற் பரப்பிலே நல்ல மணங்கமழும் ஞாழுல் மலருடன் புனை மலரும் பரவி வெறியயர் களம் போலத்

13. குறுந்தொகை : 23

14. குறுந்தொகை 53, 318

15. “..... முன்றில்

நனைமுதிர் புஞ்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்தெல் வான்பொரி சிதறி யன்னை.”

(குறுந்தொகை : 53)

தோன்றும்¹⁶ என்றும் வெறியயர்களும் பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.

மதுரைக் காஞ்சியில் வெறியாடு களும்

தலைவியின உடல் மெலிவிற்குக் காரணம் முருகனே என்று கூறி, வேலன் முருகனைப் பரவி வழிபட்டுக் கூத்தாடுவான். ‘அரிய அச்சத்தைத் தோற்றுவிக்கும் வேலன் தலைவிக்கு வந்துள்ள இடுக்கண் முருகனால் விளைந்தது என்று கூறி, கேட்டோரை வளைத்துக் கொண்டு, அரித்தெழும் ஒசையையுடைய இனிய வாத் தியங்கள் ஒலிக்க, கார்காலத்தே மலரும் மலராகிய குறிஞ்சியைச் சூடி, கடப்ப மாலையணிந்த முருகனைச் செவ்விதாகத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி வழிபட மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்று குரவைக் கூத்து அயர்வர்.’²⁷

திருமுருகாற்றுப்படையின் வெறியயர் களும்

‘கோழிக் கொடியுடன் திருமுருகனைக் களத்திற்கு எழுந்தருள்வித்து, நெய்யுடன் வெண்சிறு கடுகையும் மெய்

16. ஏறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பின் நறிவீ ஞாழலோடு புன்னை தாஅய் வெறியயர் களத்தினிற் ரோன்றும்.’

— குறுந்தொகை : 318

17. அருங்கடி வேலன் முருகோடு வளைஇ அரிக்கூட்டி ன்னியங் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணித் தழுஷப் பிணையூ மன்றுதொறு நின்ற குரவை.

— மதுரைக் காஞ்சி; 613-615

யில் அப்பிக் கொண்டு, வழிபடும் மந்திரத்தை உச்சரித் படி, சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொண்டு வெண்பொரியைத் தூவி, ஆட்டின் குருதியுடன் பிசைந்த தூய வெள்ளிய அரிசியைச் சிறுபலியாக இட்டு, மஞ்சள் நீருடன் நறுமணங்கு சான்ற சந்தனம் முதலியவற்றைத் தெளித்து, செவ்வலரி முதலிய பூக்களை மாலையாகச் தொங்கவிட்டு, ஊரெங்கும் பசியும் பிணியும் நீங்குக் கெவன்று வாழ்த்தி, நறிய புகை யூட்டி, குறிஞ்சித் தீம் பண்ணைப் பாடி, இன்னிசைக் கருவிகள் பலவும் அருவி யென ஒலிக்க, பலவகைச் செந்நிறப் பூக்களைத் தூவிச் செந்தினை பரப்பி, வெறியயர் களத்தைப் புணைந்து, ஆரவாரம் எழும்பப் பாடி மணியசைத்து வழிபடுவர்' என்ற செய்தி, குறமகள் வெறியயர்ந்தாள் என்ற நிலையில் திருமுருகாற்றுப்படையாற் பெறப்படுகின்றது.¹⁸

அகநானாற்றில் ஆடுகளம்

'மலைநாட்டுத் தலைவன் மார்பு செய்த காதல் நோயினைத் தாய் அறியாதவளாகித் தலைவியின் வளை நெகிழ்ந்த தன்மையைப் பார்த்துச் செயலற்ற உள்ளத் தினளாய்க் கட்டுவிச்சியை வினவ, அவள் பிரப்பர்சியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்ற கூற, அதனை வாய்மையாகக் கருதி, ஒவியத்தை யொத்த அழகு புணையைப்பெற்ற நல்ல மனையில், தன் மகளின், பலராலும் போற்றப்பட்ட பண்டைய அழகு முன்போற் சிறப்புற வேண்டுமென்று தெய்வத்தைப் பறவ நினைந்தாள். இனைந்த பலவாய இனிய இசைக்கருவிகள் இசைந்து ஒலிக்க, வெறியாடும் களனை இயற்றி, ஆடுதற் கமைந்த அழகிய அகன்ற பெரிய பந்தலில், வெள்ளிய

18. திருமுருகாற்றுப்படை : 228-248.

பனந்தோட்டினைக் கடப்ப மலரோடு சூடி, தாளத்தோடு பொருந்த முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்து வேலன் வெறியாடு களத்தில் கூத்தயர்ந்தான்.¹⁹

இச் செய்தியினை வெறிபாடிய காமக் கண்ணியார் நவில்கிறார். வெறியாட்டுப் பற்றிய சிறந்த பாடல்களைப் பாடிய சிறப்பால் இப் புலவர் இச் சிறப்பினைப் பொருத்த முறப் பெற்றுள்ளார்.

வெறியாட்டில் வேலன்

ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள வெறிப்பத்து²⁰ என்னும் பகுதியில், தலைவியின் பொலிவற்ற தோற்றத் திற்கு முருகனே காரணம் எனக் கூறி வேலன் முருகனைப் பரவுவான்' என்றும்,²¹ குறுந்தொகையில், 'மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் முருகக் கடவுளால் வந்தது என்று வேலன் கூறி விழாவயர்வான்' என்றும்²² கூறப்படுகின்ற செய்திகளால் வேலனின் செயல்கள் விளக்க முறுகின்றன வெறியாடும்பொழுது வேலன் கழற்காயை உடம்பில் அணிந்துகொண்டு படிமக்கலத்தைத் தூக்கிக் கொண்டு முருகனங்கின் குறையென வேலன் மொழி வான்²³. வெறியாட்டில் ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையையுடைய பிரப்பை வைத்து வழிபடுவர்.²⁴

19. அகநானாறு : 5-19

20. ஐங்குறுநூறு - 241-250

21. ஐங்குறுநூறு - 249-1-2

22. குறுந்தொகை : 111 : 1-2

23. ஐங்குறுநூறு : 245 : 1-3

24. மறிக்குர வறுத்துத் தனைப்பிரப் பிரீஇ-குறுந் தொகை : 263 : 1

சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியை அறுத்து வேலையைப் பரவுவதும் உண்டு.²⁵ பலவாக நிறம் வேறுபட்ட சோற்றை உடைய பலியுடன் சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று தலைவன் மார்புசெய் நோய் உள்ள பெண்ணின் நறிய நெற்றியைத் தடவி, முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பான் வேலன் என்பது குறுந்தொகைப் பாட்டெடான்றால் நாம் பெறுகின்ற செய்தியாகும்.²⁶ இவ் வெறியாட்டில் தெய்வம் ஏறப்பெற்று அசைகின்ற அசைவு, உலாவி அசைந்து ஆடுகின்ற விறலியின் ஆட்டத்திற்கும், அரிய மணியை உடைய பாம்பின் ஆட்டத்திற்கும் ஒப்பிடப்பட்டுள்ளது.²⁷ ஆடுகளத்தில் மகளிர் ஆடுகின்ற ஆட்டம், தெய்வத்திற்குப் பலியாக இட்ட செழுமையாக தினைக்கதிரைத் தெரியாமல் உண்ட மயில் வெம்மையுற்று நடுங்கி ஆடுதற்கு ஒப்பிடப் படுவதும் உண்டு²⁸ குறுந்தொகை,²⁹ அகநானூறு,³⁰ பட்டினப்பாலை,³¹ முதலியவற்றில் வெறியாட்டம் மேவிய மகளிரின் தோற்றப் பொலிவைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.

வெறியாட்டுக் குறித்து இளம்பூரணர்

முன் குறிப்பிடப்பெற்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இளம்பூரணர் காட்டும் உரையால் வெறியாடல் பற்றிய மேலும் சில கருத்துக்கள் விளக்கமுறுகின்றன.

25. சிறுதினை மலரோடு விரைவிடு மறியறுத்து.—

திருமுருகாற்றுப்படை : 218

26. குறுந்தொகை : 362 : 3-5

27. பதிற்றுப்பத்து : 51 : 10-13

28. குறுந்தொகை : 105 : 2-4

29. குறுந்தொகை : 366.

30. அகநானூறு : 370 : 14

31. பட்டினப்பாலை : 154 : 155

‘காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந் நிலத்துள்ளார் (குறிஞ்சி நிலம்) வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ் வெறி இந் நிலத்திற்குச் சிறந்தது’ என்பர் இளம்பூரணர்.

வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா
ஜூய நனிநீங்க ஆடினாள்—மையல்
அயன்மனைப் பெண்டிரோடு அன்னைசொல் அஞ்சி
வியன்மனையுன் ஆடும் வெறி’’³²

என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலை எடுத்துக் காட்டி. ‘இது காமவேட்கை தோற்றாமல் தலை மகள் தானே முருகுமேல் நிறீஇ ஆடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுட் கண்டு கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

தெய்வங்கள், பரவி வழுபடுவார் மீது தோன்றித் தான் கூறவேண்டுவனவற்றைக் கூறும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டிலும் ஈழத்து வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையே இன்றும் நிலவுவதாக அறிகிறோம்.³³ பழங்காலத்தில் மக்கள் கூத்தாட்டு நிகழும் பொழுது முருகன், வழிபடும் பூசாரியின் மேல் வந்து வெளிப்பட்டுத் தான் கூற வேண்டியவற்றைக் கூறுவான் என நம்பினர். சமய நம்பிக்கையினை ஒருவாறு உரைக்கும் இவ் வழக்கு, பண்டைய காதல் ஒழுக்கத்தின் ஒரு துறையினையும் ஒளியாமல் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். தோழி வெறியாட்டு எடுக்கும் பொழுதும், தலைவி மெலிந்து

32. புறப்பொருள் வெண்பாமாலை, இருபாற் பெருந்தினை : 10.

33. டாக்டர் ச. வித்தியானந்தம், தமிழர் சால்டி : பக்கம் 111.

வாடி வேறுபட்ட நிலையில் தாய் ஐயறும் பொழுதும், தமர் தவைவனுக்கு வரைவு மறுக்கும் பொழுதும், நொது மலர் வரைவின்போதும், கட்டுக்காணிய நின்றவிடத்தும், கூட்டம் உண்மையினைத் தாய் அறிந்தவிடத்தும் முன்னிலைப் புறமொழிகளால் அறத்தொடு நிற்பான். எனவே, வெறியாட்டு என்பது தோழி அறத்தொடு நிற்றலுக்குக் கனம் அமைத்துக் கொடுக்கிறது என்றும், தலைவி மாட்டுத் தலைவன் கொண்ட காதலைச் சத்துவம் தோன்றத் தெரிவிப்பதற்கு ஒரு வாயிலாக அமைகிறது என்றும் கூறலாம். சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் அகத்தினை ஒழுகலாற்றின் ஒரு கூற்றினை வெறியாட்டு விளங்கவரத்து நிற்கிறது எனலாம்.

4. கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி

சங்க நூல்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை, ‘கற்றறிந்தா ரேத்துங் கலி’ என்று ஆன்றோராற் பாராட்டப்பெறும் பெருமையுடைய தாகும். கலிப்பா வகையுட் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாடல்களைத் தன்னகத்தே கொண்டது இந்த நூல். ‘இச் செந்தமிழ்ப் பெருநூல் தேன்செறிந்த மொழிகளாலும் தெள்ளிய உருவகங்களாலும் இயன்ற கற்போருள்ளத்தைக் கவருந் தகைமைத்தாம். மக்கள்தம் நால்வாழ்விற்கு வேண்டிய நன்னெறிகள் பலவற்றை இடையிடையே தொகுத்தும் விரித்துஞ் சுட்டிச் செல்வதும் இந் நூலின் சிறப்புக்களில் ஒன்றாம்’¹ என்பர்.

பிற்றைநாட் புலவர்களாலும் கலித்தொகைபோற்றப் பட்டது என்பதனைப் பின்வரும் பாடல்கொண்டு அறியலாம்.

திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தக்க கவிவளமும் வேண்டேம்—திருக்குறளோ
கொங்குவேன் மாக்கதையோ கொள்ளோம்
பொங்குகலி யின்பப் பொருள். [நனியார்வேம்]

1. கலித்தொகை; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு; பதிப்புரை. ப. 5, 6.

கலித்தொகையின் பிறிதொரு சிறப்புக்குக் காரணம், இது நாடகப்போக்கில் நன்கமைந்திருப்பதாகும்.

இனி, கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி யினைக் காண்போம்.

முதலாவதாகக் கற்பு எனப்படுவது யாதென்று நோக்குவோம். உரையாசிரியர் என்றே பெருமையுடன் அழைக்கப்பெறும் இளம்பூரணர், ‘கற்பு என்பது-மகளிர்க்கு மாந்தர்மாட்டும் நிகழும் மனநிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது’ என்று பொருள் விரித்துள்ளார்.² இளம்பூரணரே பிறிதோரிடத்தில், ‘கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவுவெளிப்படாத வழியும், மெய்யறு புணர்ச்சியின்றி உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.³ நச்சினார்க்கினியர் கற்பின் இலக்கணத்தை விரிக்குமிடத்து, ‘அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இதுமுது குரவர் கற்பித்தலானும், ‘அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேளத்தும்,’ ‘ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்’ (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஒரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று’ என்று நயம்படக்

2. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; இளம்பூரணம்; பொருளியல். நூற்பா, 51 உரை.

3. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; இளம்பூரணம்; கற்பியல்; நூற்பா 1, உரை.

இளத்தியுள்ளார்.⁴ கற்பியவில் இவ்வாறு பொருள் உரைத்த நச்சினார்க்கினியர், பொருளியவில், ‘கற்பாவது, தன்கணவனைத்தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.⁵

தொல்காப்பியனார் கற்பைப்பற்றிக் கூறுவனவற் றைத் தொகுத்துப் பேராசிரியர் மு. இராகவைங்கார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்:

‘‘கற்பாவது-கொள்ஞுதற்குரிய தலைவன், வேள்விச் சடங்கொடு கூடத் தலைவியை அவள் பெற்றோர் கொடுப்பக் கொள்ஞுதலாம்.’’ (142)

‘‘கொண்டானிற் சிறந்த தெய்வமின்றெனவும், அவனை இன்னவாறு வழிபடுக எனவும், இருமுது குரவர் (பெற்றோர்) கற்பித்தலாலும், அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் கடவுளர் — இவர்களிடத்து ஒழுகும் ஒழுக்கத்தைத் தலைமகன் கற்பித் தலாலும், வேதத்தும் சடங்கினும் விதித்த சிறப் பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு, சூறவறத் துச் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலாலும், கொண்ட தலைவனை இன்னவாறு பாதுகாப்பாயென்றும், அவற்கு நீ இன்னவாறு குற்றேவல் செய் தொழுகென்றும் அங்கியங்கடவுள் சான்றாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலாலும் ‘கற்பு’ எனப் படுவதாயிற்று’’ என்பர்.

பாலைக் கலியின் முதற்பாடலிலேயே மகளிர்தம் கற்புச் சிறப்பு சுட்டப்படுவதனைக் காணலாம். பொருள்

4. தொல்காப்பியம்; பொருளதிகாரம். நச்சினார்க்கினியம்; கற்பியல், நூற்பா 1, உரை.

5. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: நச்சினார்க்கினியம்; பொருளியல், நூற்பா 52, உரை.

6. தொல்காப்பியம்; பொருளதிகார ஆராய்ச்சி: ப. 84.

தேடும் முயற்சி மேற்கொண்டு பிரியக் கருதிய தலை மகனைத் தோழி” அவன் தலைமகனை விட்டுப் பிரியா திருப்பதற்கு ஏதுக்கள் சிலவற்றைக் காட்டி நிற்கிறாள். ‘மறப்பரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந் தனீர்’ ‘என்று சாடுகின்றாள். ‘‘தம் கைப் பொருள்களைப் பிறர்க்கு ஈந்து தீர்த்துவிட்டுத் தாம் வந்து நம்பால் இரந்து நிற்பவர் சிலர்; அத்தகையோர்க்கு நாம் இல்லையெனச் சொல்லி வழங்காமற் போவது இழிவன்றோ?’ என்று எண்ணி, மலை பல கடந்து செல்லவும் ஒருப்பட்டனே. அவ்வாறு மலை பல கடந்து தேடிவரும் பொருள்தான், பொருளால் பெறும் பயனை உனக்குத் தருமோ? நிலை பெற்ற கற்பினையுடையவளான இவள், நீபிரிந்தால் உயிர் வாழாது இறந்தோழிவாளே. இவள் மார்பைத் தழுவிய படியே இவனை வாழச் செய்து பிரியாதிருத்தலன்றோ உண்மையான செல்வம் ஆகும்’’ என்று தலைமகனைத் தெருட்டினாள் தோழி,

தூணலைவாகி இரந்தோர்க்கொன் றீயாமை இழிவென நிலை இறந்து செயல் சூழ்ந்துபொருள் பொருளாகுமோ நிலை இய கற்பினாள், ஸி ஸீப்பின் வாழாதாள் முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை.⁸

மேலும், தோழி, தலைமகளின் கற்பு மேம்பாட்டனை, ‘தொல்லியல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்’⁹ ‘வடமீன் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்’¹⁰ என்னும் தொடர்களால் புலப்படுத்துகின்றாள். இவ்வாறு நிலை பெற்ற கற்பினையுடையவளென்றும், வடமீனைப்

7. பாலைக்கலி; 1 : 9-10.

8. கலித்தொகை; பாலைக்கலி; 1 : 11-14

9. கலித்தொகை; பாலைக்கலி; 1: 17.

10. கலித்தொகை; பாலைக்கலி; 1 : 21.

போலப் பலரும் தொழுதுபோற்ற விளங்கும் உயர்ந்த கற் பினையடையவளன்றும் தலைவி பாராட்டப்பெறக் காணலாம்.

தலைவனின் துன்பத்திற்குத் துணையாக நிற்கத் தலைவி பெரிதும் விருப்புகின்றாள். எனவே,

துன்பம் துணையாக நாடன் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு¹¹

என்று, தலைவனுடைய துன்பத்திற்குத் துணையாக நின்று துன்பத்திற் பங்கு கொள்வதே தனக்கு இன்பம் பயக்கும் நல்வினை என்று எண்ணிக் களிப்புறுதிகின்றாள் தலைவி.

இடைச்சுரத்திடை முக்கோற்பகவரைக் கண்டு, உடன் போக்கு ஒருப்பட்டுச் சென்ற தலைவி குறித்துச் செவிலித் தாய் உசாவியபோதும், முக்கோற்பகவர், தனைவி ‘இறந்த கற்பினாள்’¹² என்றும், ‘அவளுக்கு ஏதும் துன்பம் விளை விக்காதீர்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

‘உலகமே வறட்சியால் துயருற்ற காலத்தும், மழையைப் பெய்விக்கும் கற்புச் சக்தி யடையவளான இவன் மனைவி’ என்று கலித்தொகை காட்டும் தலைவி ஒருத்தி விளங்குகின்றாள்:

‘வறன் ஓடன் வையகத்து வான்தரும் கற்பினாள்.’¹³

மேலும் தலைவனும் தலைவியும் இளமைச் செவ்வியும் காமவிருப்பமும் ஒருங்கே பெற்றவர்களாதலின், சாதாரணப் பொருட் செல்வத்தினை விரும்பி இவற்றைத் துறத்தல் கூடாது என்றும், வாழுநாள் வரையிலும் இணைந்தும் பிணைந்தும் நிற்றலே வாழ்வாவது என்றும், வறுமை

11. கலித்தொகை; பாலைக்கலி; 5: 10-11.

12. கலித்தொகை; பாலைக்கலி; 8 . 22.

13. கலித்தொகை; பாலைக்கலி; 16.20.

காரணமாக ஒரு துண்டு ஆடையே உடுப்பவராக வாழ்ந்தாலும், அதனைப் பொருட்படுத்திக் கவலையில் ஆழாது, ஒன்றிக் கலந்து வாழ்பவரின் வாழ்க்கையே சிறந்த இன்ப வாழ்க்கையாகும் என்றும், காரணம், கழிந்துபோன இளமையை மீட்டுத் தருவதென்பது எவருக்கும் அரிதான செயலாகும் என்றும் தோழி பொருள்வயிற் பிரியாக் கருதிய தலைவனிடம் கூறி, இல்வாழ்க்கையின்—கற்புநெறியின் இனிய பெற்றியினை எடுத்துரைக்கின்றாள்:

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உளாள்
ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ
சென்ற இளமை தரந்து.¹⁴

அடுத்து, குறிஞ்சிக் கலியில் கபிலர் தலைவியை ‘அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையள்’ என்று குறிப்பிடுகின்றார். மேலும், ‘தலைவியின் காதல் நெஞ்சத் திற்கு மாறாகத் திருமணம் நடக்குமேயானால், ‘வள்ளிக் கொடியிலே கிழங்கு கீழே வீழாது; மலைமுகட்டில் தேன் கூடுகள் உண்டாகா; தினைக்கொல்லையிலும் கதிர்கள் வளமாகத் தோன்றா’ என்று தோழி, சிறுகுடியில் வாழும் மலைவாழ்ந்தைப் பார் த் து அச்சுறுத்தும் வகையில் தலைவியின் கற்புச் சிறப்பினைக் கழறுவதனைக் காணலாம்.

சிறுகுடி யீரே சிறு குடியீரே
வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்.¹⁵

மேலும், மலைவாழ் மகளிர், கரிய மலையில் விளையும் முங்கில் போல அழகமைந்த மென்மையான தோன்களை யுடையவர்; பிறர் வைத்த கண் திரும்ப வாங்க மனமின்றிப் பார்த்துக்கொண்டேயிருக்கச் செய்யும் பேரழகு சான்றவர்: காந்தள் மலரின் மணம் கமழும் உடலினர்; அவர்கள் என்றும் பிழை செய்வதில்லை. அவர்கள் கணவனைத் தொழுதொழும் கற்பு மேம்பாடு உடையவர்கள். அதனால் தான் அவர்களின் அண்ணன்மாரும், தாம் குறி தப்பாது கணைசெலுத்தும் ஆற்றலுடையவராக இருக்கின்றனர் என்றும் கூறித் தோழி, தலைவியின் கற்புச் சிறப்பினை விளங்க எடுத்துரைத்தாள்:

காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதொழுலால்
[தம்மையரும்
தாம் பிழையார் தாம்தொடுத்த கோல்.¹⁶

இதனால், கணவன்மர்களின் கடமைத் தொழில்களே அவர்களின் கற்புநெறிச் சிறப்பினால் பிழையாமல் நடை பெறுகின்றன என்பது பெறப்படுகின்றது.

‘‘நல்ல பெண்கள் நானைத்தால் தலை கவிழ்வது போலத் தினைக்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்துள்ளன’’ என்கிறார் கடிலர்:

.....அமர்க்கண்
நகைமொழி நல்லவர்நானும் நிலைபோல்
துகை கொண்ட ஏனல்.¹⁷

15: கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 3 : 11-14.

16. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 3 : 15-19.

17. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 4 : 1-3.

ஒரு ஞான்று தலைவி தோழிக்கு அறத்தோடு நின்று இறுதியில் பின்வருமாறு உரைத்தாள்: ‘நான் நம் குடிக்கு மாசு வராமல் கற்புக்கடம் பூண்ட செய்தியை உரியவர் பால் உரை. நீ உரைப்பின், நிலையற்ற உலகில் நிலைநிற்ப தோர் புகழ் நமக்குப் பொருந்தும்’ என்று கூறினாள்:

.....நம்நகர்

அருங்கடி நீவாமை கூறின் நன்றென
நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்து
இன்னது செய்தாள் இவளென.
மன்னா வுலகத்து மன்னுவது புரைமே.¹⁸

இதனால் குறமகளின் குன்றன்ன ஒழுக்கநிலை நுண்ணிதிற் புலனாகும்.

மருதனின் நாகனார் ஊடியும் கூடியும் தலைவன் தலைவியர் போகம் நூகரும் மருதத்தினை யொழுக் கத்தைப் பாட வருகின்றார். காதலரிருவரும் விரும்பும் திருமண நாளன்றிரவு, தலைவி ஆடைக்குள் ஒடுங்கிய வளாக, காதல் கொண்ட மருண்ட மான் நோக்கினை யுடையவளாக விளங்குகின்றாள். வேதம் வல்ல அந்தணன், இருவரையும் ஏரியை வலம் வருமாறு சொல்ல, தலை வனும், தலைகவிழ்ந்தவாறு தலைவியும் வலம் வருவர் என்று கற்புநெறியில் தலைப்படும் காதலர் காட்சியின் மாட்சியினை விளக்கிக் காட்டுவர்:

காதல்கொள் வதுவெநாள் கலிங்கத்துள் ஒடுங்கிய மாதுர்கொள் மான்நோக்கின் மடந்தைத்தன்

துணையாக

ஒத்துடை அந்தணன் ஏரிவலம் செய் வான்போல்.¹⁹

கணவன். தன் வாழ்விற்குத் துன்பம் நல்கும் பரத்தமையொழுக்கத்தில் தினைத்திருந்தாலும் கூடத்

18. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 18 : 16-20.

19. கலித்தொகை; மருதக்கலி; 4 : 3-5.

தன்னிலை பிறழாமல், தன்நெறி மாறாமல் ஒன்றிய உள்ளத்துடன் தலைவி வாழுகின்றாள் என்னும் கற்பு நெறியின் கடவிய வாழ்க்கையின் மருதக்கலிப் பாடல்கள் பலவும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மழை பெய்தால் செருக்குற்று, வறண்டால் அழகு கெட்டு அழியும் விளை நிலத்திற்கு மழைபோல, தலைவன் உடனிருந்தால் அழகு பொலிந்து துவங்கி, அவன் கைவிட்டால் தலைவி வாடும் நிலையினை மருதக்கலிப் பாடல் ஒன்று உணர்த்துகின்றது.

பெயின் நந்தி வறப்பின்சாம் புலத்திற்குப் பெயல்
போல்யான்
செலின் நந்திச் செநின்சாம்பும் இவன் என்னும்தகை
[யோதான்.²⁰

மூல்லைத்தினை ‘இ ரு த் த ல்’ ஒழுக்கத்தினைக் குறிப்பது: மூல்லை என்னும் சொல்லே கற்பினையுணர்த்தி நிற்பது என்பர். மூல்லைக்கலிப் பாடல்களில், மூல்லை நிலத்தில் வாழும் ஆயமகளிரின் கற்பொழுக்கம் கவிஞருக் காட்டப்படுகின்றது. ஏறு தழுவுதல் என்ற பண்டை யொழுக்கம் ஒன்றினை மூல்லைக்கலிப் பாடல்கள் சித்திரிக்கின்றன. காதலியின் கையினைத் திருமணத்திற் பெறுதற்கு முன், காதலன் ஏறு தழுவி அதன் கொம்பினைப் பிடித்து நிறுத்தி வெல்லும் வீரம் பேசப்படுகின்றது. ஏறு தழுவித் தான் காட்டிய வீரத்திற்கு வெற்றிப் பரிசசாகத் தலைவன், தலைவியினைத் திருமணத்திற் பெறுகிறான். வீரமும் சாதலும் இனைந்து இல்லற நெறிப்படும் இனிய சிறப்பினை இம்மூல்லைக்கலிப்பாடல்களில் முறையே காணலாம். ஏறு தழுவுதல் எனும் அந் நிலையினை வீரம் விளங்கப் புலவர் நல்லுருத்திரனார் வருணிக்கக் காணலாம்,

எழுந்தது துகள்
 ஏற்றனர் மார்பு
 கவிழ்ந்தன மருப்புக்
 கலங்கினர் பலர்.²¹

ஏறு தழுவலை ஆயர் மகளிர் கண்கொட்டாது நோக்கு
 கின்றனர். வீரம் காட்டாத கோழை நெஞ்சுடைய ஆயர்
 மகனை மறுபிறப்பில் தழுவக்கூட ஆயர் மகளிர் மனம்
 ஒப்பார்.

பயிலிதழ் மலர் உண்கண்
 மாதர் மகளிரும் மைந்தரும் மைந்துற்றுத்
 தாதெரு மன்றத்து அயர்வர் தழூ
 கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
 புல்லாளே ஆய மகள்²²

உயிரை ஒரு பொருட்டாக மதியாமல், ஏற்றின்மீது
 ஒய்யென விரைந்து பாய்ந்து தழுவுகின்றார்க்கே ஆய்த்தியர்
 தோள் அணைப்பதற்கு எனியனவாகும்.

விலைவேண்டார் எம்மினத் தாயர் மகளிர்
 கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார்
 [மார்பின்
 முலையிடைப் போலப் புகின்²³

என்னும் முல்லைக்கலித் தொடர்கள், ஆய்த்தியர் முலை
 விலை வேண்டார் என்பதனை வலியுறுத்தும்.

‘அதோ ஏற்றின்மீது கிடக்கின்ற அவ் ஆயன் இவள்
 தன் தோளின் மீது கிடப்பான். அக் கபிலையைத்
 தழுவுகின்றான் இக் காரிகையை உறுதியாகக் கூடுவான்.
 அச்செவ்வேற்றியனத் தழுவலுறுகின்றான், இத் தலை

21. கலித்தொகை; முல்லைக்கலி; 2 :21-24

22. கலித்தொகை; முல்லைக்கலி; 3 : 60-64

23. கலித்தொகை; முல்லைக்கலி; 3 ; 71-73

வியின் முங்கிற்றோள்களில் துயிலெப் பெறுவான்'' என்று பல படித்தாகவெல்லாம் ஆயர் மகளிர் தமக்குள்ளே பேசிக் கொள்வர்:

அவ்வழி முள்ளெயிற்று ஏர் இவளைப்பெறும் இதோர் வெள்ளேற்று எருத்து அடக்குவான்.

ஒள்ளிழை வாருறு சூந்தல் துயிலெபறும்

[வைமருப்பின்]

காரி கதனஞ்சான் கொள்பவன்-ஈராரி

வெருஉப்பினை மான்நோக்கின் நல்லாள் பெறாம்;

[இக்

குருஉக்கண் கொலையேறு கொள்வான்-வாரிக்குழை

வேயறாம் மென்றோள் துயிலெபறும் வெந்துப்பின்

சேன்சினனஞ்சான் சார்பவன்-என்றாங்கு

அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால்

நாள்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் மிடைமிசைப்

பேணி நிறுத்தார் அணி.²⁴

மேலும், இப் பாட்டின் இறுதியில், ‘பிறராற் கொள்ளுதல் அரிதாக நின்ற கொல்லேறான காரியின் சினத்திற்கு அஞ்சாது பாய்ந்து வென்ற ஆய மகனுக்கே, ஆர்வமுடன் ஆயரும் பெண்ணைக் கொடுக்க முடிவு செய்தனர். அலர் தூற்றிய ஊராரின் உச்சியிலே மிதித்ததுபோல் அல்லவோ அவர் செயல் அமைந்தது’ என்று தோழி சூறும் சூற்றில் களவு வழிப்பட்டுப் பின்னர் கற்பு நெறிப்படும் தலைவியின் வாழ்வு கிளத்தப்படு வதனைக் காணலாம்.

நேரிழாய் கோளாரிதாக நிறுத்த கொலையேற்றுக் காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர்கொடை நேர்ந்தார் அலரெடுத்த ஊராரை யுச்சி மிதித்து.²⁵

24. கவித்தொகை; மூல்லைக்கலி; 4: 18. 28.

25. கவித்தொகை; மூல்லைக்கலி; 4; 73.76.

தான் காதலித்த ஆய மகனையே மணந்துகொள்ளும் ஆய மகளின் வாழ்வு இங்குச் சுட்டப் படுகின்றது.

‘ஆயமகன் கொண்ட காதல் தவறாது அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில் ஆயமகளின் தாயும் அவ்வாறான காதல் நெஞ்சம் வாய்ந்தவளே’ என்று உரைக்கின்றாள் தோழி:

ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின்வெய்ய னாயின் அவன்வெய்யை நீயாயின்
நின்னைநோ தக்கதோ இல்லைமன் நின்னெஞ்சம்
அன்னைநெஞ்சு சாகப் பெறின்.²⁶

அதனால் ஆயமகளுக்கு இவ்வுலகில் இப் பிறப்பில் ஒரு மணமே உண்டு. பரந்த திரை விரிகின்ற கடலை உடுத் திருக்கும் உலகமே கிடைக்கப் பெற்றாலுங்கூட, நல்ல கற்பு நெறி பேணுபவர் ஆயர் மகளிராவார். அவர்க்கு இருமணம் கூடுதல் என்பது என்றைக்குமே இல்லறநெறி ஆகா நிலையாகும்.

வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்து
திருநுதல் ஆயத்தார் தம்முள் புனர்ந்து
ஒருமணந் தான் அறியும் ஆயின் எனைத்துந்
தெருமரல் கைவிட் டிருக்கோ அலர்ந்து
விரிந்து உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.²⁷

இதனால் ஒருமனப் பெண்டிர் ஆயர் என்பதும், களவே கற்பாகப் பின் விளக்கமுறுகிறது என்பதும்

26. கலித்தொகை; முல்லைக்கலி; 7: 20-23

27. கலித்தொகை; முல்லைக்கலி; 14; 15-21.

நெஞ்சில் நிறைந்தவனே வாழ்விலும் நிறைகிறான் என்பதும் பெறப்படுகின்றன.

தலைவன் பிரிவால் கலங்கித் தவிக்கும் தலைவி, ‘இல்லத்திலுள்ள நீர் கலங்கியிருந்தால் அது இருக்கும் பாத்திரத்துள், சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த் ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல, மார்பழகு நிறைந்த மாண்பார் தலைவனைச் சேர்ந்ததும் தெளிவுற்று நலம் பெற்றுவிடுகிறான்’ என்பதும் நெய்தற் கலிப்பாடல் ஒன்று கூறும் செய்தியாகும்.

கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சுராங்கு. ²⁵

இவ்வாறாகக் கலித்தொகை முழுவதிலும் அக்கால மகளிர்தம் கற்பு நெறி கவிஞருக் கிளத்தப் பட்டிருக்கக் காணலாம். ஒருமை மகளிரே போல உள்ள உறுதி கொண்டு விழுமிய வாழ்க்கை வாழ்ந்த அம் மகளிர்தம் கற்புநெறி போற்றற்குரியதாகும்.

5. நாடக இலக்கியம்

தமிழ், முத்தமிழ் என்று வழங்கப்படுகிறது. இயல், இசை, சூத்து என்ற முப்பிரிவுகள் தமிழில் அமைந்து ‘முத்தமிழ்’ என வழங்கப்படுகின்றது. சூத்து எனினும், நாடகம் எனினும் ஒன்றே. திருவள்ளுவர் ‘சூத்து’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

**சூத்தாட டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிங் தற்று.**

(திருக்குறள்; 332)

சூத்து முடித்த பின்னர், சூத்தைக் கண்டு களித்த மக்கள் சூத்தரங்கை விட்டு ஒப்ப வெளியேறி விடுவதைப் போலவே, செல்வம் ஒருவனிடமிருந்து போனவுடன் அவனைச் சுற்றி வாழ்ந்த மக்களும் போய்விடுவர் என்பதை இக் குறள் அறிவுறுத்துகின்றது. இக் குறளால் திருவள்ளுவர் காலத்தில் சூத்துக்களை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வந்தது என்பதனை விளக்கமாய் அறி கிறோம். அருணகிரிநாதரும் முத்தமிழும் முருகப் பெரு மானுக்கு உவப்பளிக்கும் திறத்தனவே என்பதனையும், ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இறைவனைச் சச்சிதானந்தர் என்று வழங்குபவர் ஆன்றோர்! சத்து இயற்றமிழையும், சித்து இசைத்தமிழையும், ஆனந்தம் நாடகத் தமிழையும் குறிப்பிடும். இயற்றமிழ், கற்றுவல்ல அறிஞர்க்கே

விளங்குவதாகும். இசைத்தமிழ், இசை உணர்ச்சி ஓரளவு இருந்து கேட்போர்க்கு இனிமை வழங்குவதாகும். நாடகத் தமிழோவனில் படித்தறியாப் பாமரர்க்கும் கண்ணுக்கும் செவிக்கும் மனத்திற்கும் ஒருங்கே புரிவித்து இன்பம் நல்குவதாகும்.

சங்க காலத்தில்

சங்க காலத்தில் நாடகத் தமிழ் நல்ல நிலையில் இருந்தது. இயல் இசை ஆகிய இரண்டன் சேர்க்கையால் உண்டாகும் நாடகத் தமிழில் ஈடுபட்ட கலைஞர்கள் ‘கூத்தர்’ என வழங்கப்பெற்றனர். ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியனார்,

கூத்தரும் பாணரும் பொருஙரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்.

(தொல். பொருள்; 88 : 3-6)

என்று கூத்தரை முதலாவதாகக் குறிப்பிட்டுள்ளார். கூத்து என்ற சொல் முதற்கண் நடனத்தைக் குறித்துப் பின், கதை தழுவி வரும் கூத்து, நாடகம் என்றானது. கூத்துக் கலையிலே வல்ல ஆடவன் ‘கூத்தன்’ என்றும், கூத்துக் கலையிலே வல்லவன் ‘கூத்தி’ என்றும் வழங்கப் பெற்றனர். கூத்தில் வல்லவர்களைப் பழந்தமிழர் விரும்பிப் போற்றி னர் என்பதனைக் கபிலரின் புறப்பாடல் கொண்டு அறியலாம். பறம்பு முற்றியிருந்த மன்னரை விளித்துக் கபிலர்,

யானறி குவனது கொள்ளு மாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செவினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே’

(புறநானூறு ; 109. 14-18.)

என்று பாடியுள்ளது கண்டு இக் கூற்றின் உண்மையினை அறியலாம். மேலும், பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் வழங்கப்படுகிறது.

மேலும், குறிஞ்சிக்கலியின் பாடல்கள் பல நாடக நயம் நிறைந்து காணப்படுகின்றன.

‘கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்’

என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் முதற்பாடலும்,

‘காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்’

என்று தொடங்கும் மூன்றாம் பாடலும்,

‘கூடர்த்தோட கேளாய் தெருவில்நாம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா’

என்று தொடங்கும் பதினெந்தாம் பாடலும்,

‘திருந்திழாய் கேளாய்நம் ஊர்க்கெல்லாஞ் சாலும்’

என்று தொடங்கும் இருபத்தொன்பதாம் பாடலும், நாடக நயம் நிறைந்தொளிரும் குறிப்பிடத் தகுந்த பாடல்களாகும்.

சிலப்பதிகார காலத்தில்

சிலப்பதிகாரம் தமிழின் முதற்பெரும்—தனிப்பெரும் காப்பியமாகும். இது ‘முத்தமிக் காப்பியம்’ என்றும் வழங்கப்பெறும், சிலப்பதிகாரத்தின் கலைச்செல்வி, ‘நாடக மடந்தை’ என்று குறிப்பிடப்படுகிறாள்.

எனவே, சிலப்பதிகார காலத்தில் நாடகம் என்ற சொல் நாட்டியத்தையும் குறித்து நின்றதனை அறியலாம். சிலப்பதிக்கார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம உரையில், ‘நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலிய தொன்னோல்களும் இறந்தன. பின்னும் முறுவல். சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்’ என்று மறைந்த நாடகத் தமிழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் வழங்கிவந்த நூல்களாகத் தெரிவித்துள்ள இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலியனவுங்கூட இக்காலத்துக் கிடைக்கவில்லை.

சிலப்பதிதாரத்தில் குறிப்பிடப்பெறும் ‘நாடக மடந் தையர் ஆடரங்கு’ ஒரு முக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்னும் முத்திறத்தவான திரைச் சீலைகள், தூண் நிழல் அரங்கினுள் விழுந்து நாடகத்தில் பங்கு கொள்வோரை மறைத்து விடாமலிருக்க விளக்கு களை அமைத்தல் முதலிய செய்திகள் எல்லாம், நாடகக் கலை சிலப்பதிகார காலத்தில் சிறப்புற்றிருந்த நிலையினைக் காட்டும். சூத்தச் சாக்கையன் ஆடிய சூத்தினை,

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகங் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழை வலிழாது

உமையவ ளாருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொட்டுச் சேதம்”

(சிலப்பதிகாரம், நடுகற்காதை : 67—75.)

என்று உமையம்மையோடு சிவபிரான் ஆடிய கூத்தாகச் சொல்லப்பட்டிருப்பது கொண்டும், (அந்தச் சாக்கையர் குலம் இன்றும் கேரளாவில் வாழ்கிறது) கூத்துத் தமிழின் சிறப்பினை உணரலாம்.

இடைக் காலத்தில்

‘நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து’ என்று மணிவாசகப் பெருந்தகையார் தம் திருவாசகத்தில் ஓரிடத் தில் குறிப்பிட்டுள்ளார். இங்கு ‘நாடகம்’ என்ற சொல், நடித்தல், விணையாட்டு என்ற பொருளில் வந்துள்ளது. சீவகசிந்தாமணியில்,

பண்கணியப்பரு கிப்பயன் நாடகம்
கண்கணியக் கவர்ந்துண்டு

(சீவகசிந்தாமணி—நாமகள் இலம்பகம்—230.)

என வரூஉந் தொடரில் ‘பயன் நாடகம்’ எனவும், ‘கண்கணியக் கவர்ந்துண்டு’ எனவும் வருவது கொண்டு நாடகத் தமிழ் காப்பிய காலத்தில் பெற்றிருந்த சிறப்பினையறியலாம்.

மேலும், உரையாசிரியர் என வழங்கப்பெறும் இளம் பூரண அடிகள், ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்னும் நூற்பாவிற்கு உரை விரிக்கும்பொழுது,

நாடக வழக்காவது, சுவைபடவருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தாலும், குலத்தாலும், ஒழுக்கத்தாலும், அன்பினாலும் ஒத்தார்

இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப் பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்குவந்தனவாகக் கூறுதல்”

என்று குறிப்பிட்டுள்ளமை நாடக வழக்கின் நயத்தினை நன்கு காட்டும்.

ஆயினும், இக்காலத்தே நாடகங்கள் மிகப் பலவாக வழங்காமல் அருகியே போயிருக்க வேண்டும். காரணம், இக்காலத்தொழுந்த நாடக நூல்கள் ஒன்றேனும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் படிப்பதற் கென்று நாடகங்கள் எழுதப் பெறவில்லை என்பது தெரியவருகிறது. நடிப்பதற்கென்றே நாடகங்கள் எழுதப்பெற்று, அவையும் நாடகக் குழுவினர் மட்டுமே எழுதிப் படித்துக் கொள்ளும் நிலையில் இருந்தன என்பதனை உணரலாம்.

பிற்காலச் சோழர் காலத்தில்

இடைக்காலத்தே நலிந்துபோன நாடகக் கலைக்குப் பிற்காலச் சோழ மன்னர்கள் புத்துயிருட்டிப் புரந்தனர்· திருக்கோயில்களில் திருவிழாக் காலங்களில் நாடகங்கள் நடிக்கப்பெற்றனவாக நாம் அறிய வருகிறோம். முதலாம் இராஜராஜ சோழ மன்னன் காலத்தே தஞ்சைப் பெரு வடையார் திருக்கோயிலில் இராஜராஜேஸர நாடகத்தை ஆட ஏற்பாடு செய்தான் என்று கல்வெட்டொன்று குறிப் பிடுகின்றது. அக் கல்வெட்டுப் பகுதி வருமாறு:

“.....உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலிலே ராஜராஜேஸ்வர நாடக

மாட நித்தம் நெல்லுத் தூணியாக நிவந்தன் செய்த நம்வாய்க் கேழ்விப்படி சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசார்யனுக்கு இவன் வமிசத்தாருக்கும் காணியாகக் கொடுந்தோமென்று ஸ்ரீ காரியக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தர்களுக்கும் திருவாய் மொழிந்தருளி திருமந்திர ஒலை..... வந்தமையிலும், கல்வெட்டியது. திருவாலந் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார் வைய்காசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேஸ்வர நாடகமாட, இவனுக்கும் இவன் வம்சத்தாக்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் இராஜகேசரியோடொக்கும் ஆடவலானேன் னும் மரக்காலால் நீத்த நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கலநெல்லும் ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தெய் பெறச் சந்திரா தித்தவற் கல்வெட்டித்து.”

இந் நாடகம் நெடுங்காலம் நஞ்சைத் தரணியிற் நடைபெற்று வந்ததென்றும், தஞ்சையை மராட்டியர் கைப் பற்றி ஆளத் தொடங்கிய காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் வரலாற்றாராச்சி அறிஞர்கள் குறிப்பிடுவர்.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துத் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலிபுரீஸ்வரம் கோயிற் கல்வெட்டு ‘பூம்புலியூர் நாடகம்’ அக்கோயிலில் நடைபெற்று வந்த செய்தியினை எடுத்துரைக்கின்றது. இவ்வாறான இன்னும் பல செய்திகளைக் கொண்டு பிற்காலச் சோழர்கள் காலத்தில் நாடகக் கலை பெற்றிருந்த நல்ல நிலையினை அறியலாம்.

பதினெட்டு பத்தாண்பதாம் நூற்றாண்டுகளில்

சீகாழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு நாடகம், திரிசூடராசாப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவுஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவுஞ்சி, கோபாலகிருஷ்ணபாரதி இயற்றிய நந்தன் சரித்திரம், மாரிமுத்துப் பிள்ளையின் நொண்டி நாடகம் முதலியன நாடக நயஞ்சான்ற தமிழ் நாடக நூல்களாம்.

பெங்களூர் அப்பாவு பிள்ளை இயற்றிய சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம், காசிவிசுவநாத முதலியார் இயற்றிய டம்பாச்சாரி விலாசம் முதலியன சென்ற நூற்றாண்டில் எழுந்த குறிப்பிடத்தக்க நாடகங்கள், பார்சி நாடகங்கள் நாடகத்துறையில் ஒரு நல்ல முன்னேற்றத்தினைத் தந்தன.

நாடகத்தமிழ் வளர்த்த நல்லவர்கள்

தமிழ் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து தம் இருபத்து நான்காவது வயதில் நாடகத்துறையிற் புகுந்து, வேடம் புணைந்து நடித்து, பின் துறவு மேற்கொண்டு, வண்ணம், சந்தம் முதலியன பாடுவதில், வல்லவராகத் திகழ்ந்து, பல சபாக்களில், நடிப்பாசிரியராக விளங்கி, ஓரிரவிலேயே நான்குமணி நேரம் நடைபெறக்கூடிய நாடகம் முழு வதனையும் அடித்தல் திருத்தல் இன்றிப் பாடல்கள் வசனங்களோடு எழுதி முடிக்கும் திறன் பெற்றவராய் விளங்கினார். தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் எனக் சொல்லத்தகும் நாடகங்கள் பல வற்றை இயற்றித் தமிழ் நாடகத் தலைமையாசிரியராகக் கொள்ளத் தக்கவராகின்றார். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் நீதித்துறையில் உயர் பதவி வகித்தும்,

நாடகத் துறையில் ஈடுபட்டுத் தாமே மேடையேறி நடித்து 'சூத்தாடிகள்' என்று நாடகக் கலைஞர்கள் அழைக்கப்பட்ட இழிநிலையினைப் போக்கிச் சமுதாயத்தில் அவர்களுக்கு ஓர் உயர்ந்த தகுதியினைப் பெற்றுத் தந்தார். ஆங்கில நாடகங்கள் பலவற்றைத் தழுவித் தமிழில் நாடகங்கள் எழுதியும், தாமாகவே பல நாடகங்களை எழுதியும் நாடகப் பேராசிரியராக விளங்கினார் இவர். இவ்விருவரும் இந்நூற்றாண்டில் நாடக இலக்கியமும் கலையும் வளர்த்த நல்லதமிழ்ச் சான்றோர்கள் ஆவர், இவர்கள் ஆற்றிய தொண்டின் வித்து முனைத்து, வளர்ந்து, ஆல்போல் தழைத்து, தமிழ் நாடகக் கலையாக நிறைந்தொளிர்கின்றது.

6. சென்றும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டினைப் புண்ணிய பூமி என்று ஆன்றோர் வழங்குவர். இங்குப் பல்வேறு சமயங்கள் பல்வேறு காலங்களில் கிறப்புறத் திகழ்ந்திருக்கின்றன. வரலாற்றுத் தொன்மை மிகுந்த சங்ககாலத்தில் சமயப் பொறை தமிழ்நாட்டில் துலங்கியது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாய் இலங்குகின்றன. ஒரே குடும்பத்தினுள்ளும் பல்வேறு சமய நம்பிக்கைகளைத் தழுவியவர்கள் தங்களுக்குள் ஏதும் கலகம் விளைவித்துக் கொள்ளாமல், ஒற்றுமை யுணர்வுடன் அமைதி காத்து வாழ்ந்தனர் என்பதனை அறிய முடியும். சமயங்கள் அன்று மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையினையும் தெளிவினையும் அமைதியையும் ஊட்டின எனலாம்.

சௌம், வைணவம் என்று இன்றளவும் தமிழ்நாட்டில் சிறப்புறத் துலங்கிவரும் சமயம் இந்நாட்டிலேயே தோன்றிக் கிளைத்து வளர்ந்து நின்று நிலவிவரும் பழம்பெரும் சமயங்கள் எனலாம். அவ்வாறின்றி வட நாட்டினின்றும் தென்னாடு போந்து நந்தமிழ்நாட்டில் புகுந்த சமயங்களாகச் சமணமும் பெளத்தமும் விளங்குகின்றன. புத்தர்பிரான் பொலிந்த காலத்திலும் அவர்க்குச் சற்று முன்பும் வாழ்ந்த வராகக் கருதப்படும் வர்த்தமானர், தமக்கு முன் அருகுச்சமயத் தலைவர்களாகத் திகழ்ந்த 23 தீர்த்தங்கரர்களின் சமயக் கோட்பாடுகளை விளக்குபவராகத் தம்மைக் கூறிக்

கொண்டார். இவருடைய காலம் கி. மு. 559—கி. மு. 527 என்பர். கி. மு. 776இல் நிர்வாண நிலை எதிய பார்சுவ நாதர் அருக சமயத்தின் ஆதி முதல்வர் என்பர். ஆயினும் வர்த்தமானர், பார்சுவநாதர் எனும் இப்பெரியார்களுக்கு முன்னரேயே இந்தியாவில் இருந்த பழஞ் சமயம் சமண சமயம் என்பது உறுதி. யசர் வேதத்திலேயே இடப தேவர், அஜாத நாதர், அரிட்ட நேமி முதலான தீர்த்தங்கரர்களின் பெயர்கள் காணப்படுவதனால் இச்சமண சமயத்தின் பழமை அறியப்படும்.

பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் என்பவர், நீலகேசி நூலின் முன்னுரையில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்திலேயே இராமன் தென்திசைக்கண்போந்த போது சமண சமயத்தவர் வாழ்ந்த ஆசிரமங்களைக் கண்டான் என்று கூறப்பட்டிருப்பதனால், பத்திரபாகு முனிவருடன் சந்திர குப்தமௌரியன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் தென்னாடு புகுந்து மைசூரைச் சேர்ந்த சிரவண வேள் குளத்தில் தங்கி வடக்கிருந்து (சல்லேகனம்) உயிர் நீத்தான்; அதனால் அப்போதுதான் சமண சமயம் தென் னாட்டில் புகுந்தது எனும் செய்தி தவறேன்பர்.

கி. பி. இரண்டாம் நாற்றாண்டில் ஆட்சி ஓச்சிய கங்கவமிச மன்னர்களும், தமிழ் இலக்கிய வரலாற்றில்—தமிழ் நாட்டு வரலாற்றில் இருண்டகாலப் பகுதியெனப் கூறப்படும் சங்க மருவிய காலத்தில் அரசாண்ட களப்பிர மன்னர்களும் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெரிதும் இச் சமயத்தை ஆதரித்தனர் என்றும் வரலாற்று வழியே அறிய முடிகின்றது.

சமண சமயத்தின் அடிப்படையான சில கொள்கைகள் இங்கு வாழ்ந்த தமிழர்கள் உள்ளத்தை இறுகப் பற்றின. முதலாவதாகச் சமணசமயம் உயிர்க் கொலையினை

வெறுத்தது. தமிழ்நாட்டில் அக்காலையில் வேள்வி செய்தலும், வேள்வியில் உயிர்ப்பலி வழங்கலும் ஆரியர்கூட்டுறவால் நிலவிவந்தன. சமணர்கள் இதனைப் பலமாக எதிர்த்தனர். மேலும் பிறவுயிர்கட்டுத் துன்பம் இழூக்கக் கூடாது என்றும், எவ்வுயிர்க்கும் அருள்காட்ட வேண்டும் என்றும், கொல்லாமையை நோன்பாகக் கொள்ள வேண்டும் என்றும், புலால் உண்ணுதல் எவ்வாற்றானும் போற்றப்பட வேண்டாத தீயபழக்கம் என்றும் சமணர்கள் போதித்தனர். இக் கொள்கைகள் எல்லாம் தமிழர்க்கு உவப்பாயமைந்தன.

மேலும் சமண முனிவர்கள் தீயன பயக்கும் பொய்யினைப் பேசக்கூடாது என்றும், பிறர் பொருளைக் கனவிலும் கருதலாகாது என்றும் பிறப்பிற்குப் பெருங்காரணமாக இருக்கும் அவாவினை அகற்ற வேண்டும் என்றும், மகளிர் மோகத்தை விழையாமை வேண்டும் என்றும், பிறரைப் பழித்தலும் பிறர்மாட்டுச் சினங்கொள்ளுதலும், கடுஞ்சொல் கூறுதலும் கடியப்பட வேண்டும் என்றும், நாவடக்கத்தினை நனிபோற்றி மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

இவ்வாறு நல்வாழ்விற்குரிய நல்ல பல கொள்கைகளைச் சமண சமயம் கொண்டிருந்ததனால் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு இக்கொள்கைகளில் பிடிப்பும் பிணைப்பும் ஏற்பட்டன. மற்றொரு சிறப்பியல் பிணையும் சமண சமயத்தாரிடம் காணலாம். எந்தெந்த நாட்டில் அவர்கள் புகுந்து கலந்து வாழ்ந்தார்களோ அவ்வந்நாட்டில் தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதற்கு அவ்வந்நாட்டில் வழங்கிய மொழிகளையே கையாண்டனர். தமிழ்நாட்டிற்போந்த சமணர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டதோடு அமையாது அம் மொழியினை வாழ்வித்து வளப்படுத்தவும் முனைந்தனர். முதற்கண் சமயப் பிரசார நோக்கத்திற்காகத் தமிழ்

மொழியினைப் பயிலத் தொடங்கிய அவர்கள் பின்னர் அம்மொழியில் இலக்கிய இலக்கணம் முதலாய துறைகளில் நூல் பல எடுத்த தலைப்பட்டனர்.

இவர்கள் மக்களிடையே தொண்டு செய்து அவர்கள் நம்பிக்கையினையும் அன்பினையும் முதலாவதாகப் பெற்றனர். பிறப்பினால் இவர்கள் உயர்வு தாழ்வு பாராட்டாமல் எல்லா மக்களையும் சமமாக எண்ணித் தொண்டு செய்தனர், இரண்டாவது, அஞ்சியவர்க்கு அடைக்கலந்தந்து போற்றினர். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் தென்கரையில் ஜம்பை என்று இன்று வழங்கும் கிராமம், அந்நாளில் வீரராசேந்திரபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. அங்குச் சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்றோர் அடைக்கலப் பள்ளி இருந்ததாகச் சாசனம் ஒன்று கூறுகின்றது. இது போன்றே வடார்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் உள்ள கீழ்மின்னல் கிராமத்திலும், போளூர் தாலுக்கா வடமகாதேவி மங்கலம் என்னும் ஊரிலும் காணப்படும் கல்வெட்டுகள் கொண்டு, அவ்வூர்களில் இத்தகைய ‘அஞ்சினான் புகலிடங்கள்’ இருந்தனவாக அறியலாம்.

மூன்றாவதாக, மக்கள் பிணிநீக்கும் பெரும்பணியிலும் சமனர் ஈடுபட்டனர். மருந்துவக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த இவர்கள் மருந்துத்தானமும் மக்கட்கு வழங்கினர். நான்காவதாகச் சாத்திர தானத்தினை மேற்கொண்டனர். கல்விக்கண் வழங்கும் திருப்பணியில் இவர்கள் ஈடுபட்டனர். மேலும் ஈண்டொருசிறப்புச் செய்தியினையும் குறிப்பிட வேண்டும். ஏடும் எழுத்தாணியுமே நிலவிய அந்நாளிற் செல்வம் படைத்த சமனர்கள் தங்கள் சமய நூல்களைப் பல படிகள் எழுதுவித்து அப்படிகளைத் தக்கார் பயிலத் தானம் செய்தனர் என அறிகிறோம். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் கன்னட நாட்டில் இருந்த சமண

சமயத்தைச் சார்ந்த அந்திமுப்பெ என்னும் பெண் மணி, சாந்தி புராணம் எனும் சமண சமய நூலினைத் தம் செலவில் ஆயிரம் படிகள் எழுதுவித்துத் தானம் செய்ததாக ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ‘சமணமும் தமிழும்’ எனும் நூலில் (பக்கம்: 44) குறிப்பிட்டுள்ளார், இவ்வாறு சமண முனிவர்கள் அந்நாளில் தமிழ் நாட்டு மக்களிடையே அவர்தம் பயன்கருதாத் தொண்டின் கிறப்பினால் ஓர் உயர்நிலை பெற்று வாழ்ந்தனர்.

இவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் கிறப்புடையன என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. தமிழின் முதல் இலக்கண நூல் தந்த தொல்காப்பியனாரே சௌனர் என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களது துணிபாகும், இக் கூற்றுத் தக்க காரணங்கள் காட்டப்பெற்று தமிழறிஞர் ஒரு சிலரால் அந்நாளிலும் பின்னாளிலும் மறுக்கப்பட்டது. ஆயினும், இந் நூலில் சமண சமயக் கொள்கைகள் சில காணப்படுகின்றன என்று காட்டுவர். உயிர்களை அறுவகையாகப் பிரித்துக் காணும் மரபியல் நூற்பாவினை எடுத்துக்காட்டாகவும் கூறுவர். திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறிச் சில சான்றுகளைக் காட்டுவர். இதுபோன்றே சிலப்பதி காரத்தில் இடம் பெறும் கெளந்தியடிகள் வாயிலாக இளங்கோவடிகள் சமண சமயக் கொள்கைகளை விளக்குவதை நால்சடியார் எண்ணாயிரம் சமண முனிவர்களின் படைப்பு எனக் கூறும் பழைய கதையும் உண்டு. எஞ்சிய பதினெண் கீழ்க்கணக்கு தூல்களில் பழமொழி நானூறு, ஏலாதி, சிறு பஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, அறநெறிச் சாரம் முதலான நூல்கள் சமண சமயப் புலவரால் எழுதப் பட்டன என்பர். இந் நூல்களைப் பற்றிய விரிவான ஆய்வு

எண்டு வேண்டப்படுவதில்லை. ஆயினும் இந்நால்களில் சமண சமயக் கோட்பாடுகளின் எதிரொலி காணப்படுகின்றது என்பது மட்டும் உண்மையாகும்.

இனி, சைனப் பெருமக்கள் தமிழ்மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டினைச் சற்று மேலோட்டமாகக் காண்போம்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப்பட்டது. இச் சீரிய காப்பியம் நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாகப் பதின்மூன்று பிரிவுகளையும் 3145 பாக்களையும் கொண்டு உள்ளது. சமணர்கள் இந்நாலி னைப் பாராயணப் பனுவல் நூலாகக் கொள்வர். சீவகன் மகளிர் எண்மரை மணக்கும் செய்தி இந்நாலிற் கூறப்படுவதனால், இந் நாலினை மணநூல் என்றும் வழங்குவர்.

சான்றோர் தன்மைகளாக நாலடியார்,

கள்ளார் கள்ஞுண்ணார் கடிவகடிங் தொரீஇ
என்னிப் பிறரை யிகழ்ந்துரையார்—தன்னியும்
வாயிற் பொய்கூறார் வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்

(நாலடியார்; 157)

என்று கூறும். இதுபோன்றே திருத்தக்கதேவர் தம் சமன சமயக் கோட்பாட்டினையும் பற்றினையும் பின் வரும் இரு பாடல்களிற் சுட்டுவர்:

குழற்சிகைக் கோதை குட்டிக்
கொண்டவ னிருப்பமற்றோர்
நிழற்றிகழ் வேலினானை
நேடிய நெடுங்கணானும்

பிழைப்பிலாட் புறந்தானும்
குரைவரப் பேணல்செய்யாது
இழுக்கினா ரிவர்கள்கண்டாய்
இடும்பை நோய்க் கிரைகளாவார்.

(சீவகசிந்தாமணி 252)

நட்பிடைக் குய்யம்வைத்தான்
பிறர்மணை நலத்தைக் கேர்ந்தான்
கட்டழல் காமத்தீயின்
கன்னியைக் கலக்கினானும்
அட்டேயி ரூடலம் தின்றான்
அமைச்சனா யரசுகொன்றான்
குட்ட நோய் நரகம்தம்முட்
குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

(சீவகசிந்தாமணி 253)

திருத்தக்கதேவர் எழுதிய பிறிதொறு நூலாம் நரிவிருத்தம் யாக்கை நிலையாமை, உலக நிலையாமையினை விளக்குவதாகும். தோலாமொழித்தேவர் இயற்றிய சமண புராணவழி நூலாகிய சூளாமணி, சுரமை நாட்டைப் போதநமா நகரத்திலிருந்து ஆட்சிபுரிந்த பயாபதி என்னும் அரசன் நிலையாமையுணர்ந்து தன் ஆட்சியினை தன் மைந்தன் கையில் ஒப்படைத்துவிட்டுத் தன் தேவியுடன் நிர்வாணமுத்தி எய்திய வரலாற்றைக் கூறுவதாகும். உதயணகுமார காவியம் சிறுகாப்பிய வகையில் சேர்ந்த சமணநூலாகும், மேரு மந்திர புராணமும் இவ்வாறே சமண சமயக் கொள்கைகளை விளக்கி நிற்கும் நூலாகும். ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணர் சார்புடைய நூல்களே.

பெருங்கதை, பைசாச மொழியிற் குணாட்டியர் என்பவரால் இயற்றப்பட்ட பிருகத் கதை. வடமொழியில்

மொழிபெயர்க்கப்பட்டு, அம்மொழியினின்று தமிழ்ப்படுத் தியவர் கொங்குநாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்த கொங்கு வேளிர் என்பவராவர். ஒன்பான் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றுப் பல சமண சமய வழக்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ள நூல் இஃதெனலாம்.

இலக்கணத் துறை சைனராலேயே பெரிதும் வளம் பெற்றதெனலாம். தொல்காப்பியனாரே சமணம் என்ற கூற்று, சரியோ தவறோ, நன்னூல் என்று பிற்காலத்துச் சிறந்ததோர் இலக்கண நூலினைத் தந்த பவணந்தியார் சைனரே என்பதில் தடையில்லை. மேலும் ‘அகப்பொருள் வினக்கம்’ இயற்றிய நாற்கவிராச நம்பி, யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை எனும் இரு சீரிய யாப்பிலக்கண நூல்களை இயற்றிய அமிதசாகரர் (யாப்பருங்கல விருந்தியினை இயற்றியவர் குணசாகரர் என்ற கருத்தும் நிலவுகிறது) நேமிநாதம் எனும் நூலை இயற்றிய குணவீர பண்டிதர், வெண்பாப்பாட்டியல் என வழங்கும் வச்சணந்தி மாலையினை இயற்றிய குணவீரபண்டிதர் முதலானோர் சைன சமயப் பெரியோர்களே ஆவர்.

மேலும், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட முதல் உரையாசிரியராம் இளம்பூரணரும், தமிழின் முதற் காப்பியமாம் சிலப்பதிகாரத்திற்கு உரைகண்ட அடியார்க்கு நல்லாரும் அமண் சமயத்தைச் சார்ந்தவர்களே ஆவர். மேலும் தமிழினில் நிகண்டு என்னும் புதிய துறையினைச் சைனர்களே தொடங்கி வாழ்வும் தந்தனர். சேந்தன் எனும் சிற்றரசன் வேண்டுகோட்கிணங்கத் திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டு, பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டு, வீர மண்டல புருடர் இயற்றிய குடாமணி நிகண்டு முதலான நிகண்டு நூல்கள்

அந்நாளில் இக்காலத்துப் பேரகராதிகளின் தொண்டினைச் செய்து கல்விப் பயிர் வளர உரமுட்டின.

இவ்வாறு காப்பியம், சிறுகாப்பியம், சமய நூல்கள், நீதி நூல்கள், தனி நூல்கள், இலக்கணம், நிகண்டு முதலான பல்வேறு துறைகளிலும் பாங்குற நிலைத்த தொண்டாற்றியவர்கள் செனர்கள் என்பது இக் கட்டுரையான் இனிது விளங்கும்.

தேவார காலத்தில் சமணர் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெளிவு. தேவாரப் பதிகங்களில் சமணர் ஒழுக்கம், செயல், நிலை குறித்த பல செய்திகளைக் காணலாம். அக்கால ஆட்சியாளிடை இவர்கள் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கு பின்னாளில் சிதைந்தது. இதற்குத் தோற்றுவாய் செய்தவர் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தருமாவர். திருநாவுக்கரசர் மகேந்திரவர்ம பல்லவனைச் சமணசமயத்திலிருந்து சைவசமயத்திற்குத் திரும்பக் கொணர்ந்தார். அவன் சமணப் பாழிகளையும் கோட்டங்களையும் இடித்து அவ்விடங்களில் திருக்கோயில் களை எடுப்பித்தான். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் வேண்டுகோட்படி பாண்டிய நாடு சென்று திருஞானசம்பந்தர் சமண முனிவர்களுடன் அனல்வாதம், புனல்வாதம் நிகழ்த்தி வெற்றிபெற்றுச் சமணர் பலரைக் கழி வேற்றினர் என்ப. கூன்பாண்டியன் எனப்படும் நின்றசீர் நெடுமாறனும் அமண் சமயத் தொடக்கொழிந்து, சைவசமயத்திற்குத் திரும்பினான் என வரலாறு கூறும். இவற்றாலெல்லாம் இடைக்காலத்தில் செனர்களின் அரசியல் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும், அவர்களின் மொழித் தொண்டும், சமுதாயத்தொண்டும் தடைப்படாது நிகழ்ந்து வந்தன. எனவேதான், தேவார காலத்திற்குப் பின்னர்ச் செனர்களால் எழுதப்பட்ட பல்துறை நூல்களையும் காண்கிறோம். மேலும் அவர்கள் சோழ பாண்டியப் பெரு

வேந்தர்கள் காலத்திலும் மக்கட்குச் சமூகப் பணி ஆற்றிய திறம் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.

இதுகாறும் கூறியவற்றால் சைன சமயப் பெரியோர் களால் தமிழ் இலக்கிய இலக்கண நிகண்டுத் துறைகள் வளர்ந்து செழித்தன என்பதும், சைன சமயத்தின் சிறந்த கோட்பாடுகள் தமிழரால் போற்றி ஏற்றுக்கொள்ளப் பட்டன என்பதும், மக்கள் தொண்டினை மனநிறைவோடு சைனசமயத்துறவிகள் ஆற்றி வந்தனர் என்பதும், தமிழ் உள்ளவரையில் அமண் சமயத்தார் அம்மொழிக்கு ஆற்றிய தொண்டு நின்று நிலவும் என்பதும் ஒருவாறு உரைக்கப் பட்டன எனலாம்.

7. பழந்தமிழரின் உலக நோக்கு

வரலாற்றுத் தொன்மையும் பெருமையும் வாய்ந்தது தமிழினம். தொன்னெடுங் காலத்திற்கு முன்னரே தமிழில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் பலவாகும். அவ்விலக்கியங்கள் தமிழர்தம் வாழ்வை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. இலக்கியம் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல் உண்மைகளை வைத்து நாம் காணும் பொழுது அவர்தம் பரந்த விரிந்த உலகக் கண்ணோட்டம் நமக்குத் தெற்றெனத் தெளிவாகின்றது. உலகவாம் நன்னோக்கம் பழந்தமிழரை வழிநடத்திச் சென்றுள்ளது என்பதனை நாம் பழம் பேரிலக்கியங்கள் கொண்டு அறியலாம்.

அமெரிக்க எழுத்தாளர் ‘வெண்டல் வில்கி’ என்பவர் ‘ஒரே உலகம்’ (One World) என்றதோர் நூலினை எழுதி னார். அந்நூலில், ‘எதிர்காலத்தில் நம் சிந்தனைகள் உலகை அளாவியதாக இருக்கவேண்டும்’ (In future our thinking must be worldwide) என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்து உயர்வானதொன்று என்று கொண்டு அமெரிக்கர்கள் அவ்வாசிரியரைப் பெருமித்துடன் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே பழந்தமிழ்ப் புலவர் ஒருவர்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்று, உலக மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக அன்னிப் பாடிய உண்மையினை அறிய வருவரேயாயின்

எத்துணை மதிப்பினையும் சிறப்பினையும் தமிழர்பால் கொண்டு பாராட்டுவர் என்பதனை உன்னுதல் வேண்டும். கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாடல் ஒன்றிற் குறிப்பிட்டுள்ள இவ்வுலகந் தழுவும் உயர்நோக்கு, தமிழர் தம் தனிநோக்காக இருந்தது என்பது புலனாகக் காணலாம்.

கண்ணனிடம் பேரன்பு கொண்ட பாரதியார் கானு மிடம் எல்லாம், பார்க்கும் பொருளெல்லாம் கண்ண னாகவே கண்டார். ‘உண்ணுஞ் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எங்கும் எம் கண்ணன்’ என்று ஆழ்வார்கள் கண்டதுபோலவே, பாரதியாரும் காககைச் சிறகின் கரிய நிறத்தினிலும், பார்க்கும் மரங்களின் பச்சை நிறத்தினிலும், தீக்குள் விரலை வைத்தால் கிடைக்கும் தீண்டும் இன்பத்தினிலும் கண்ணனையே கண்டார். அதே பாரதியார்,

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குங் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

என்று கண்ணாற் கானும் உலகனைத்தையும் தம்மனைய உயிர்ப் பொருள்கள் வாழும் இடமாகவே கொண்டார். அஃறினை யுயிர்களையும் தம்முயிர்போல் எண்ணி ஒத்துரிமை தரும் உள்ளம் தமிழுள்ளமாகும்.

திருமுருகாற்றுப்படை,

உலகம் உவப்ப வலனேர்பு தீரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு

என்றே தொடங்குகின்றது. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பர் அறிஞர். உலக மக்கள் உவப்பவே கீழ்

வானத்தில் கதிரவன் எழுகிறான் என்பர். கதிரவன் ஓனியின்றேல் உயிரினங்கள் வாழா. எனவே ஈண்டு ‘உலகம்’ என்னுஞ் சொல் இடவாகுபெயராய், இவ்வுலகில் வாழும் மக்களை உணர்த்திற்று.

திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் போன்றே சிலப் பதிகாரம் தந்த இளங்கோவடிகளும், உலகைக் காத்து நிற்கும் திங்களையும், ஞாயிற்றையும், மழையையும் போற்றித் தம் காப்பியத்தினைக் கவிஞுறத் தொடங்குகின்றார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர் தூர்க்கென்னி குளிர்வெண்குடை போன்றில்
அங்கண் உலகு அளித்தலான்.

திருவள்ளுவர்,

அகர முதல் எழுத் தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே ஊலகு

என்று தம் அறநூலைத் தொடங்கினார். ‘எழுத்துக்கள் எல்லாம் “அ” என்னும் எழுத்தைத் தலைமையாக உடையன; அதுபோல் இவ்வுலகம் ஆதிபகவனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டது.’ இவ்வாறு திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவரே,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

(குறள்; 397)

என்றும் குறிப்பிட்டுள்ளார். கற்றவர்கள் உலகிற்கே உரிய வர்கள் என்னுங் கருத்து இக் குறளாற் பெறப்படுகின்றது. மேலும் திருவள்ளுவர் உலகை அவாவிச் செயல் புரியும் சிறப்பினை ஓர் உவமை முகத்தான் பாராட்டுகின்றார்.

உலக மக்கள் விரும்பும்படி வாழ்கின்ற சிறந்த அறிவுள்ள வனது செல்வம், ஊரின் பொதுக்கிணற்றிலே நீர் நிறைந் திருப்பது போன்றதாகும் என்கிறார்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரநி வாளன் திரு.

(குறள் ; 215)

மேலும் அவர், உலகத்தாரோடு, அவர்தம் நடைமுறை ஒழுக்காறுகளுக்கொப்ப வாழுவேண்டும் என்ற அறிவுரை யையும் புகல்கின்றார். உலகம் எவ்வாறு நடக்கின்றதோ, அவ்வாறு உலகத்தையொட்டி வாழ்வதே அறிவுடைமையாகும் என்கிறார்.

எவ்வது உறைவது உலகம்; உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

(குறள் ; 426)

இடைக்காலத்தே தமிழில் எழுந்த காப்பியங்களும் உலகை ஒரு குடும்பமாக எண்ணிச் சில கருத்துக்களைக் கொண்டிலங்கக் காணலாம். பசிப்பினி போக்க அழுதசுரபி கொண்டு ஏழைகளின் துயர்துடைக்கும் திருப்பணியில் ஈடுபட்ட மணிமேகலை; சமுதாயத் தொண்டராய், சமயத் தொண்டராய் என்பத்தோராண்டுகள் நாட்டிலே கால் தரைதோய நடந்து சென்று தொண்டாற்றிய திருநாவுக்கரசர் முதலானோரும் உலகம் வாழுவேண்டும் என்ற ஒப்பற்ற எண்ணங் கொண்டவர்கள் ஆவர். திருஞானசம்பந்தர் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கப் பாடு பட்ட பெருந்தகையாவர். எல்லோரும் இனிது வாழுவேண்டும் என்று அவர் கொண்ட வேட்கை பின்வரும் அவர்தம் பாட்டால் புணாகக் காணலாய்:

வாழ்க அந்தணர்; வானவர்; ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேங்தனும் ஒங்குக;
ஆழ்க தீயதெல்லாம்; அரன் நாமமே
சூழ்க; வையகமும் துயர் தீர்கவே!

பிற்காலத்துத் தாயுமான தயாபரரும்,

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே

என்று உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ
வேண்டும் என்று அவாவுகின்றார்; ஆண்டவனிடம்
கசிந்துருகி இரங்கி நிற்கின்றார். மேலும் அவர், காகம்
தான் கண்ட உணவை மற்றக் காகங்களோடு உறவு
கொண்டாடி ஒன்றுகூடி உண்பதுபோல் உடம்பு மறை
வதற்குமுன் பேரின்ப வெள்ளமாய்ப் பொங்கித் ததும்பும்
பூரணமாம் இறையருளை எய்துதற்கு உலகரனைவரையும்
உரத்த குரலில் தன்னோடு கலந்துகொள்ள அழைக
கின்றார்.

காகமுறவு கலந்துண்ணக் கண்ணர்; அகண்டா காரசிவ
போகமெனும் பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் [பூரணமாய்

ஏகவுருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நா மினி [எடுத்த

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரும் செகத்தீரே.

இதே மனநிலையில் பாரதியாரும்,

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்—இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பலகல்வி தங்தே—இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

என்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் பசியற்று
வாழ்ந்து, கல்வி கற்கும் வசதி பெற்று, அதனால் உலகை

உயர்த்தும் திருத்தொண்டில் தலைப்படவேண்டும் என்று பாடியுள்ளார்.

இவ்வாறு காலந்தோறும் தமிழகத்தில் தோன்றிய சான்றோர் பெருமக்கள் பரந்துபட்ட உலக நோக்கிலே நின்று, சில வாழ்வியல் உண்மைகளை வலியுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பன்னெண்டுங்காலத்திற்கு முன்னரே உலகுயிர் அனைத்தையும் ஓரினமாகக் கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த இனம் தமிழினமாகும். இன்றும் தமிழர் தாம் வாழும் அயலிடங்களையெல்லாம் தம் அன்பாலும் அறிவாலும், தொண்டாலும் முயற்சியாலும், பண்பாலும் பயனாலும் உயர்வித்து வருதல் கண்கூடு. எனவே நாமக்கல் கவிஞர் திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின்,

தமிழன் என்றோர் இனமுண்டு
துணியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தே அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்

என்ற கூற்று உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

8. இசைத்தமிழின் மறுமலர்ச்சி

தொன்மை

அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழி, ‘முத்தமிழ்’ என முறையுடன் வழங்கப்பெறும். இயல், இசை, சூத்து எனப் பகுக்கப் பெறும் முத்தமிழில் நடுவானது இசைத் தமிழாகும். தமிழின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், இசைத்தமிழ் நூல்கள் அது போது தமிழகத்தில் வழங்கின என்ற குறிப்புப் பெறப்படுகின்றது.

அளபிறங் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.

(தொல்; எழுத்து, நூன்மரபு, நூற்பா, 33)

இந் நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரை கொண்டும், தொல்காப்பியனார் ஐந்து நிலத்திற்குரிய கருப் பொருட்களைக் குறிப்பிடும்பொழுது ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொருவகை யாழைக் குறிப்படுவது கொண்டும் இசைத்தமிழும், இசைக்கருவியும் பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த செய்தியினை அறியலாம்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலின் ஒவ்வொரு பாடலின் அடியிலும் அப் பாடலைப் பாடிய

புலவரின் பெயரும், அப் பாடலுக்கு இசை அமைத்தவர் பெயரும், பண்ணைம் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறமகள் ஒருத்தி, குறிஞ்சி நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாட, அதுபோது தினைக்கதிரை உண்ண வந்த யானை, தினையினை உண்ணாமலும், அவ்விடத்தை விட்டு நீங்காமலும், பாடும் குறிஞ்சிப் பண்ணால் கவரப் பட்டு மனமுருகி நின்று, பின்னர் உறங்கியும் விட்ட செய்தி, பின்வரும் அகநானாற்றுப் பாடலால் அறியப் படுகின்றது:

ஒலியல் வார்மயிர் உள்ளினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குடலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றெய்யென
மழும்புகல் மழுகளிறு உறங்கும் நாடன்.

(அகநானாறு; 102. 5-9)

வடமொழிவானர் ‘இராகம்’ என வழங்குவதனைத் தமிழர் ‘பண்’ என்பர். திருவள்ளுவரும்,

பண்ணெண்ணாம் பாடற் கியைபின்றேல் கண்ணெண்ணாங்
கண்ணேநாட்ட மில்லாது கண்

(திருக்குறள் : 573)

என்னும் திருக்குறளில், பண் பாடலோடு பொருந்தி வரவேண்டும் என்றும், கண் இரக்கங்காட்டும் குறிப்பை அருளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.

வளர்ச்சி

சிலப்பதிகாரம். முத்தமிழ்க் காப்பியம் என்றே வழங்கப்படும். கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை,

குன்றக் குரவை, வாழ்த்துக் காதை முதலிய காதை களில் இனிய இசைப்பாடல்கள் இலங்கக் காணலாம்.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்.

(நான்காம் திருமுறை; 1:6)

என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடுவது கொண்டு, தேவார காலத்தில், திருக்கோயில்கள் தோறும் தாளத் தோடு பொருந்தத் தமிழ்ப் பாடல்களைக் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப்’ பாடிய சமய குரவர்களின் இசைத் தொண்டினை உணரலாம். ஞானசம்பந்தப் பெருமான், திருக்கோலக்காவில் இறைவனிடமிருந்தே தாளம் பெற்றதனையும், சுந்தரமூர்த்தி நாயனார், ‘சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மானை,’ ‘ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என் தோழனுமாய்’ என்று பாடியுருகி அழைத்து நின்றதனையும் தேவாரங் கொண்டு அறியலாம்.

‘பண்களாவன, பாலையாழ் முதலிய நூற்றுமூன்று’ என்பர், திருக்குறளின் உரையாசிரியர், பரிமேலழகர்—தேவாரத்தில் அமைந்துள்ள பண்கள், இருபத்து மூன்று என்பர். மேலும் தேவாரத் திருப்பாடல்களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை, கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணிச்சம், தண்ணுமை, பறை, பிடவம், முழவு, மொந்தை, முரவம் முதலான தோற்கருவிகளும், வேய்ந் குழல் முதலிய துளைக் கருவிகளும், யாழ், வீணை முதலான நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

திருவாசகத்தில் அமைந்துள்ள திருவம்மானை, திருப் பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளைம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்

தோணோக்கம், திருப்பொன்னூசல் முதலிய பாடல்கள் இசையோடு சார்த்திப் பாடப்பெற்றுவரும் பாடல்களாகும். மேலும்,

.....உயர்மதிற் கூடலி னாய்ந்தவாண் ஷந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச்
[குழல்புக்கோ

(திருக்கோவையார்; 20; 2-3)

என்ற திருக்கோவையார்ப் பாடற்பகுதி, இறைவன் ஏழிசைச் சூழலின் வயப்பட்டான் என்பதனைக் காட்டா நிற்கும்.

பிற்காலச் சோழர்கள் காலத்தில், திருப்பதிகங்கள். பண்முறையோடு பரம்பரையாக ஒதுவாழுர்த்திகளால் பயிலப்பெற்றுப் பாடப்பெற்று வந்தன என்ற செய்தி யினைக் கல்வெட்டுக்கள் கொண்டு அறியலாம். ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்,’ என்று அருணகிரிநாதர், முருகப்பெருமான் முத்தமிழ்பாற கொண்ட காதலைக் குறிப்பிடுவர்.

சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனை, திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு (ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்ற கருத்தும் உண்டு) மாழுரம் வேதநாயகம் பிள்ளையின் சர்வசமயக் கீர்த்தனைகள், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டி யாரின் காவடிச் சிந்து, இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா முதலியன, இசைத்தமிழ் உலகிற்குக் கிடைத்த கொடைப் பனுவல்களாகும்.

தமிழ்நாட்டில் தெலுங்குப் பாடல்கள் நுழைந்து கொண்டு, தமிழர்க்கெனத் தமிழ் இசைப்பாடல்களே

கிடையா என்று வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு நிலைமை வளர்ந்துவிட்டது.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும், “வித்துவான்கள் பழைய கீர்த்தனைகளைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச்சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடுதல் நியாயமில்லை. அதனால் நமது சாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்” என்று எச்சரிக்கை விடும் நிலை ஏற்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசனும்,

“பாடுவதென்றால் தமிழினில் பாடு
பாவையே உள்ளகிழ் வோடு

என்றும்,

துன்பம் நேர்கையில் யாழைடுத்துநீ
இன்பம் சேர்க்க மாட்டாயா”

(இசையமுது; தொகுதி 1, ப. 48)

என்றும் பாடினார். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, பற்பல தமிழ்க் கீர்த்தனங்களை இயற்றித் தந்தார். கவியோகி சுத்தானந்த பாரதியாரும், அறிஞர் திரு. பெ. தூரன் அவர்களும் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு இனிய தொண்டாற்றியுள்ளனர்.

மறுமலர்ச்சி

மீண்டும் இசைத் தமிழ் இருளிலிருந்து ஒளிக்கு வந்திட, இந்த நூற்றாண்டில்— வரலாற்றில் இடம்

பெறத் தக்க தொண்டு செய்து, தமிழிசைக்குப் புத்துயிர் தந்து, ஒரு மறுமலர்ச்சி வாழ்வினை அளித்தவர், காலன் சென்ற செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களாவர். அவர்களின் அறிவாற்றலின் விளைவால் 1929ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் தோன்றிய மீனாட்சி கல்லூரி, 1932ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது, இந்தியப் பெருநாட்டில், இசைக் கலையினை நான்கு ஆண்டுகள் கற்பித்துப் பட்டம் வழங்குகின்ற முதற் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகமேயாகும். 1936ஆம் ஆண்டு, அரசர் அவர்களின் முயற்சியால் இசை மாநாடு கூட்டப் பெற்றது. 16-11-1940ஆம் ஆண்டில் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில், செட்டி நாட்டரசர் அவர்கள், தமிழிசை வளர்ச்சிக் கென ரூபாய் பதினாயிரம் நன்கொடையாக வழங்கினார்கள். அண்ணாமலை நகரிலேயே 14-8-1941 முதல் 17-8-1941 வரையில் நான்கு நாட்கள், முதல் தமிழ் இசை மாநாடு கூட்டப் பெற்றது. இசை மேதைகள் பலர் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளியில் 4-9-1941-ல் பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் தலைமையில் கூட்டப் பெற்ற மாபெரும் கூட்டத்தில், அப்போது குமார ராஜாவாக விளங்கிய டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள், தமிழ் இசை இயக்கத்தின் சீரிய நோக்கங்களைச் சிறப்புற எடுத்துரைத்தார்கள். 15-9-1941-ல் இசைக்கலைஞர் பலர் சேர்ந்து, தமிழ் இசை இயக்கத்திற்குத் தம் ஆதரவினைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். 16-9-1941-இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில், தமிழ் இசை இயக்கத்தினை ஊக்குதலிதன் பொருட்டு ஆதரவுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இசை பாடற் போட்டிகள் நிகழ்த்தப் பெற்றன. பெருங்கொடை வள்ளல், அண்ணாமலை அரசர் அவர்கள் தாம் சிருடனும் சிறப்புடனும் கொண்டாடிய அறுபதாம்

ஆண்டுவிழாவில், தமிழ் இசை வளர்ச்சிக்கு இரண்டாவது முறையாக ரூபாய் பதினெண்யாயிரம் வழங்கினார்கள். 1943 ஆம் ஆண்டில், பண்டிதமணி மு. கதிரேசுச் செட்டியார் அவர்கள் தலைமையில், தமிழ் இசை ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப் பெற்றது. பேராசிரியர் வெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள், அக்குழுவிற்குச் செயலாளராக இருந்து பணியாற்றினார்கள்.

தேவகோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, குடந்தை, திருப்பத்தூர், திண்டுக்கல், வலம்புரி, ஜியம் பேட்டை, திருநெல்வேலி முதலிய தமிழ் நாட்டு நகரங்களில் இசை மாநாடுகள் நடைபெற்றன. இசைக் கூங்கங்கள் தொடங்கப் பெற்றன.

சென்னைத் தமிழ் இசைச்சங்கம் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், செட்டி நாட்டரசர் அவர்களால், சென்னையில் நிறுவப்பெற்றது. 23-12-1943 முதல் 4-1-1944 வரை பெரியதோரு தமிழிசை மாநாடு சென்னையில் நடைபெற்றது. 23-1-1944ல் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் தமிழ் இசைக் கல்லூரி ஒன்றும் தொடங்கப் பெற்றது. மேலும், தமிழ் இசை இயக்கத்திற்குத் தொடக்கப் நாட்களில் ராஜாஜி, டி. கே.சி., சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் முதலிய பெரு மக்களின் ஆதரவு கிடைத்தது, இசைக் கலைஞர்களில் பேரும் புகழும் பெற்ற மேதைகள் பலர், தமிழ் இசை வளர்ச்சிக்குத் தலையாய் தொண்டாற்றினர். 1950 ஆம் ஆண்டு தொடங்கிப் பண் ஆராய்ச்சிக் கூட்டங்களும் ஆண்டுதோறும் முறையாக நடைபெற்று வருகின்றன. செட்டி நாட்டரசர் ராஜசர் முத்தைய செட்டியார் அவர்களும், தமிழ் இசைச் சங்கத் தலைவர் திரு. மு. நாராயண சாமிப்பிள்ளை அவர்களும்,

கெளரவச் செயலாளராக திரு. மு. அ. சிதம்பரம் செட்டி யார் ஆகியோரும் தம் அயராத தொண்டால், தமிழ் இசைச் சங்கத்தினை வளர்த்து வருகின்றனர். மதுரையில் தொடங்கப் பெறும் தமிழ் இசைச் சங்கம், ஆலவாய் உறை அண்ணல் சொக்கேசர் அருளால், வளர்பிறையென வளர்ந்து தொண்டாற்றுவதாக.

9. எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?

உலகில் எண்ணிறந்த உயிர்கள் பிறக்கின்றன; கால வேகத்தில் வளர்கின்றன; வாழ்கின்றன. இறுதியில் இறந்து முடிகின்றன. மனிதர்களில் “தோன்றிற் புகழொடு தோன்றியவர்” ‘உரையும் பாட்டும் உடையோராய்’ வாழ்ந்தவர், ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறீஇத்’ தாம்மாய்ந்தவர், ஒரு சிலராகவே இருக்கக்கூடும்.

சிலர் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வாழ்கிறார்கள்; பலர் எப்படியும் வாழலாம் என்று வாழ்கிறார்கள். முன்னவர் வாழ்க்கையை முன்னோர் சென்ற நெறியும் உயரிய கொள்கைகளும் வழிநடத்திச் செல்கின்றன; பின்னவர் வாழ்க்கை, ‘குறிக்கோளிலாத வாழ்க்கையாய்’ அமைகிறது. குறிக்கோளும் கொள்கைகளும் இல்லாமல் வாழ்வு நடாத்திச் செல்வது, கடிவாளம் இல்லாத குதிரைமேல் ‘சவாரி’ செய்வதை ஒக்கும், நல்ல கொள்கைகள், சான்றோர் உணர்த்திவிட்டுச் சென்றதெந்தி நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும். இன்றேல் ஒட்டைப் படகில் பயணம் செய்து நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தவன் கதையாய்ப் போய் முடியும்.

உலகில் தோன்றும் உயிர்கள் இன்ப நாட்டம் உடையன. இன்பம் தான் அமர்ந்து மேவுகின்ற தன்மை வாய்ந்தது. மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளும் மனித மனத்தை அலைத்து அரித்துக் குலைப்பனவாகும். மனமெனும் சூரங்கு இம் மூவாசைகளைப் பற்றினால் அதனால் விளையும் துன்பங்கள் கோடி கோடியாகும்.

ஆசைகள், பற்றுகள் பல வகையென நாம் முன்பே கண்டோம். ‘ஆசையே அனைத்துலகத் துன்பங்களுக்கும் காரணம்’ என்பர். எனவேதான்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

(திருக்குறள் : 350)

என்றார் திருவள்ளுவர். சுந்தரமூர்த்தி நாயனாரும்,

மற்றுப் பற்றெனக் கிண்றி நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத
தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுதேத்தும் சீர்க்
கரையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னைநான் மறக்கினும்
சொல்லும்நா நமச்சி வாயவே.

(ஏழாந்திரமுறை; திருப்பாண்டிக்
கொடுமுடிப் பதிகம்)

ஆசைகளிலேயே பெரிய ஆசை பிறவி ஆசையே. இறைவன் அருளுக்குப் பாத்திரமாகி அவன் அடியினை அடையாதவர் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அலைப் புறுகின்றனர்.

பிறவிப் பெருங்கடல் நீங்துவர் நீங்தார்
இறைவன் அடிசேரா தார்

(திருக்குறள் : 10)

என்பர் திருவள்ளுவர். சைவம் தழைக்கப் பெண்ணுலகின்
பெரும்பயனாய்த் தோன்றிய புனிதவதியார் பின்வருமாறு
இறைவனிடம் வேண்டியதாகச் சேக்கிழார் பாடுவார்:

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை யென்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ யாடும் போதுஉன்
அடியின்கீழ் இருக்க வென்றார்.

(பெரிய புராணம்; காரைக்காலம்மையார்
புராணம் : 60)

எனவே பற்றுக்கள் களையப்பட வேண்டும் என்பது
பெறப்படும். ஆனால், இன்பநாட்டம் எனப்படுவது
எளிதாகக் களையப்படுவதாக இல்லை. இதனை விளக்கப்
பின்வரும் செய்தியினைச் சுட்டலாம் :

ஓரு மனிதனை மதயானையொன்று துரத்திவரு
கின்றது. அதன் தாக்குதலிலிருந்து தப்ப மனிதன் ஒடோடிச்
செல்கிறான். இறுதியில் வழி யில் பாழுங்கினைறு
ஒன்றனைப் பார்க்கிறான். படிக்கட்டுகள் வழியே இறங்கிக்
கொள்ள நினைக்கிறான். ஆனால் கிணற்றடியில் பட
மெடுத்தாடும் பாம்பு சீறி நிற்கிறது. எனவே அதன் சீற்றத்
திலிருந்து தப்பக் கிணற்றிற்குள் வெளியிலிருந்து வந்து
உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகளைப்பற்றிக்

கொண்டு தொங்குகிறான். அப்போது அவ்வழியே வந்த எலியோன்று அக்கொடிகளைத் தன் பற்களால் கடித்து அறுக்கின்றது. அந்நிலையில் கிணற்றங்கரையில் வளர்ந்திருந்த மரத்தில் தேனீக்களால் கட்டப்பட்டிருந்த தேன் கூடு அழிந்து அங்கிருந்து தேன்துளிகள் கீழே ஒழுகிக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலைகளை முற்றிலும் மறந்து விட்ட மனிதன் தன் நாக்கைத் தான் இருந்த இடத்திலிருந்தே நீட்டிச் சுவைக்க நினைக்கின்றான். இதுவே மனிதர் துய்க்கும் இன்பம் என்று கூறுகின்றது அச் செய்யுள். செய்யுளைக் காண்போம் :

ஆனை தூரப்ப அரவுறை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தினை கொள்ளி.

(சுளாமணி ; துறவுச் சருக்கம்: 149.)

இது போன்றே பொன்னாசைக்கு எடுத்துக் காட்டாகத் திருத்தக்கதேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் ஒரு நிகழ்ச்சியைச் சுட்டுவர்.

மனிதன் ஒருவன் நிறையைச் செல்வம் திரட்டனான். அதனைத் துய்க்காமலும், பிறர்க்குத் தந்து அறந்தேடாமலும், செல்வத்தைப் பொன்னாக்கி, அப் பொன்னை உருண்டையாக்கித் தன் மனைவியிடம் கொடுத்துப் பாதுகாப்பாக வைத்திருந்தான். தான் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்பொழுது பொன் கொண்டு அறம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தான். ஆனால் திட்ட ரென்று அவன் நா அடைத்துப் பேசமுடியாத நிலைக்கு ஆளாகி, யாக்கையின் உயிர் அகத்ததோ புறத்ததோ என்னும் நிலை வந்துற்றது. உறவினர்களெல்லாம் அவன் படுக்கையைச் சுற்றிக் கூடிவிட்டனர். அப்போது அச் செல்வன் தன் மனைவியைப் பார்த்துக் கைச்சாடையால்

பொன்முடிச்சைக் குறிப்பிட்டுக் கொண்டு வருமாறு பணித் தான். ஆனால் அவன் மனைவி அவன் செயலுக்குத் துணை நிற்கவில்லை. எனவே, அவன் என்னைம் என்ன வென் பதனைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பதற்காகப் பின் வருமாறு பேசத் தொடங்கினாள்: “ஐயோ! என் கணவர் இறுதி நேரத்தில் விளாம்பழத்தின் மீது ஆசைப்பட்டு விட்டாரே! விளாம்பழம் கிடைக்கும் பருவம் (Season) இஃதன்றே! இப்பொழுது என்ன செய்வேன்?” என்று ததறியழத் தொடங்கினாள். கணவன்மேல் மிகுந்த அன்புகொண்டவன்போல் நடிக்கத் தொடங்கினாள். உறவினர்க்கெல்லாம் அக்குடும்பத் தலைவன் நினைத் திருந்த திட்டம் என்னவென்பது தெரிய இயலாமற் போய் விட்டது. மனைவியின் வஞ்சக நாடகம் — பொன்னாசை காரணமாக ஏற்பட்டுவிட்ட மாயப்பேச்சு அறத்தை எங்கோடு அடித்துத் துரத்திவிட்டது. எனவே பொன்னாசை, கணவன் விருப்பத்திற்கு எதிராக மனைவியை மாற்றி விட்டதைக் காண்கிறோம். திருத்தக்க தேவரின் தீந்தமிழ்ப் பாடலைக் காண்போம்:

கையாற் பொதித்துணையே காட்டக்
கயற்கண்ணா ஈதுணைக் காட்டாள்
ஐயா விளாம்பழமே யென்கின்றீ
ராங்கதற்குப் பருவ மன்றென்
செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்
கட்டுரையாற் குறித்த வெல்லாம்
பொய்யே பொருளுரையா முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்ணர்.

(சீவகசிந்தாமணி; கேமசரியாரிலம்பகம் : 142)

எனவேதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நம் முன்னோர்கள் திருப்பரங்குன்றஞ் சென்று திருமுருகப் பெருமானை வணங்க முற்பட்ட வேளையில், பின் வருவாறு வேண்டுதல் புரிகின்றனர்:

.....யாம் இரப்பவை
 பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
 அறாளும் அன்பும் அறனு முன்றும்
 உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே

(பரிபாடல்; 5 : 78—81)

பொருளும் பொன்னும் போகமும் வேண்டாமல்
 முருகப் பெருமானின் அருளையும் அறனையும் அன்பை
 யுமே வேண்டி நிற்கும் அளவிற்கு அவர்தம் நெஞ்சப்பாங்கு
 நிமிர்ந்து நிற்பதனைக் காண்கிறோம். அதுவே வாழும்
 நெறி; உய்யும் நெறியாம்.

இவ்வாறு உய்யும் உயர்நெறி அறிந்துணர்ந்து
 தெளிந்த பெரியவர் திருவாசகம் தந்த மணிவாசகப்
 பெருந்தகையாவர். ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும்
 விச்சை’யறிந்தவர். காசிவரை சென்று சைவ சமயம்
 பரப்பிய சூரசூரபராம், கற்பனைக் களஞ்சியமாம்
 சிவப்பிரகாசரும், தாயுமான தயாபராம், வடலூர்
 வள்ளற் பெருமானும், திருவாசகத்தில் தோய்த்த நெஞ்ச
 முடையவர்கள் என்பது அவர்கள் பாடியுள்ள பாடல்கள்
 பலவற்றால் அறியலாகும். கிறித்துவ சமயத்தினையே
 பரப்பத் தமிழ் நாடு போந்த டாக்டர் ஜி. யு. போப்
 என்னும் பாதிரியார், திருவாசகத்தில் நெஞ்சந் தோய்ந்து,
 அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாச
 கத்தை ‘என்புருக்கும் பாட்டு’ (Bone-melting song) என்று
 குறிப்பிட்டார். திருவாசகத்தில் முதலாவதாக இடம்
 பெற்றிருக்கும் அகவலில் வரும் ‘இமைப் போழுதும்
 என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க்’ என்ற தொடருக்கு
 இணையான கருத்தை, இறைவனைக் குறித்து வெளிப்
 படுத்தும் மொழி உலகில் எங்கும் காணமுடியாது
 என்பர். மொழித்திறம் முட்டறுத்த மொழிநூற்

புலவர்களும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசையின் மொழி என்றும், இலத்தின் சட்டத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும் குறிப்பிட்டு, தமிழ் பக்தியின் மொழி (Language of Devotion) என்று தறிப்பிடுவர். அளவிலும் சுவையிலும் தமிழில் எழுந்த பக்திப் பாடல்கள்போல் வேறு எம் மொழியிலும் காண முடியாது என்பர்.

மலங்கெடுத்து மனமுருக்கும் திருவாசகம் தோத்திர நூல்களில் தலைசிறந்ததாகும். ‘திருவாசகத்திற்கு உருகா தார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. திருவாசகத்திலும் அதன் ஒரு பகுதியாய் அமைந்துள்ள திருவெம்பாவை பக்தியுலகில் சீரியதோர் இடத்தினைப் பெறுகின்றது. திருப்பெருந்துறைப் புராணம்,

மலவிஞர்று உறங்காமல்
மன்னுபரி பாகராள்
செலமுழுக வருகவெனச்
செப்பல்திரு வெம்பாவை

என்று திருவெம்பாவை உண்மையினை விளக்கி நிற்கும்.

அறிவு, அழகு, செல்வம், பண்பு, வயது, குடிப்பிறப்பு முதலிய பத்துவகை ஒப்புகளால் ஒத்த தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை மணமகன் கையில் ஒப்படைக்கும் பொழுது, ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று கூறிக் கொடுப்பர். கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஊழ்கூட்டத் தலைவனும் தலைவியும் ஒன்றுசேர்வது பழைய காலத் திருமணமாக இருந்தது, களவின் வழிவந்த கற்பு இதுவாகும். திருமணத்தின் போது திருமண வீட்டிற் புதுமணல் பரப்பப்பட்டு, மாலை

கள் தொங்கவிடப்பட்டு, விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்திரத்தைச் சேரும் நல்லோரையில், மங்கல மகளிர் நால்வர் முறையே கை மாற்றி வாங்கி, புதுக்குடத்தில் துவங்கும் நீரை மணையின் மீது அமர்ந்திருக்கும் மணமகளின் தலைமீதுசாய்க்க, அக்குடத்திலிருந்து மங்கலப் பொருளாம் நெல்லும் மலரும் மணமகளின் நெறித்த கதுப்பில் வந்து தயங்கி நிற்கின்றன. கற்பினின்று நீங்காமல் நல்ல பல செயல்களுக்குக் கணவனோடு துணைநின்று, இன்று திருமணத்தில் உன்னைப் பெற்ற கணவன் எஞ்ஞான்றும் உவக்கும் வகையில் வகையுற நீ வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிறைந்த நெஞ்சோடு வாழ்த்துகின்றார்கள். இதுவே பழந்தமிழர் திருமண முறை. நல்லாவூர் கிழார் பாடியுள்ள கீழ்வரும் அகப்பாடலொன்று தரும் செய்தி இது.

தண்பெரும் பந்தர்த் தருமணைல் ஞெயிரி
மணவிளக் குறுத்து மாலை தொடரிக
கணையிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் தீங்கட்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டீர்
முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினில் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரோடு சொரிந்த ஈரித மூலி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடுங் தயங்க.

(அகநானாறு; 86 : 3—16)

தமிழ்நாட்டுப் பெண்கள் தனித்திறம் பெற்றவர்· கணவனையே தெய்வமெனப் பேணி ஒழுகுபவர். நாடு நாடாயினும், காடாயினும், நிலம் மேட்டு நிலமாயினும் பள்ள நிலமாயினும் அந் நிலத்தில் வாழும் ஆடவர் நல்லாராயின் அந் நிலமும் நன்னிலமாகிவிடும் என்பர் ஒளவையார்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

(புறநானாறு; 187)

இதனால் தமிழக மகளிர் பண்பாட்டுச் சிறப்புத் தாமே போதரும். ‘ஏர் பிடித்தவன் என்ன செய்வான்; பானை பிடித்தவள் பாக்கியம்’ என்பர். ஒரே பசுவை வைத்துப் பிழைத்துச் சிறப்பற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு மருமகளாக ஒரு பெண் விளக்கேற்ற வந்தாளாம். அவள் வருகைக்குப் பின் அவ் வீடு இனிய விழவுகள் நிகழும் ஊர் போலாயிற்றாம்.

ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருங்குக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் ரெண்ணுமிவ் வூரே.

(குறுந்தொகை; 295 : 4-6)

பெண்தான் இவ்வாழ்வின் உயிர். உழுவார் உலகத்தார்க்கு ஆணி ஆவர். இல்லறத் தேரின் அச்சாணியே மகளிர். ‘இல்லான்’ எனுஞ் சொல், இல்லத்தின் ஆளுமை பெண்ணிற்கே உரியதெனும் உரிமை முழுக்கம் செய்யும் சொல்லாகும். ‘இல்லான்’ எனில் வறியவன் என்பது பொருள். வீட்டை எண்ணிப் பார்க்கத் தமிழர், பெண்கள் புழங்குகின்ற கடைப்பகுதியை முதல் என்று கொண்டு

உள் நுழைவாயிலை—தலைவாயிலைக் ‘கடை’ என்ற பெயரால் வழங்கிய செய்தி,

ஓல்குபசி யுழங்த வொடுங்குஞ்சன் மருங்குல்
வளைக்கைக் கிணணமகள் வள்ளுகிர்க் குறைத்து
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்

(சிறுபாணாற்றுப்படை; 135-139)

எனும் சிறுபாணாற்றுப்படைப் பகுதிக்கு,

“வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங்
சூறுவோர் காண்டற்கு நாணித் தலைவாசலையடைத்து
மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து
அடையத்தின்னும்” என்று ‘உச்சிமேற் புலவர்கொள்’
நச்சினார்க்கினியர் வரைந்த உரையால் விளங்கும்.

மேலும் ஆண்டுகள் பலவாகியும் நரையிலவாகுதலின்
காரணத்தை உசாவிய மக்கட்குப் பிசிராந்தையார்
‘மாண்டவென் மனைவியோடு மக்கஞும் நிரம்பினர்’ என
முதலாவது குணங்களால் பெருமை பொருந்திய மனைவியையே
குறிப்பிட்டுள்ளது கொண்டு அறியலாம். தமிழ்
மறையும்,

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

(திருக்குறள்; 53)

என முழங்கிற்று.

சங்க காலத் தலைவி, தாய் சினந்து சீறிக்
குழந்தையினைக் கோல்கொண்டு ஒச்சியடிக்கும்பொழுது,
‘அம்மா அம்மா’ என்றே கதறியழுவதைப் போன்று

தலைவன் இனிய செய்யினும் இன்னாதன செய்யினும் அவனையே அடைக்கலம் என நம்பி வாழும் பெற்றி வாய்ந்தவளாவாள்.

தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு
அன்னா யென்னுங் குழவிபோல
இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பின்னன் தோழி
நின்னுறு விழுமம்களை ஞரோ வீலனே.

(குறுந்தொகை; 397-5-8)

குலசேகராழ்வாரும் வித்துவக்கோட்டம்மாணிடத்துத் தாம் கொண்ட ஆராக் காதலினை,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால்
மீளாத் துயர்தாரினும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளாவுன தருளே பார்ப்ப ணடியேனே.

(பெருமாள் திருமொழி; 5-4)

என்று குறிப்பிடக் காணலாம்.

உலகில் தோன்றிய உயிர்கள் இறைவன் அருளால் தோன்றி, அவனருளால் அவன் தாள் வணங்கி வாழ் கின்றன. எனவே மீட்டும் இறைவனிடம், ‘உங் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற சொல்லை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது மிகையாகும். எனவே மார்கழித் திங்களில் வைகறையில் எழுந்து நீராடிச் சிவனைச் சிந்தை யிற்கொண்டு பாடிப் பரவும் பெண்கள் பழஞ்சொற் புதுக்க அஞ்சுகின்றனர். ஆயினும் சிவபெருமாணிடத்துப் பின்வருமாறு கூறிக்கொள்கின்றனர்.

‘எங்கள் மார்பகங்கள் அடியாராய் அல்லாத பிறரின் தோள்களைச் சேரா; எங்கள் கைகள் உனக்கல்லாத பிறர்க்கு எப்பணியினையும் இயற்றா; எங்கள் கண்கள் இரவும் பகலும் வேறொன்றினையும் காணா; இந்தப் பரிசு ஒன்றினை மட்டும் எங்கள் தலைவராகிய நீவிர் எங்கட்கு வழங்கிவிட்டால், கிழக்கே தோன்றும் கதிரவன் எத்திசையில் எழுந்தாலும் எங்கட்கு ஒரு கவலையும் இல்லை’

என்கின்றனர்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொற் புதுக்கும்ளம் அச்சத்தால் எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போங்கேள்: எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள்சேரற்க; எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க; கங்குல் பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க; இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!

(திருவெம்பாவை; 19)

மணிவாசகப் பெருந்தகையின் இக் கூற்றோடு ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் ஏமாப் போம்; பிணியறியோம்; இன்பமே எந்நாளும் துன்ப மில்லை’ என்று வீரத்தோடு முழங்கிய திருநாவுக்கரசப் பெருமானின் பின்வரும் தேவாரத் திருப்பாடல் ஒப்பு நோக்கி உணரத்தக்கது:

வானம் துளங்கிலென்? மன்கம்ப மாகிலென்? மால் தானம் துளங்கித் தலைதடு மாறிலென்? தண்கடலும் மீனம் படிலென்? விரிசுடர் வீழிலென்?
ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆள்பட்ட

[உத்தமர்க்கே
(நான்காம் திருமுறை; 112ஆம் பதிகம்: 8.)

மேலும்,

கொல்லேற்றுக் கோடஞ்சு வாணை மறுமையும்
புல்லாளே ஆய மகள்

(முல்லைக்கலி; 3, 63-64)

என்று சங்ககாலத் தலைவி வீரமில்லாத் தலைவனை மறுபிறவியிலும் மணம் புணர மறுக்கிறாள். திருவெம் பாவை காட்டும் தலைவியோ சிவபெருமானிடத்துச் சிந்தை தோயாத தலைவனைத் தழுவைும் மறுத்துவிடு கிறாள். மேலும், இத் திருவெம்பாவைப் பாடலில் கன்னிப் பெண்கள் ‘எங்கொங்கை நின் அன்பரல்லார் தோள் சேரற்க’ என்பதனால் இம்மைப் பயனையும், ‘எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க’ என்பதனால் மறுமைப்பயனையும், ‘கங்குல் பகல்ளங்கண் மற்றொன்றுங் காணற்க’ என்பதனால் வீட்டின்பத்தையும் விளக்கி நிற்றல் உய்த்துணரற்பாலனவாகும்.

எனவே, நாம் அனைவரும் சிவநெறி மறவாத சிந்தையராய், ஞாலம் அவன் புகழே மிக, நம் நெஞ்சத்தை அவன் வாழும் திருக்கோயிலாக்கி, அன்பர் பணிக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால், இன்பநிலை தானே வந்து எய்தும் என்பது திண்ணம்.

10. கிட்கிந்தா ராமன்

‘கற்பார் இராம பிராணையல்லால் மற்றுங் கற்பரோ!’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இராமனைப் பற்றிப் பேசுவதும் கேட்பதும் எழுதுவதும் புனி தத் தன்மை வாய்ந்த செயலாகும். தன்னை வெட்டுகின்ற கோடரிக்கும் மணத்தைக் கொடுக்கும் இயல்பு வாய்ந்தது சந்தனமரம் என்று சொல்வார்கள். அதனைப்போல இராமனைப் பற்றிப் பேசுகின்ற எவரும் பெருமை பெறுவர். எனவே தான் யானும் துணிந்து காகுத்தன் கான்முனை குறித்துத் தங்கள் முன்னர்ப் பேசத் துணிந்தேன்.

‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று போற்றப்படும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வழி நின்று, கிட்கிந்தா ராமனின் சிறப்புக்களை நோக்குவோம். அறிவியலில், அதுவும் சிறப்பாக இயற்பியல் விரவிய வேதியியலில் (Physical Chemistry) வாயுக்களின் சம எடையா (Equivalent weight) ஆக்ஸிஜன் அடிப்படையில் கணித்துத்தான் கூறுவர். எனவே நாமும் தமிழகத்தில் இராமனைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்களிலும், நூல்களிலும், செவிவழிச் செய்திகளிலும் குறிப்புக்கள் இருந்தாலும் துல்லியமான அளவுகருவியாகிய கம்பனின் இராமாவதாரத்தைக் கொண்டே மதிப்பிடுவோம்.

கம்பனுடைய தனித்தன்மை அவனுடைய பாத்திரப் படைப்பிலும், கட்டுக் கோப்புத் திறனிலும்தான் மிகுதி

யாக விளங்குகிறது என்று கூறலாம். பாலகாண்டத்தில் தாடகை வதைப்படலம்; ஆரணிய காண்டத்தில் விராதன் வதைப்படலம், மார்சன் வதைப்படலம்; கிட்கிந்தா காண்டத்தில் வாலிவதைப் படலம்; யுத்த காண்டத்தில் கும்பகருணன் வதைப்படலம், இராவணன் வதைப்படலம் என்று அமைத்து, ஒவ்வொன்றிலும் வளர்ச்சி நிலை காட்டுகின்றார் கம்பர். பால காண்டத்தில் தாடகையின் இருப்பிடம், தோற்றும், வருகை, செயல் ஆகியவற்றைக் கண்டபின்னும் இராமன் அஞ்சியதாகத் தெரியவில்லை. அவளைக் கொல்வதற்குச் சற்றுத் தயங்கினான். ஆசிரியர் விசுவாமித்திரர், பொது நலம் கருதித் திருமாலும் இந்திரனும் பெண்ணை அழித்ததனால் சிறுமையுறாமல் மேலும் சிறப்புப் பெற்றனர் என்பதை எடுத்துக் கூறிய பின்னர், இராமனும், அவனை அம்பொன்றினால் எய்து ஆட்கொண்டான் என்று பாடினார் கம்பர். அம்பு எய்யப்பட்ட அளவில் தாடகை வீழ்ந்தாள் என்றும்,

கூசிவா ஸரக்கார் தங்கள் குலத்துயிர் குடிக்க வஞ்சி
ஆசையாலும்ஹலுங் கூற்றுஞ் சுவைசிறி தறிந்த தன்றே'

என்றும் கூறினார். இராமன் செய்த செயல் முறையானதே என்பதை நமக்கு அறிவிக்க ஆசிரியர்,

.....விற்கொண்ட மழையனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர்

[போயினாரே’]

(பாலகாண்டம்; தாடகைவதைப் படலம்; 72
இறுதிச் செய்யுள்)

என்ற பாடற்பகுதியின் மூலமும்,

மைவண்ணத் தரக்கி போன் மழைவண்ணத்
[தண்ணேலேயுன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்

(பால காண்டம்; அகலிகைப் படலம்; 81)

என்ற விசுவாமித்திரனின் கூற்றாலும் உணர்த்தினார். எனவே தொடக்கத்தில் இராமனுக்கு அருகிலேயே அவனுடைய ஆசிரியரை இருக்கச் செய்து அவனுக்கு உண்மையுணரும் ஆற்றலை வளர்த்துப் பின் வெற்றி பெற்றதாகக் கூறியுள்ளார் புலவர். தாடகையைக் கொன்றதில் இராமனுக்குச் சிறிதும் தன்னலமுமில்லை, உள்நோக்கமும் இல்லை.

ஆரணிய காண்டத்தில் விராதன், இராமனின் அம்பிற்கிரையாகி நற்கதி பெற்று வழிபாடே இயற்றுகின்றான். மாரீசன், பால காண்டத்தில் ஒருமுறை இராகவனின் அம்பு பட்டு மனத்தூய்மை பெற்றுச் சூழலால் இராவணனிடத்துத் தங்கிப் பின்னர் ‘அறம் பிறழ்ந்தவன் கையால் மாள்வதை விட அறத்திற்கே நாயகனான இராமன் எய்யும் கணைபட்டு உய்தி பெறுவது மேல்’ என்று கருதி மாயமான் உருக்கொண்டு, சக்கரவர்த்தித் திருமகனை நெடுந்தொலைவு கொண்டு சென்று இறுதியில் அண்ண விட்ட அம்புபட்டுப் புனிதம் அடைந்து உயிர் துறக்கின்றான்.

கிட்கிந்தா காண்டத்தில் வாலியை இராமன் வதை செய்கின்றான். வாலி வதையில்தான் கம்பரின் கட்டுக் கோப்புத் திறன் முழுமையாக வெளிப்படுவதைக்காண்கின்றோம். வாலி அரக்கனல்லன்; அவனோர் வானரம். ஆழ்ந்து நோக்கின் இரகவணனின் படைப்புக்கு இணையான ஓர் படைப்பாகும். இராவணனும் வாலியும் சிறந்த சிவ பக்தர்கள். இருவரும் வரம்பிலா வரத்தினர். பிறன் மனை நோக்கியமையால்தான் இருவருக்கும் இறுதி கிட்டியது. ஆற்றலில் இராவணனையே விஞ்சியவன் வாலி என்பதற்கும் போதிய குறிப்புகள் உள்ளன. இவ்வாறு பொதுத் தன்மைகள் பல காட்டி நுட்பமான வேறுபாடு மைத்துப் பாத்திரப் படைப்பை உயர்த்துவதில் கம்பனுக்கு

இணைக்கப்பேன். வாலி, இராமனுடைய அம்பு பட்ட அளவில் சினக்கின்றானேயன்றி இறுதியில், ‘தீயன பொறுத்தி’ என வேண்டி வரங்கள் இரண்டைப் பெற்றுப் பரமபதம் அடைகின்றான். இராவணன் மட்டுமே இராமனை வணங்கியதாகக் கம்பர் உரைத்தாரில்லை. அவன் எதிர்நிலைத் தலைவனாதலால் அவ்வாறு செய்யவில்லை. இராமனுடைய வீரத்தினையும் ஆற்றலையும் வியக்கின்றான்; ஆனால் அம்பு பட்ட அளவில் இராமனைத் துதிக்கவோ, வாழ்த்தவோ இல்லை என்பது குறிக்சத்தக்கது. தாடகை தொடங்கி இராவணன் இறுதியாக அனைவரும் இராமனுடைய அம்பிற்கு இலக்கானவர்களே. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக வதைக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு வந்துற்றது. எந்த வகையிலும் இராமனுடைய புகழ் குன்றவில்லை. என்பதே கம்பர்தம் கருத்து.

கம்பனுடைய காவியம் உயர்நிலை பெற்றுத் திகழ் வதற்கு அடிப்படைக் காரணமே கிட்கிந்தா காண்டம் என்று கூறினால் மிகையாகாது. வாலிவதை பற்றி அறிஞர்கள் பலர் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். அது பற்றிப் பேசுவதே ஒரு தனித்தகுதி எனக் கருதுகின்ற பெருமக்கள் மிகுதி. கம்பனின் பாலராமன், அயாத்தியா ராமன், ஆரண்யராமன், சுந்தர ராமன், செயராமன் ஆகியோர் ஜயப்பாட்டிற் கிடமின்றிப் பாராட்டப்படும் போது, கிட்கிந்தா ராமன் மட்டுமே பிரச்சினைக்குரியவன் போல் தோன்றுகின்றான். எனவே இக்காண்டத்தினைப் பிரச்சினைக்குரிய காண்டம் (Problem Canto) என்று கூறலாம்.

ஆட்சிப் பொறுப்பினையும் மனவியையும் விதியின் வலிமையால் பிரிந்த நிலையில் இருந்த இராமன் சுக்கரீ

வனுக்கு வாலியினிடமிருத்து இரண்டையும் மீட்டுத் தருவ தாக உறுதியளிக்கின்றான். இராமனிடத்தில் ஒத்த வணர் வும், ஒட்ட வணர்வும் (Sympathy and Empathy) ஒருங்கே அமைந்திருந்ததால்தான் உடனே உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ‘பிறிதின் நோய் தன்னோய் போல்’ போற்றும் தகைமை கிட்கிந்தா ராமனிடம் காணப் படுவது கண்கூடு. எவரையும் பார்த்த அளவில் அவர்தம் பண்பாட்டைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன் இராமன் என்பது இந்தக் காண்டத்தில்தான் தெளிவுறுகின்றது எனலாம். பரதனைச் சேலூயர் தருமத்தின் தெய்வம் என்று கூறினானேயெனில் தம்பியைப் பற்றி அறிவதற்குத் தனித்த ஆற்றல் வேண்டுமோ? அனுமனைக் கண்ட அளவிலேயே,

இல்லாத வுலகத் தெங்கும் ஈங்கிவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே யென்னுங் காட்சி
சொல்லாலே தோன்றிற்றன்றே யார்கொலிக் சொல்லின்
[செல்வன்
வில்லார்தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவல்
லரனோ!

(கிட்; அனுமப்படலம் : 20)

என்று வியக்கின்றான் இராமன். ஓர் உண்மையின் ஈண்டு உணர்தல் வேண்டும். இராமனைப் போற்று கின்றவர்கள் பலருண்டு. ஆயின் இராமனே போற்றும் புகழும், வியக்கும் சிறப்பும் அனுமனிடத்தில் இருப் பதைக் காண்கின்றாம். கைம்மாறு கருதாத ஓர் உயர் படைப்பாகத் தொண்டின் திருவுருவமாகத் திகழக் கூடிய தகுதி அனுமனுக்கேயுண்டு என்பதை முழுமையும் உணர்ந்த பெற்றி, கிட்கிந்தா காண்ட இராமனுக்குண்டு. இறுதியில் அனுமனை ஆரத் தழுவிக் கொண்டு பெருமைப் படுத்துகின்றான் இராமன். ஆரணிய காண்டத்தில் குகளைத் தன் உடன் பிறப்பாகக் கொண்டான். தொண்-

டின் பெருமையை விளக்குவதற்குக் குகன் தொடக்கநிலைப் பாத்திரமாக இருந்தால் (Preliminary Character) அனுமன் வளர்ந்திலைப் படைப்பாகவும் உயர்ந்திலைப் படைப்பாகவும் இலங்குகின்றான் (Developed and elevated character) என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது. மிகச் சிறந்த தொண்டனின் தன்னலமற்ற தொடர்ந்த மனம் ஒன்றிய தொண்டனைப் பெற்றுக்கொள்ளும் தகுதி வாய்ந்த தலைவனாக விளங்குபவன் கிட்கிந்தா காண்டத்து இராமனே!

இராமனைக் குறை கூறுவதாகப் பேசும் படைப்பு களில் குறிப்பிடத்தக்கவர்கள் மந்தரை, பரசுராமன், வாலி, இராவணன் ஆகியோராவர்.

பரசுராமன் ‘ஊனவில் இறுத்த மொய்ம்பு’ என்று மட்டும் குறிக்கின்றான் நேரிடையாக. மந்தரை, ‘ஆடவர் நகையுற, ஆண்மை மாசுற, தாடகையெனும் அத்தைய லாள்பட’ என்று கைகேயியிடம் இராமனைக் குறைத்துப் பேசுகின்றாள். இராவணன் அனுமனிடமும் அங்கதனிடமும் கும்பகருணனிடம் குறைத்துப் பேசுகின்றான். ஆயின் வாலி ஒருவன்தான் இராமனை நேருக்கு நேராக மனம் போன வழிக் குறைத்துப் பேசுகின்றான்.

வாய்மையும் மரபுங் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே நீ பரதன்முன் தோன்றினாயே
(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1—2)

என்றும்,

தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை
போலுஞ் செய்கை
(கிட்; வாலிவதைப்படலம் : 78 : 4)

என்றும்.

வலியவர் மெலியு செய்தாற் புகழுன்றி வுசையு முண்டோ
(கிட்; வாலிவதைப்படலம் : 80 : 4)

என்றும் வசை பாடுகின்றான் வாலி. இவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தான் இராமன். ஏன்? அவனிடத்தில் அக் குற்றங்கள் படிந்தா கிடந்தன? இல்லை! எல்லையற்றபொறுக்கும் ஆற்றலே காரணம். குற்றத்தையே குணமாகக் கொண்டு வாழ்ந்த ஒருவன் மரணத் தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போழ்து அவன் சொற்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான் சிறத்தது என்று கருதி அமைதியாகவிருந்தான். அறத்தி விருந்து வழுவியர்களே தங்களை அறத்தின் பிறப்பிடம் என்று கருதிப் பிறரிடம் ஓயாமல் பிதற்றுகின்றதனை இன்று கூடக் காணலாம். மில்ட னுடைய துறக்கநீக்கத்தில் சாத்தான் வேதம் ஒதுவதற்கு ஒப்பானது இது! வாலி கூறிய குற்றசாட்டுகளுக்கு இராமன் பொறுப்பாக மாட்டான் என்பதைப் பல்வேறிடங்களில் இராமனே குறித் தமை நோக்குதற்குரியது. ‘நந்தா விளக்கனைய நாயகன்’ என்று தந்தையை விளித்து, ‘இனி வாய்மைக்கு யாருளரே!’ என்று போற்றியிருக்கின்றான். பரதனைப் பற்றி இராமனே இலக்குவனிடம்,

அத்தா இதுகேளன ஆரியன் கூறு வான் இப்
பித்தாய விலங்கின் ஒழுங்கினைப் பேச லாமோ
எத்தாயர் வயிற்றினும்பின் பிறந்தோர்கள் எல்லாம்
ஒத்தாற் பரதன் பெரிதுத்தமன் ஆதல் உண்டோ!

(கிட்; வாலிவதைப் படலம் : 3,4)

என்று வியந்துரைத்திருக்கின்றான். தன் மனைவியைப் பிரிந்தவன் திகைப்பான் என்றால், பிறன்மனைவியைக் கொண்ட வாலி எவ்வாறு முறை திறம்பாதவன் போலவும் அறம் திறம்பாதவன் போலவும் பேசவியலும்? தன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காக மற்றவனைக் குற்றவாளியென்று கூறித் தப்பித்துக் கொள்ளும்

முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியற்ற வாலி யை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவனுக்கு உண்மையை யுணர்த்தி அவனை நல்வழிப்படுத்தி நன்னெறிக்கு உய்க்கவே இராமன் முயல்கின்றான். அவனுடைய பரந்த மனப்பான்மையினை என்னென்பது? இறக்கின்ற தறுவாயில் நற்சிந்தனையோடு இறந்தால் அவனுக்குப் பரமபதம் கிட்டுவது உறுதி! அதனை வாலி பெற வேண்டுமே என்ற உயரிய எண்ணம் இராமனிடத்து-கிட்கிந்தைக் காண்ட இராமனிடத்து—இருந்தது. குற்றவாளியைத் திருத்திய குணக்குஞ்று அவனே என்பதில் ஜயப்பாடு இருக்க வியலாது.

வாலியை மறைந்திருந்து கொல்லலாமா? காலங்கால மாகக் கேட்கப்பட்டுவருங் கேள்வி! பலரும் கேள்விக்குக் கொடுக்கின்ற சிறப்பிடத்தை விடையிறுப்பதற்குக் கொடுப்பதில்லை “என்ன இருந்தாலும் அது தப்புத்தானே?” என்று சூறுபவர்களின் எண்ணிக்கைதான் இன்றளவும் மிகுதி! தீர்க்கமுடியாத, கூடாத ஒரு சிக்கலாகவே இஃது இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பம் போலும்! ஒரு செஷன்ஸ் நீதிபதியென்று நம்மைக் கருதிக் கொண்டு ஆராய்ந்தால் ஓரளவு உண்மை புலப்படும். வாலியை இராமன் கொன்றதை யாரும் மறுக்கவில்லை. எனவே கொல்லப்பட வேண்டியவன் அவன் என்பது உறுதியாகிறது. கொல்லும் உ.ரிமை இராமனுக்கு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். அந்தவகையில் இன்றைய காலை துறை உயர் அதிகாரிபோல் இராமன் விளங்குகிறான். இராமனைப் பொறுத்த அளவில் வாலியைக் கொல்வதற்குச் சொந்த காரணமோ பலநாள் பகையோகிடையாது (no personal enmity). எனவே உள் நோக்கமோ நீண்ட நாள் திட்டமோ கிடையாது (no personal motive nor any plan). மேலும் வாலி சட்டத்தையும் சமுதாயத்தையும் மதித்து நடப்பவனும் அல்லது (He is not a law abiding being). பயிராக இருக்க வேண்டியவன்

களையாக மாறியிருக்கின்றான். மேலும் தனக்குச் கிடைத்த வரங்களையெல்லாம் பொது நலத்திற்குப் பயன் படுத்தாமற் தன்னலத்திற்காகவே பயன்படுத்தினான் (misuse of power and Penance for personal gains). சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவனே அவற்றைத் தகர்த்தெறிந்தான். பிறன்மனை நோக்குதல் என்ற பெருங்குற்றத்தைப் புரிந்தான். சுக்குரீவனுடைய நிலப்பரப்பைப் பிடுங்கிக்கொண்டதோடுமையாமல் அவனை உயிர் வாழுக் கூட அனுமதிக்காமல் துரத்தித் துரத்தியடித்தான். எனவே கிட்கிந்தையில் பொதுவாக எவருடைய உயிர்க்கும் உடை மைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகியது (There is no security for life at Kishkindai). இந்தக் குற்றங்களிலிருந்து வாலி விடுபட முடியாது.

‘‘செருக்கினர் வலியராகி நெறி நின்றார் சிதைவராயின்’’

உலகம் தழைக்குமாறெங்கனம். இது நாட்டிற்கும் வீட்டிற்கும் என்றென்றும் தவறல்லவா? வாலியைக் காட்டிலும் வலிமை படைத்தவர்கள் அவனைக் கொல்ல முடியும். அஃது இராமனைத் தவிர வேறு எவரும் இருக்க வியலாது.

ஆற்றலில் இராமன் வாலியைவிடப் பன்மடங்குயர்ந்தவன். அவதாரச் சிறப்புடைய பரசுராமனின் வலிமையேயே அடக்கியவன். எவரும் தொடக்கூட அஞ்சிய வில்லினை ஒடித்தவன். கூற்றன்ன கைகேயியையே தாயாகக் கருதித் தன் பெருமையை உணர்த்தியவன். தோல்வியென்ற சொல்லையே அறியாதவன். எனவே அவன் தன் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவியலாது. இராவணனை வாலியால் வெல்ல முடிந்தது; ஆனால் கொல்லமுடிய

வில்லை. அந்த ஆற்றல் இராமனிடமே இருந்தது. எனவே வாலியை விட இராமன் உயர்ந்த ஆற்றல் படைத்தவன் என்பது வெளிப்படை!

மற்றுமோர் உண்மையை மறந்து விடலாகாது. மரா மரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைக்கக் கூடிய ஒருவன்தான் வாலியைக் கொல்லும் தகுதி பெற்றவனா வான்! அந்த வகையில் இராமன் ஒருவனே அதனைக் கொண்டவன் என்பது யாவரும் அறிந்த செய்தி.

நேருக்கு நேராகப் போரிடுவதற்குரிய உத்தியைக் கையாள முடியாத அளவிற்கு வரங்களைப் பெற்றவன் வாலி. எதிரே போரிடுபவர்களில் வலிமையில் பாதியைப் பெற்றுக் கொள்ளும் வரத்தைப் பெற்றவன். அத்துடன் தன் வலிமையையும் சேர்த்து எவரையும் எளிதில் வெல்லக் கூடிய இயல்பினாகவே விளங்கி இருக்கின்றான். அந்த வரத்தைக் கொண்டு தீயவர்களை அழித்திருந்தால் நன்மை பெற்றிருப்பான்; ஆனால் நல்லவர்களை அழிக்க முற்பட்ட போதுதான் அவன் அழிவை அவனே தேடிக்கொண்டான். போரிடுவோரின் வலிமையில் பாதி தனக்கு வந்துவிடும் என்பதை அவன் தன் மனைவி தாரையிடம் உரையாடும் போது கூறியதாகக் கம்பர், பாடலை அமைந்திருக்கிறார்.

“பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதிற்
பாதியும் என்னதாற் பகைப்ப தெங்ஙுனம்
நீதுயர் ஒழிகென நின்று கூறினான்”

(கிட்; வாலிவதைப் படலம் : 29)

என்பது அப்பாடல். வாலியின் இறுமாப்பும் அதற்குரிய காரணமும் தெற்றென விளங்கும்.

மிக அண்மைக்காலம் வரையில் கொடுமையான குற்றம் புரிந்தவர்கள் சட்டப் பாதுகாப்புக்குட் படாத

வர்கள் (outlaws) என்றும், அவர்களையார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்றும், அவ்வாறு கொல்பவர்கள் புனிதமான செயலைச் செய்தவர்கள் என்றும் கருதப்பட்டு வந்தனர். கம்பனுடைய கண்ணோட்டத்தில் கூடவாலி ஒரு ‘outlaw’ தான். எனவே சட்டப்படி இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியே!

சட்டப்படி சரியாக இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில் சரியா என்றோரு வினா எழும். சுக்கிரீவன், இராமனிடம் அடைக்கலம் என்று முதலில் புகுந்து தன்னைக் காக்க வேண்டும் என்று முறையிட்டான். இராமன் மராமரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் தனைத்தபோழ்து கூட வாலி இராமனைக் காண வரவில்லை. அது மட்டுமாலாமல் இராமனுடைய ஆற்றலை உணர்ந்திருந்தும் பொருட்படுத்தவில்லை. வரத்தின் வலிமையையே நம்பியிருந்துவிட்டான். சட்டத்துறையில் (Petition priority) அதாவது ‘மனுக்கொடுப்பதில் முதன்மை’ என்பார்கள். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு ஒரளவு சலுகை கட்டாயம் உண்டு. சுக்கிரீவன் நேராக வந்து முறையாக மனுவினைக் கொடுத்துத் தன் கட்சியின் நியாயத்தை எடுத்துரைத்தான். வாலியின் போக்கும், துந்துபி என்ற அரக்கன் கொல்லப்பட்ட முறைமையும், முனிவரின் சீற்றத்தையும் அறிந்து தெளிந்த இராமன் அரச நீதியினைச் செலுத்த முடிவு செய்தான்! பரந்து பட்ட பல்வேறு கோணங்களில் சாட்சியம் (Preponderance of Evidence) இருப்பதை அறிந்து தெளிந்த பின்னரே இராமன் யோசித்து முடிவுக்கு வந்தான்.

தன்னுடைய உள்ளம் தூய்மையாக இருப்பதால் சிதைகன்னியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றான். அப்பெருந்தகையின் சிந்தனை எப்பொழுதும் சீரிதாகவே இருக்கும் என்பதைக் கம்பர் பால்

தாண்டத்தில் இராமன் கூற்றாகவே ஒரு பாடலை அமைத் திருக்கின்றார்.

ஆகும் நல்வழி யவ்வழி யென்மனம்
ஆகுமோ விதற் காகிய காரணம்
பாகுபோன் மொழிப் பைங்தொடு கன்னியே
யாகும் வேறிதற் கையற வில்லையே

(பாலகாண்டம்; மிதிலைக்காட்சிப்படலம் : 147)

என்பது அப்பாடல்.

தாடகையைக் கொல்லத் தயங்கினான். பரசுராமனைச் கொல்லாகாதென விடுத்தான். விராதன் பக்தி நிலை கொண்டு திருந்தித் துறக்கம் புகச் செய்தான். வாலியை மறைந்திருந்து கொல்வதால் பழியுண்டாகுமெனத் தெரிந்தால் கொல்வானா? எல்லாவகைப் பயிற்சியும் இளமையிலேயே பெற்ற இராமன் தனக்கு மாசு நேரும் படியானதொரு செயலைச் செய்யத் துணிந்திருப்பானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

கொலையிற் கொடியாரை வேங்தொறுத்தல் பைங்கூழி
களைகட்டதனோடு நேர்

(குறள்: 550)

அல்லவா? தண்டிக்கும் தகுதி அரச பரம்பரையில் உதித்த இராமனுக்கு உண்டு என்பதில் ஐயப்பாடில்லை. வாலி விடுத்த வினாவிற்கு இலக்குவன் வழி விடையிறுப்பது விருந்தே பொருட்படுத்தவேண்டாத ஓர் ஐயம் என்பதைக் கம்பர் உணர வைக்கின்றார். (வாலி வதைப்படலம், பாடல் எண் 177 நோக்குக).

இலக்குவன் மறுமொழி கேட்ட வாலியும் மீண்டும் மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடுப்பதை விடுத்து இராமனை வணங்கினான் என்றே உரைக்கின்றார் கம்பர்

“கவிகுலத் தரசும் அன்ன கட்டுரை கருத்திற்
கொண்டான்

அவியறு மனத்த னாகி யறத்திறன் அழியச் செய்யான்
புவியுடையன்னல் என்ப தெண்ணினன்”

(கிட ; வாலிவதை 126)

என்று கம்பர் பாடிய பாடல் கருத்தில் கொள்ளத் தக்கது. அன்னைல் என்று கருதிய தோடயையாமல் வணங்கிக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றான். எனவே வாலியைக் கொன்றதனால், அதுவும் மறைந்திருந்து கொன்றதனால், இராமனுக்கு எவ்வகையிலும் குறையோ கறையோ ஏற்படவில்லை என்பது உறுதி. அது மட்டுமல்லாமல் வாலி, தன் தம்பியை அருகில் வைத்துக்கொண்டே சிதையைத் தேடிக் கண்டு பிடித்து இராவணனைக்கொண்டுவரும் ஆற்றல் அனுமனுக்கே உண்டு என்ற இன்றியமையாக் குறிப்பினை இராமனுக்குத் தருகின்றான்.

“மற்றிலேன் எனினு மாய வரக்கணை வாலிற் பற்றிக்
கொற்றவ நின்கட்டங்கு குரக்கியல் தொழிலுங் காட்டப்
பெறிலேன் கடங்க சொல்லிற் பயனிலை பிறிதொன்
[றேனும்]

உற்றது செய்கென் றாலும் உரியன் இவ் வனுமன்
என்றான்”

(கிட ; வாலிவதை : 136)

என்பது பாடல். இந்த அளவிற்கு மனம் திறந்து, இறக்கும் தறுவாயில் இராமபிரானிடம் வாலி பேசுகின்றான் என்றால் அவன் உண்மையில் இராமன் செய்த செயல் சரியென்று கருதித்தானே கூறியிருக்க வேண்டும்? மறைந்திருந்து கொன்றது முற்றிலும் தருமத்தின் பாற்பட்டது என்பது வெளிப்படை. எனவே கிட்கிந்தா காண்டத்து இராமன் தொடர்ந்து தலைமைப்பண்டு கொண்டவ

னாகவே வினங்குகின்றான். காண்டம் முழுமையும் மனித னாகவே இராமன் காட்டப்படுகின்றான்.

‘‘வேறுள் குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தன்றே’’
(கிட; நட்புக் கோட்படலம் : 19)

வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ
ஏனைமா நாகர்தும் இருக்கைப் பாலதோ
தேனுலாங் தெரியலாய் தெளிவ தன்றுநாம்
ஊனுடை மானிட மான துண்மை யால்

(கிட; காலன்காண் படலம்: 29)

என்ற இவ்விரு குறிப்புகளே இராமன் மனிதனாகவும் மனிதத் தன்மை படைத்தவனாகவும் இக் காண்டத்தில் உணர்த்தப்பெறுகிறான் என்பதற்குப் போதுமானவை. வாலியை மனித நிலையில்தான் கொன்றான் என்பதை விளக்கவே கம்பர் இவ்வாறெல்லாம் உணர்த்தியிருக்கின்றார்.

சுக்கிரீவனுடைய துன்பத்தைத் துடைத்த பின்னர் தான் இராமன் தன் துணை இருக்குமிடத்தைத் தேடும்படி சூறினான் என்றால், அவனுடைய பொதுநோக்கும் புலப் படுகின்றதன்றோ?

மனைவியைப் பிரிந்து வருந்தும் கணவனாக இராமனை நம்மனோர்க்குணர்த்தவே கார்காலப் படலத்தைக் கம்பர் படைத்தார் போலும்!

வாலியைக் கொல்ல இராமனால் இயலுமோ என்ற ஐயற்ற சுக்கிரீவன் கிட்கிந்தையின் அரசனான பின்னர்ப் பரதனைப் போன்று பக்தியுடையவனாகத் திகழ்ந்தான் என்ற பாடலைப் படிக்கும்போழ்து படிப்பவர்களின் உள்ளும் நெகிழ்கிறது. (கிட்கிந்தைப் படலம் 125 எண் பாடல்.) வெனவ சம்பிரதாயப்படி, சுக்கிரீவன் என்ற

ழூக்காமல் ‘மகாராஜர்’ என்று அழூக்கவேண்டும். ‘சுக்ரீவாக்ஞே’ யினை மீற முடியாது. அத்தகைய பெருந் தகையால் வணங்கப்படும் தகைமையாளன் இராமன் என்பதை யுனர்த்தவே கம்பர் மேற்குறித்த பாடலை அமைத்திருக்கின்றார்.

யுத்த காண்டம், மாயாசீதைப் படலத்தில் அனுமனை மாலியவான்,

“அறை கழுல் அனுமனோடும் நால்வரே முதல்வ ரம்மா”

(யுத்த; மாயா சீதைப் படலம் :54)

என்று வியக்கின்றார். அவ்வனுமனின் தனித்தலைவாக இலங்கும் தகுதி இராமனுக்கேயுண்டு. அனுமனுடைய பெருமைக்குத் தனித்தவொரு காண்டத்தினையே கம்பர் அமைத்திருக்கின்றார் என்றால் அஃது இராமனின் பெரு மையை மிகுவிப்பதற்கேயாகும். சுக்கிரீவனின் அமைச்சனாக இருப்பதைவிட இராமனுக்கு வாழ்நாள் முழுமையும் தொழும்பு பூண்டொழுகும் பெற்றியாளனாக அனுமன் மாறியமைக்குக் காரணம் “யார் கொல் இச்சொல்லின் செல்வன்” என்ற இராமனின் திருவாய் மொழிதான்.

ஐடாயு என்ற கழுகரசனின் உடன் பிறந்தவனான சம்பாதியின் சிறகுகள் இராமனின் பெயரை வானவர்கள் உச்சரித்த அளவில் மீண்டும் முளைத்தன என்றால் இராமன் பெயருக்குள்ள ஆற்றல் புலப்படும். இராவணன் சீதையைச் சிறை வைத்த இடத்தைச் சம்பாதிதான் தெளிவு படுத்துகின்றான். பிறருக்குகுதவுவதையே தன் நோக்கமாகக் கொண்ட இராமன் தன்னிடத்துள்ள வரம் பிலாற்றலைத் தன்னலத்திற்காக ஒரு போழ்தும் பயன் படுத்தவில்லை. அதனால்தான் அவன் தொடர்ந்து யாவராலும் மதிக்கப்படுகின்றான்.

மனைவியைப் பிரிந்து வருந்தும் நிலையிலுள்ள இராமனின் சிந்தனையைக்கிட்கிந்ததயின்பால் திருப்பி முறைமை பிறழ்ந்த வாலியை அழித்து அதன்மூலம் தன் ஆற்றலை மேலும் உருதிப்படுத்தி வாழ்வில் நம்பிக்கை ஒளி பெற்றுத் தேறியிருக்கின்றான் இராமன். ஒருவில், ஒருசொல், ஒரில் என்ற கொள்கையைத் தளரவிடாமல் தொடர்ந்து பெருமிதம் உள்ளவனாகவே காட்சியளிக்கின்றான். சொன்ன காலத்தில் சுக்கிரீவன் வாராதபோழ்தும் சினந்தானேயன்றிச் சீறிச் சாபமிடவில்லை.

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

(குறள் : 29)

எனவே தான் சினந்தான். அதுவும் கணப்பொழுதில் மறைந்தது.

சுக்கிரீவன் அணிகல முடிப்பைக் கொடுத்தபோழ்து இராமன் எல்லா மனிதர்களைப் போலவும் மூர்ச்சையுற்று வீழ்ந்தான். அவனைத் தேற்றிய பெருமை சுக்கிரீவனுக்குத் தான் உண்டு. ஏனெனில், அவனும் மனைவியைப் பிரிந்தவனாயிற்றே! கம்பருடைய தனித்தன்மை இங்கும் ஒளிரவதைக் காணலாம்.

கிட்கிந்தா காண்டத்து இராமன் தொடக்கம் முதல் இறுதிவரை மனிதனாகவே காட்சிதந்து செயற்கருஞ்செயல் புரிந்து, அறம் வெல்லவும் பாவந் தோற்கவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்தான். தனித்திருக்கும் போழ்து சீதையின் பிரிவுக்கு வருந்தினானேயன்றிப் பிற்டம் தன் கதையைக் கூறி ஒலமிடவுமில்லை, தன் துயரையே நினைத்துப் பூபிறர்க்குதவாமலும் இல்லை என்பது வெள்ளிடை மலை.

12. தென்றல் வரவு

பழந்தமிழர் இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையின் இனிய சூழலில் அவர்கள் வாழ்வு துவங்கியது. முந்து நூல் கண்டு முறைப்பட என்னிய தொல்காப்பியனார் முதற்பொருள் என்று நிலத் தையும் பொழுதையுமே கொண்டார். வாழ்வின் முதலாக, வாழ்க்கைக்கு முதலாக இருப்பன நிலமும் பொழுதுமே அல்லவா! முதற்பொருளின் பின்னணியில் கருப்பொருள் களின் சூழலில் உரிப்பொருளின் வாழ்வு பொலிவுற்றது.

பழந்தமிழர்கள் நிலங்களுக்குப் பெயரிட்டமையும், பொழுதுகளுக்குப் பெயரிட்டமையும் அவர் தம் கூர்த்த மதிநிலத்தைப் பறைசாற்றும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குன்றத்தில் பூக்கும் மலர் குறிஞ்சியாகும். அத்தகு சிறப்புடைக் குறிஞ்சி பூத்தலின் அந்நிலம் ‘குறிஞ்சி’ யாயிற்று. கார்காலக் கவினை மிகுதிப்படுத்திக் காட்டில் மலரும் மூல்லை மலர், தான் மலரும் நிலத்திற்குப் பெயர் தந்தது. மருத நிலத்தில் மருதப் பூக்கள் மிகுதி யாகப் பூத்தலின் அந்நிலத்திற்கு அப்பெயர் வந்தது. கடலோரப் பகுதிகளில் நெய்தற் பூக்கள் மலர்தலின் அப்பகுதிக்கு நெய்தல் எனப் பெயர் வழங்கிற்று. மூல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பான வளத்திற்குறைவுபட்டு மழையின்மை காரணமாக வளங்குறைந்தது, பாலையெனும் நிலமாகத்

திரியும். அந்நிலத்திற் பூக்கும் பூ பாலைப்பூ. எனவே அந்நிலம் பாலை எனப்பட்டது. இவ்வாறு நிலத்திற்கு மலர்களால் பெயர் அமைந்திருப்பது தமிழர்தம் இயற்கை பரவும் இனிய பண்பாட்டினை நுவலும்.

அடுத்து, நிலத்தில் வீசும் காற்றுக்கு அவர்கள் வழங்கியுள்ள பெயர்களும் அவர்தம் மதிநுட்பத்தினை மேலும் நுவலக் காணலாம். வடக்கேயிருந்து வீசும் காற்றினை ‘வாடை’ என்றனர். தெற்கேயிருந்துவரும் காற்று ‘தென்றல்’ எனப்பட்டது. மேற்குக் காற்று ‘கோடை’ என்ற பெயரால் வழங்கப்பட்டது. ‘கொண்டல்’ என்பது கிழக்கேயிருந்து வீசும் காற்றின் பெயராகும். ஆக இவ்வாறு அவர்கள் காற்றுக்குப் பெயர் வழங்கியுள்ள திறம் உண்ணி மகிழ்தற்குரியது.

பரிபாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகும். அந்நால், செல்வேள் மாண்பினையும், திருமால் சிறப்பினையும், மதுரை அழகினையும் கிளத்துகின்றது. ஆசிரியர் நல்லந்துவனார் செல்வேளைப் பற்றிப் பாடியுள்ள பரிபாடலில், ‘பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும்’ எனப் போற்றப்பட்டுள்ளது. இத்தகு பெருமைக்குரிய திருப்பரங்குன்றத்திலிருந்து தென்றல் புறப்பட்டு வரும் சிறப்பினைப் பின்வருமாறு ஆசிரியர் நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.

குன்றின், அருவிதாழ் மாலைச் சுனை:
 முதல்வநின் யானை முழுக்கங் கேட்ட
 கதியிற்றே காரின் குரல்;
 குரல்கேட்ட கோழி குன்றத்திரக் கூவ
 மதுநனி வாரண மாறுமா றத்திர்ப்ப
 எதிர்குதி ராகின் றத்திர்ப்பு மலைமுழை
 ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்ன வினம்

வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்பச் சுனையூரக்
கொண்றை கொடியின ரூழ்ப்பக் கொடிமலர்
மன்றல் மலர் மலர்காந்தன் வாய்நாற
நன்றவிழ் பன்மலர் நால நறைபணிப்பத்
தென்றல் அசைவ ரூங்செம்மற்றே யம்மநின்
குன்றத்தாற் கூடல் வரவு.

(பரிபாடல் ; 8 : 15-28)

கார்காலத்து மேகத்தின் முழக்கத்தை யொத்து
மதம் கொண்ட யானை பிளிறுகின்றது. அப் பிளிறலைக்
கேட்டுக் கோழி பயந்து குன்றெதிர் கூவுகின்றது. இவ்விரு
வொலிகளும் ஓலியும் எதிரொலியும் போலமைந்து மலை
முழக்கண் ஓயாமல் ஓலியெழுப்பிக் கொண்டிருக்கின்
ரன எழுதுளை வங்கியத்தும், ஐந்து துளை வங்கியத்தும்,
யாழினும் பிறந்த இசைச்சுருதியினை யொத்து, நிறத்தா
லோத்த இனம் விரும்பும் தும்பியும், வண்டும், மிஞிறும்
ஆரவாரிக்க, சுனை, பூக்களை மலர்வித்து நிற்க, கொண்றை
கொத்துக் கொத்தாகப் பூக்களைப் பூத்துக் குலுங்க, கொடி
மலர் கள் மன்றலையுடையனவாய் மலர, மலர்ந்த
காந்தட்டு இடமெங்கும் மணம் பரப்ப, முற்ற மலர்ந்த
பன்மலர்கள் தேன் துளிர்ப்ப நாற, அந்நறுமணத்தினோடு
தென்றல் அசையும் தலைமைத்து, நின் குன்றத்தொடு
கூடவிடை வழி என்று ஆசிரியர் நல்லந்துவனார்
தென்றலின் இனிய புது வரவினைப் பொலிவும் வனப்பும்
ஒருங்குசேரப் புலப்படுத்தி யுள்ளார்.

அகநானூற்றிலே, தென்றல் குறித்து இரண்டு அழ
கோவியங்கள் காணக் கிடக்கின்றன. காவன்முல்லைப்
பூதனார் பாடியுள்ள பாலைத்தினைப் பாடலொன்றில்
பாலை வழிச் செல்லும் மன்னர்க்குத் தென்றல் செய்யும்
தொண்டு சுட்டப்படுகின்றது.

வலம்சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள், அப் பூக்களை இழந்தனவாக வருந்து மாறு, வல்லவன் ஒருவன் அக்கொம்புகளை அடித்து உதிர்த்துவிட விளங்கும் கொம்பு எவ்வாறு இருக்குமோ அதுபோல, மராமரத்தை, அதன் மலர்கள் முற்றும் உதிரு மாறு தாக்கி வருத்தும் தன்மை வாய்ந்ததும், மணத்தைத் தன்னிடத்தே கொண்டதுமான தென்றற் காற்று, பாலை வழியிலே செல்லும் மள்ளர்களது குழன்ற மயிரிலே அம் மலர்களைச் சொரியா நிற்கும் என்று தென்றற்காற்றின் சீரிய பணி சுட்டப்படுகின்றது.

புரியினர், மெல்லவிழ் அஞ்சினை புலம்ப, வல்லோன் கோடறை கொம்பின் வீடுகத் தீண்டி
மராஅ மலைத்த மணவாய்த் தென்றல்.

(அகநானாறு : 21 : 9-12.)

தாயங் கண்ணனார் பாடியுள்ள பாலைத்தினைப் பாடலொன்றிலும் இளவேனிற்காலத் தென்றற்காற்றின் செலவு குறிப்பிடப் பெறுகின்றது. போலிவற்ற காம்பினை யடைய பாதிரியின் வரிகள் பொருந்திய நிறமுடைய திரட்சி கொண்ட மலர்கள், மெல்லிய கொடியாகிய அதிர லோடுஞ் சேர்ந்து, நுண்மையான மணலிடத்தே அறலுண்டானது போல அழகு காட்டி நிற்கும். பாம்பின் பல்லினைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த குராவினது, வண்டினம் ஒலிக்கும் நறிய கொம்புகளிலே, தென்றற் காற்று ஊடறுத்துச் செல்லும், குயில் சூவுதல் பயின்று கொண்டிருக்கும். இத்தகைய தன்மை வாய்ந்தது இளவேனிற் காலம் என்று புலப்படுத்தியுள்ளார்.

புன்காற் பாதிரி அருநிறத் திறள்வீ
நூண்கொடி அதிரலோடு நூணங்கறல் வரிப்ப
அரவை யிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்

தேனிமிர் நறுஞ்சினைத் தென்றல்போலக் குயில் குரல் கற்ற வேணில்.

(அகநானாறு; 237 :1-5)

அடுத்து, தமிழின் முதற்பெருங் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலம்பதிகாரத்திலும் தென்றற் காற்றின் இனிய வரவு மூன்று இடங்களில் கிளத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, காப்பியத் தலைவன் கோவலனும் கதைக்கு நாயகி கண்ணகியும் திருமணத்திற்குப் பின்னர்ப் புதுமனை புகுத்தப்படுகின்றனர். ‘உத்தரகுருவின் ஒப்பத் தோன்றிய கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும் மயன் விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலைமாடத்து இடை நிலத்து’ இருந்த எல்லையில், தென்றல் வந்த பாங்கினைச் சீர்சால் இளங்கோவடிகள் பின்வருமாறு வருணித்துள்ளார்.

செங்கழு நீர், சேதாம்பல், முழுவதும் இதழ் விரிந்த குவளை, அரும்பு அற மலர்ந்த தாமரை, வயற்பூக்கள், பிறவான பூக்கள், சிறப்புப் பெருந்திய தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள், சண்பகச் சோலையில் மாலை போலப் பூத்துக் கிடக்கும் மலர்கள் ஆகியவற்றின் தாதுக் களையெல்லாம் தேடிச் சென்று, வாரியுண்டு ஒளிபொருந்திய முகங்கொண்ட மாதரின் சுருண்ட சூந்தலிலேயிருந்து வரும் மணத்தையும் பெறுவதற்கு வழி காணாமல் சூழன்று சூழன்று திரியும் வண்டுகளுடன் தென்றலும் வந்து, அழகுடைய சாளரத்தின் வழியே புகுந்து அவ்வீட்டினுள்ளே நுழைந்தது. கோவலன் கண்ணகியர் இருவரும் தென்றலின் வரவால் பெரு மகிழ்வு எய்தினர்.

‘கழுஞர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி யவிழ்ந்த சூரும்பியிர் தாமரை
வயற்பூ வாசம் அளைஇ, அயற்பூ
மேதகு தாழை விரியல் வெண்டோட்டுக்

கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
 தாது தேர்ந்துண்டு மாதர் வாண்முகத்துப்
 புரிகுழல் அளகத்துப் புகலேக் கற்றுத்
 திரிதரு சூரும்பொடு செவ்வி பார்த்து
 மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
 கோலச் சாளரக் குறுங்கண் நூழைந்து
 வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
 கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து

(சிலப்பதிகாரம்; மனையறம்படுத்தகாதை; 14-25.)

புறஞ்சேரியிறுத்த காதையிலும் தென்றல் வரவு
 இவ்வாறே பல்வேறு மலர் மணங்களைச் சுமந்து வருவ
 தாகக் குறிப்பிட்டுள்ளார் (அடிகள் 115-132.).

‘புலவர் செங்காப் பொருந்திய நிவப்பின்
 பொதியில் தென்றல் போலாது ஈங்கு
 மதுரைத் தென்றல் வந்தது காணீர்’. (130—132)

‘புலவர் செவ்விய நாவல் போற்றப்பட்ட சிறப்பினை
 யுடைய பொதியில் தென்றல் போலிராத மதுரைத்
 தென்றல் இங்கு வந்து வீசுவதைக் காண்மின்’ என்று
 இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளமை காண்க.

ஊர்காண் காதையில் மாலை போலப் பூக்கும் மாதவி
 யானது கொடிவீசிப் படவும், சோலையும் காடும் நறுமலர்
 களை ஏந்தவும், தென்னவன் பொதிகை மலையின் தென்ற
 லோடு, அம் மன்னவனின் கூடலிற் புகுந்து, தாம் மகிழும்
 துணைகளைத் தழுவுவிக்கும் இனிய இளவேணிலான் வேறு
 எங்கேயுள்ளான்?’ என்று மதுரைக் காட்சியை வருணிக்கு
 முகத்தான் இளவேணிற காலத்து இன்பத் தென்றலைக்
 குறிப்பிட்டுள்ளார்.

கோதை மாதவி கொழுங்கொடி எடுப்பக்
காவும் கானமும் கடிமலர் ஏந்துத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுங்கு
மன்னவன் கூடன் மகிழ்துணை தழுவும்
இன்னிள வேணில் யாண்டுளன் கொள்?

(சிலப்பதிகாரம்; ஊர்காண் காதை : 113-117)

ஐந்திணை ஜம்பது என்னும் பதினெண் கீழ்க்கணக்கு
நூலில், ‘ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் கூடி
நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லி
யது’ என்ற கருத்தில் அமைந்துள்ள பின்வரும் பாடலிலும்
தென்றவின் இனிமை போற்றப்படுகின்றது.

குளிரும் பருவத்தே யாயினுங் தென்றல்
வளியெறியின் மெய்யிற் கிணிதாம்—ஒளியிழாய்!
ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி
கூடல் இனிதா மெனக்கு.

(ஐந்திணை ஜம்பது : 30)

குளிர் காலத்தில் தென்றல் வீசினும் அத் தென்றல்
உடம்பிற்கு இனிமை பயத்தல் போல, ஊடியிருப்பினும்
தலைமகனோடு கூடல் எனக்கு இனிதாயிருக்கின்றது
என்று தகைமகளின் கூற்றில் தென்றல், எக்காலத்தும்
எவராலும் ஏற்கப்படுவதொன்று என்பது புலனாம்.

‘காணி நிலம் வேண்டும்’ என்ற இனிய பாட்டில்
‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ தான் விரும்பும் இனிய
வாழ்க்கையினை எடுத்துமொழியும் பொழுது ‘இளந்
தென்றலை’ மறவாது குறிப்பிட்டுள்ளமையினைப் பின்
வரும் பாடலிற் காணலாம்.

காணி நிலம் வேண்டும்—பராசக்தி
காணி நிலம் வேண்டும்—அங்கு
தூணில் அழகியதாய்—நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்—அந்தக்

காணி நிலத்திடையே—ஓர் மாளிகை
 கட்டித்தர வேண்டும்—அங்கு
 கேணியருகினிலே—தென்னைமரம்
 கீற்று மிளாநிரும்
 பத்துப் பன்னிரண்டு—தென்னைமரம்
 பக்கத்திலே வேணும்;—நல்ல
 முத்துச் சூடர்போல—நிலாவொளி
 முன்பு வர வேணும்;—அங்கு
 கத்துங் குயிலோசை—சற்றேவந்து
 காதிற்பட வேணும்;—என்றன்
 சித்தம் மகிழ்ந்திடவே—நன்றாயிளாந்
 தென்றல் வரவேணும்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களும் உமர் கய்யாம் பாரசீகக் கவிதையினைத் தமிழில் மொழி பெயர்க்கையில், தென்றற் காற்றிற்குச் சீரிய இடந் தந்துள்ளார்.

வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
 வீசும் தென்றல் காற்றுண்டு;
 கையில் கம்பன் கவியுண்டு
 கலசம் நிறைய மதுவுண்டு!
 தெய்வ கீதம் பலவுண்டு;
 தெரிந்து பாட நீயுண்டு
 வையங் தருமிவ் வனமின்றி
 வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தென்றல் தமிழ்நாடு பெற்ற செல்வம் என்று பாராட்டுகின்றார்.

தென்னாடு பெற்ற செல்வத்
 தென்றலே உன்னின் பத்தைத்
 தென்னாட்டுக் கல்லால் வேறே
 எந்நாட்டில் தெரியச் செய்தாய்?

(அழகின் சிரிப்பு; தென்றல். 3)

அரசவைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தாலாட்டுப் பாடலொன்றில் தென்றலின் சீர்மையினைப் பின்வருமாறு புகழ்வர்:

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளங் தென்றலே.

மேலும் இவர், பேரறிஞர் அண்ணாவின் சொற் பொழிவு கவிதை போலவே இருந்தது என்பதனை எடுத்துக் கூற, முதற்கண் தென்றலை உவமை காட்டி யுள்ளார்.

வீசுமென் தென்றல் போலும்
வெண்ணில வொளியே போலும்
காசறு மலரின் மேவும்
சவின்கலை மணமே போலும்
பாசமும் அறிவும் சேர்க்கும்
பனிமொழி அடுக்கை வாரி
வீசினான் பலபேர் அஃது
பாட்டென விளம்பிப் போனார்.

இவ்வாறாகச் சங்ககாலந் தொடங்கி, இற்றை நாள் வரையில் ‘தென்றல்’ கவிஞர் வாக்கில்சிறப்பிடம் பெற்றுத் துலங்குவதைக் காணலாம். ‘அசைவளி’ என்றும் ‘மென் காற்று’ என்றும் தென்றலைச் சூறிப்பிடுவர். வடக்கே யிருந்து வரும் வாடையினும் தெற்கேயிருந்து வரும் தென்றல் பெரிதும் போற்றப்பட்டது. தென்றற் காற்றில் தெம்மாங்கு தேன்பாங்குப் பாடல் சிந்தை குளிர்விச்கும் திறத்ததாகக் கருதப்பட்டது. தென்றல்வரவு பொலிவதாக.

12. இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு

முன்னுரை

ஆங்கிலத்தில் ஜான்பனியன் அவர்கள் செய்த, ‘திருப்பயணியின் முன்னேற்றம்’ (Pilgrim’s Progress) என்ற நூலின் வழிநூலாகிய இந் நூல், சிறந்த இலக்கியம் எவ்வாறு இலங்குதல் வேண்டும் என்று ‘வழிகாட்டும் நூலாக’ விளங்குகிறது. எச்சமயத்தார் ஆயினும் விருப்புடன் ஏற்றுக் கற்குபாறு செய்யவல்ல சுவைகள் அனைத்தும் ஒருங்கு கொண்டு, ஒப்பற்ற இலக்கியமாகத் திகழும் இவ் ‘இரட்சணிய யாத்திரிக’த்தின் சிறப்புகளைக் காண்போம்.

இலக்கியப் பொருள்

“அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது நன்னூல். சிறந்த இலக்கியம், கற்பாரை அறமும், பொருளும், இன்பமும், வீடும் அடையுமாறு செய்வித்தல் வேண்டும் இன்பது இதன் பொருளாகும். பாவி ஒருவனின் மோட்ச வீடு நோக்கிய பயணம் பற்றிய பெருங்காப்பிய மாகும் இந்நூல். பாவத்தின் காரணமாக என்றும் அழிவுக் குரியதே உலகம் என்பதை உணர்ந்த கிறித்தவன் ஒருவன், நாச உலகத்தினின்றும் தப்பிப் பேரின்ப உலகை அடைய விழைகிறான். நல்லூழால் பேரின்ப நாடு செல்லும்

நெறியினை, நற் குருவால் உணர்த்தப்பெற்ற அவன், இடையில் அடையும் சோதனைகள் பலப்பல. நம்பிக்கை இழவு என்னும் உள்ளையைக் கடந்து, இலெளகிகளுடைய சூழ்சியிலிருந்து மீண்டு, சிலுவைக் குன்றில் தன் பாவக் கொடுஞ்சுமையை இறக்கி, திருப்பயணத்தைத் தடை செய்ய வரும் அழிம்பன் என்னும் காலனுடன் போரிட்டு வென்று, மாயாபுரியில் சத்தியத்தை விளக்கியதால் சிறைப் பட்டுப் பின்மீண்டு, விடாத கண்டன், கார் வண்ணன், அறிவீனன், நிலைகேடன். ஆதியர் ஆகியோரின் குறுக்கீடு களை எல்லாம் வென்று, இறுதியாக, தர்மசேத்திரம் சென்ற டைந்து மரண ஆற்றையும் கடந்து முக்கி நகரை அடையும் அவனுடைய திருப்பயணத்தை விவரிக்கிறது இக்காவியம். குருவழி காட்ட, நிதானியும், நம்பிக்கையும் வழித்துணையாய் வர, மோட்சப் பயணத்தில் கிறித்தவன் வெற்றி அடைவதாக இக்காவியம் செய்யப்பட்டிருக்கிறது.

இலக்கியச் சிறப்புகள்

உயர்பொருள் பற்றிய உணர்ச்சி உந்துதலால் எழும் இலக்கியம், கற்பனை வளத்துடன், உருவகம், உவமை போன்ற சிறந்த இலக்கியக் கூறுகளையும் கொண்டு, கற்பாரை மனம் பகிழவும், நெகிழவும் செய்வதாகும். உருவக, உவமை அணிகளும் கற்பனையும் இக்காவியத்துள் சிறப்புற அமைந்திருப்பதை முதற்கண் காண்போம்.

உருவகச் சிறப்பு

இக் காவியத்தை முற்றுருவகப் பெருங்காப்பியம் என்றும், தமிழ் மொழியில் உள்ள முற்றுருவகப் பெருங்காப்பியம் இஃதொன்றே என்றும் கூறுவர். உலகம் ‘நாசதேசம்’ என்று உருவகிக்கப்பட்டுள்ளது. வன்னெஞ்சன்,

மென்னெஞ்சன், சகாயன், காமமோகிதன், பிரபஞ்சன் அழிம்பன், நிதானி, தூர்த்தன், நம்பிக்கை விடாதகண்டன், கார்வண்ணன், விமலன், அறிவீனன், நிலைகேடன், அறப்பகை, கண்ணிலி, நன்றிலி, குரோதி, காமி, வீணன், துணிகரன், வம்பன், விரோதி, சழக்கன், நிட்டுரென், இருட்பிரியன், முழுப்பொய்யன், விவேகி, யூகி, பக்தி சிநேகி எனவரும் பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் பண்பு உருவகப் பெயர்களே. நம்பிக்கை இழவு உளையாகவும் மரணம் ஆறாகவும் துன்பமும் அறமும் மலைகளாகவும் தாழ்வு பள்ளத்தாக்காகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. மாயாபுரி, சோகபுரி, தர்மசேத்திரம் முதலானவும் உருவகங்களே.

மனத்தில் நன்மை, தீமைக் கூறுகளே நல்ல மாந்தராகவும், தீய மாத்தராகவும் இக் காவியத்தில் உருவக மாகப் படைக்கப்பட்டுள்ளன. குறித்தவன், அழிம்பனோடு செய்யும் போர், ஓர் உருவகப் போரே. கடுமுகம், கார்முகம்: வசை, அன்பு, ஆசி ஆகியன கிறித்தவன் எய்யும் எதிர் அம்புகளாகவும் கூறப்பட்டுள்ள யாவும், உருவக அணியின் பாற்படும். அழிம்பன் மார்பில் வாளைப் பாய்ச்சி ஆன்மிகன் வெல்வது, தீய மனத்தை நன்மனம் வெற்றி கொள்வதாகும்.

உவமைச் சிறப்பு

இலக்கிய ஆசிரியனின் உணர்த்தும் திறனை அவன் கையாண்டுள்ள உவமைகளாலே எளிதில் அறிந்து கொள்ள முடியும். சிறந்த உவமைகள் எண்ணிறந்த அளவில் இக் காவியத்தை அழகு செய்கின்றன.

மோட்ச நாட்டிற்குச் செல்லும் வழியறியாது ஆன் மிகன் இருதலைக் கொள்ளி இடையுற்ற ஏறும்பெனத்

திகைத்து, கடுங்காற்றில் சிக்கிய சருகெனச் சுழல்கின் றான்· (பாடல் எண். 6). உன்னத புண்ணிய நகர் வாழ்வை நாடாது, நாசநகரில் வாடுவது உலர்ந்த என்பை நாய் நச்சுவது போலாகும். (பாடல் எண். 10.)

அறிவற்றவர்க்குக் கூறும் அறிவுரையால் பயன் இல்லை என்பதை,

‘‘பந்தமே கொளுத்தினாலும்
பயண்டோ குருடர்க்கு அம்மா! ’’

என்ற உவமையால் கேட்கிறார் ஆசிரியர். (பா. எ. 14)

அழிம்பன் ஆன்மிகனுக்குத் தருவதாகக் கூறும் சுகம், நாய் சிங்கத்திற்குத் தரும் அரசாக உவமிக்கப்பட்டுள்ளது (பா. எ. 422). அழிம்பன், விட்ட வசைக் கணைகள், அற வோரிடப் கொடியவர் தீவினை அழிவதுபோல் அழிந்து பட்டன (பா. எ. 439).

ஆசிரியரின் சிறந்த உவமைத் தொடர்களை எடுத்துக் காட்டுவது, இவ்விலக்கியச் சிறப்பை உள்ளங்கை நெல்லிக் கனியென விளக்குவதாகும்.

‘‘தற்பதம் இழந்த மாந்தர் தலைஇழி சிகையே அன்றோ? ’’ (பா. எ. 48).

‘‘அரும்பெறல் மக்களை ஆவி என்றுடனை விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏதுதல் கரும்புவேம் பாயதோர் கணக்குப் போலுமால்! ’’

(பா. எ. 84)

‘‘வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே கொம்புஇழந்த குரங்கெனல் ஆயினேன்’’.

(பா. எ. 153)

“துன்னெறி ஒழுகியோர் தூயர் ஆவரோ?
உன்னெறிப் படினும்பின் நன்கு மூழ்கினும்
பொன்னிறம் வாயசம் புணரு மோகொலாம்?”

(பா. எ. 150)

“வன்தொ டர்ப்படு மான்விடு பட்டெனச்
சென்று கூடினன் முன்விடு செங்நெறி”

(பா. எ. 163)

“துனியெலாம் ஒருங்குகூடி மலையெனத் தொடரு
[மேனும்
பளியெனப் படுமால் தூய பார்த்திவன் அருளுண்டாயின்”

(பா. எ. 258)

“பாதக குழுமிச் சொற்ற பழிப்புரை
என்னும் கொள்ளி”.

(பா. எ. 315)

புற்றரவின் சீறிப் புடையவளைந்து புல்லியர் தாம்
துற்றி விளைத்த கொடுங் துன்பம் தனியுழங்து
முற்றும் கிரகணத்தின் மூழ்கு தினகரன் போல
செற்றமிலாத் தேவமைந்தன் தேசிழங்துதேம்பினார்”

(பா. எ. 324)

இத்தகைய சிறந்த உவமைகளைச் சிறப்புறக்கையாண்
டுள்ள ஆசிரியர், ஒரே உவமையை இரு இடங்களில் கூறி
யிருப்பதும் கருதத்தக்கது. ஆன்மீகன் தனியனாய் நாச
தேசத்து மக்களுக்கும், ஆன்மீகன் நிதானியடன் சேர்ந்து
மாயாபுரி மக்களுக்கும் கூறிய அறிவுரைகள், பயனற்றுப்
போயினமைக்குக் கல்லின் மேல் இட்ட பந்து மீள்வதை
உவமையாகியுள்ளார் ஆசிரியர்.

“இந்தவாறு உரைத்த இருஞ்சிலை மீது தாக்கும்
பந்தெனல் ஆயது.”

(பா. எ. 14)

“விலையறு மாயசிற் றின்பம் வேட்டுஉழல்
புலையறு மாந்தருள் பொருங்திற் றில்லையால்

கலையுறு ஞானியர் பகர்ந்த கட்டுரை
சிலையுறு பந்தெனத் திரும்பிற் றென்பவே''

(பா. எ. 574)

கற்பணச் சிறப்பு

கற்பணை, காவியத்தை கற்பவர் கண்முன் நிகழ்ச்சி களைக் கொண்டு நிறுத்தவல்லபேராற்றல் வாய்ந்ததாகும்; தன்குறிப்பு தோன்றவும், உயர்வு நவிற்சியாகவும் இலக்கிய ஆசிரியன் படைக்கும் கற்பணை, காவியத்தைக் கற்பவரைப் பெரிதும் மகிழ் வைக்கும். அத்தகு கற்பணைகளும் சிறப்புற இரட்சணிய யாத்திரிகத்தில் அமைந்துள.

இயல்பாக மலர்களில் தேன்சொரியும் காட்சியினை, ஆசிரியர், இயேசு பெருமான் பெறவிருக்கும் துன்பத்தை எண்ணி அவை அழுவதாகக் கற்பணை செய்வது கற்கையில் இன்பம் செய்கிறது, அப் பாடல் வருமாறு:

செழுமலர்ச் சோலை ஓங்கும்

சினைதொரும் நிறையப் பூத்த
கொழுமுகை அவிழ்ந்து செந்தேன்
குளிர்நறுந் துளிவார் காட்சி
அழகிய மணவா ளந்தன்

அகத்துவந் தடையும் ஆன்மக்
கழிதுயர்க்கு இரங்கிச் சிந்தும்
கண்ணின்னீர்த் தாரை போலும்!''

(பா. எ. 304)

என்பதாகும்.

மாலையில் சூரியன் இயல்பாக மறையும் நிகழ்ச்சி மேல், ஆசிரியர் தம் குறிப்பை ஏற்றிக் கற்பணை செய்கிறார்; இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொடுமை காணப் பொறுக்காமல் கதிரவன் மறைந்தான் எனக் கூறியுள்ளார்.

“பொங்கு அருள் நாதன் பூதல இரட்சை புரிவான்வந்து
அங்கம்வ ரூந்தி ஆரூயிர் நல்கி அவனிக்குள்
மங்கிஅு டங்கக் கண்டுச் சிக்கமாட்டான் போல்
வெங்கதீர் உட்கிக் குடகல லிற்குப் புறவீழ்ந்தான்”

(பா. எ. 357)

மாயாபுரியின் கொடிகள் அசைவதன்மேல் ஆசிரியர் ஏற்றியுள்ள கற்பனை, இளங்கோ, கம்பரை அடியொற்றிச் செய்ததாயினும் மிகச் சிறந்த கற்பனையாகும். மாயாபுரி யில் மிகுதியும் சிற்றின்பம் நுகர மக்களைக் கொடிகள் அழைக்கின்றன என்கின்றார் ஆசிரியர்:

“மோகம் மல்குமா யாபுரி மூதெதயில் முயங்கும்
வாகை நீள்கொடிக் குலங்கள்வின் துயல்வரும் மரபு
மாகம் வேட்டுழல் மதியிலீர் வரம்பில்சிற் றின்ப
போகம் உண்டுஇவண் வம்மின்; என்றழைப்பது

போலும்.”

(ப. எ. 535)

இத்தகைய சிறந்த கற்பனை சான்ற கவிதைகள், இக் காவியத்துள் மிகப்பல உள்.

தமிழ்ச்சுவை நிரம்பிய கிறித்தவ இலக்கியம்

தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்த சிறப்புடையவரான கிருஷ்ணபிள்ளை அவர்கள் இரட்சணிய யாத்திரிகத் தைத் தமிழ்க் காப்பியமாகவே செய்துள்ளார். குறள்களை எடுத்தாண்டிருப்பதும், கம்பராமாயண, தேவார, மற்றும் கலிங்கத்துப்பரணி இலக்கியங்களை அடியொற்றியிருப்பதும் இரட்சணிய யாத்திரிகத்திற்குச் சிறப்புச் செய்கின்றன.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.”

(குறள் : 72)

என்ற குறளை,

“அன்பிலர்த் மக்குரியர் அன்புடையார் ஆக்கை
என்பும்உரி யார்பிறர்க்கு என்னும் உரை எம்மான்
தன்புடைய லாதுளவரில் சான்றுபடு மாயின்
முன்புமிலை மூதுலகின் பின்புமிலை மாதோ.”

(பா. எ. 313)

எனவரும் பாடவிலும்,

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”

(குறள்; 476)

என்ற குறளை,

“செய்ய அல்லசெ யக்கெடும் செய்வன்
செய்ய லாமையி னும்கெடும் தேர்களன
வைய கத்துஙல் நீதிவ குக்குமால்”

(பா. எ. 422)

என்பதிலும் ஆசிரியர் பொருத்தமுற எடுத்தாண்டுள்ளார்.

ஆசிரியர் தாமே கூறியுள்ள உரையொன்றில் கம்பராமாயணத்தை அடியொற்றியே இக் காவியத்தைச் செய்திருப்பது தெளிவாகும். கம்பராமாயணத்தின் மூன்றாவது காண்டமாகிய ஆரணிய காண்டத்தின் பெயரையே, தம் காவியத்தின் மூன்றாவது காண்டத்திற்கும் பெயராக இட்டிருக்கிறார்.

‘உலகம் யாவையும் தா முள வாக்கலும்’ எனத் தொடங்கும் கம்ப இராமாயண இறைவணக்கப் பாடலை அடியொற்றி ஆசிரியர் செய்துள்ள,

“உலகம் யாவும் புரங்தருள் உன்னதர்
அலகில் சோதி அருட்கடல் ஆரணத்து
இலகு மெய்த்திரி யேகர் பதத்துணை
குலவி என்னஞ் சிடங்குடி கொண்டவே”

(பா. எ. 1)

என்ற பாடல், இக் காவியத்தின் முதற் பாடலாகத் திகழ்கிறது.

இயேசுவின் மறைவு குறித்த மக்களின் புலம்பல் முழுதும், இராமனின் பிரிவு குறித்த மக்களின் புலம்பலே ஆகும். இராவணன், தன்பால் தூது வந்த அங்கதனிடம் அவனுக்கு அரசு தருவதாக ஆசைகாட்ட, அங்கதன்,

“நீ தரக்கொள்வேன் யானே இதற்கிணி நிகர்வே
[ஹண்ணில்]
நாய்தரக் கொள்ளுஞ் சீயம் நல்லர சென்று நக்கான்”
(கம்ப, யுத்தகாண்டம்; அங்கதன் தூதுப் படலம் : 29)

என்று வினவுவதை இராமாயணத்தில் காணலாம்.

இக் காவியத்தில் அழிம்பனிடம் ஆண்மிகன்,

“மாய முறும் இன்ப நலம் வாழ்வுக்கம் ஆதி
ஆயவைத ரத்துணிதி! அம்ம; அழ கிற்றால்!
மேயமனை தோறும்ஏறி மிச்சில்விழை நாய்கொல்
சீயழுடி பெற்றரசு செய்யும்வகை செய்யும்?”

(பா. எ. 422)

என்று கேட்பதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.

இக்காவியத்துள் இடை இடையே வரும் தேவாரப் பாடல்கள். நாயன்மார்களின் தேவாரப் பாடல்களை அடியொற்றிச் செய்தனவே ஆகும்.

‘நாதன் நாமம் நமச்சிவாயவே!’ என முடியும் நாவுக் கரசரின் பாடல்களைப் போல இவருடைய தேவாரங்களும் ‘இயேசு நாமமே!’ என்று முடிகின்றன.

“பித்தே நிச்சழலும் செகப் பேய்பிடத் துப்பவத்தே
செத்தேன் உன்னருளால் பிழைத் தேன்மறு சென்மதாய்!
எத்தோ டங்களையும் பொறுத் தென்று மிரங்குகவென்
அத்தா, உன்னையல்லால் எனக் கார்துணை
யாருறவே?”

(பா. எ. 162)

என்ற இவருடைய தேவாரப்பாடல்,

“பித்தா பிறைகுடி பெருமானே அருளாளா!” எனத்
தொடங்கும் சுந்தரர் பாடலே யாகும். இக் காவியத்துள்
வரும் கடைதிறப்புப் பாடல்கள், செயங்கொண்டாரின்
கலிங்கத்துப் பரணியில் வரும் கடைதிறப்புப் பாக்களை
அடியொற்றியே செய்யப்பட்டுள்ளன.

“மாயா உலக மயக்கறுத்து
வரையாக் கிருபை தந்தளித்து
தூய பெருமான் திருவடிக்குத்
தொழும்பன் கபாடம் திறமினோ!”


(பா. எ. 166)

போன்ற பாடல்கள், ஆன்மிகன், இடுக்க வாயில்
கதவைத் திறக்க வேண்டிப் பாடுவதாகும்.

முடிவுரை

தமிழ் மரபைத் தழுவியதாய், முன்னோர் பொன்
கருத்துக்களை ஏற்றதாய், கற்பனை வளத்துடன், உருவக
உவமை அணிச் சிறப்புகளோடு மேலாகிய மோட்சம்
நோக்கிய ஆன்மிகனின் அரிய பயணம் குறித்த இரட்சனிய
யாத்திரிக இலக்கியம் போன்ற சிறந்த இலக்கியம், தமிழ்
இலக்கியங்களுள் அத்தி பூப்பதாய்க் காண்பது அரிதாகும்.

சி. பா.



தேசிய ஆண்டு
செஞ்சியில் பிறந்தவர்
(3-5-1935) இந்தச்
செந்தமிழ்ச் செல்வர்
கண்டாச்சிபுரமும் திரு
வண்ணாமலையும் இந்த
இலக்கியப்பொழில் கற்ற
இடங்கள். பைந்தமிழ்
வளர்க்கும் பச்சையப்பன்
கல் ஹாரி ப் பாசை ற
மறவருள் ஒருவர்.
அன்னைத் தமிழில்
பி. ஆனார்சு. அங்கு
முதல் வகுப்பில் தேறிய
முதல்வர் 'குறுந்தொகை'

பற்றிய ஆய்வுரைக்கு 1963-ல் எம்.விட்., பட்டமும்
'சேந்நாட்டு செந்தமிழ் இலக்கியங்கள்' பற்றிய
ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிளச்.டி.) பட்டமும்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்பு
கள். நல்ல நடை கொண்ட இந்த நாகரீக பேர் சொல்ல
நானும் மாணவர் படை உண்டு நாட்டில்! சென்னைப்
பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர்
பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார்.
முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப்
பயிற்றுவித்த ஆசிரியர், இந்தமுற்றிய புலமையாளர்.

முப்பத்தைந்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந்
திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், 'தமிழ் இலக்கிய'
வரலாறு ஒன்றே சான்று 'அண்மையில் வந்துள்ள அணிகளன். சங்க இலக்கியார் சில பார்வைகள் ஆங்கிலத்தில்
ஒரு நூல். 'சங்ககால மகளிர் நிலை' பற்றிய ஆராய்ச்சி
'இலக்கிய அணிகள்' என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உருபா முதல் பரிசை பெற்றது, படித்து பல
பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும்
கொடுத்துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி
ஆதீனம்) செஞ்சொற்புலவர் (தமிழ் நாடு நல்வழி
நிலையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல
ஆதீனம்).

பெருந்தகை மு. வ. வின் செல்லப்பின்னை சி. பா.
அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி, அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி;

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுபடு!

— மா.செ.